


கொல் ஈழங் கொட்டும்

(கூத்துக்குடி நாடகம்)



யோ. யோன்சன் ராஜ்குமார்

கொல் எழுங் கொர்ண்

கூத்துருவ நாடகம்

இளிக்கையும் – விளைவுகளும்

யோ. யோன்சன் ராஜ்குமார்



வெளியீடு:

திருமறைக் கலாமன்றம்

238 பிரதான வீதி, யாழ்ப்பாணம்.

Tel. & Fax: 021-222 2393

E-mail:cpateam@slt.net.lk

Website: www.cpartsteam.com

நால்	: கொல் ஈனுங் கொற்றம்
விடயம்	: கூத்துருவ நாடகம்
ஆசிரியர்	: யோ. யோண்சன் ராஜ்குமார் 425, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.
பக்கங்கள்	: xvi + 100 = 116
முதற் பதிப்பு	: பெப்ரவரி 2006
பதிப்புரிமை	: யோ. யோண்சன் ராஜ்குமார்
வெளியீடு	: திருமறைக் கலாமன்றம்
அச்சுப்பதிப்பு	: ஏ. சி. எம். அச்சகம் 464, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
கணினி சார்ந்தவை	: ஜெயந்த் சென்றர் 28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்.
வடிவமைப்பு	: கி. செல்மர் எமில்
அட்டைப்படம்	: அ. ஜூட்சன்
விலை	: 200/=

சுடாப்பாணம்




Name of Book	: KOL INUM KORRAM (Traditional Tamil Play)
Author	: J. Johnson Rajkumar
Page's	: xvi + 100 = 116
First Edition	: February 2006
Copy Right	: J. Johnson Rajkumar
Published by	: Thirumarai Kalamanram (Centre for Performing Arts)
Print by	: A.C.M. Press, 464, Hospital Road, Jaffna.
Computer	: Jeyanth Centre, 28, Martyn Road, Jaffna.
Layout	: C. Selmar Emil
Cover Designing	: A. Judeson
Price	: 200/=

ISBN 955-9262-28-9



9 789559 262282

பாலப்பாடுவத்தே கடத் தொல்லித் தந்தவள்
கலை என்றில் விழுதுயாக வேர்களாளச் செய்தவள்
கூத்தின் அகரத்தை அகத்திலே பழக்கவள்
பர்த்துக் கைகடிடி ப் பண்டுகள் பல ஒது
'பண்டுகளாய் ஆகு' என வாழ்த்தி விடத்தஞ்சு
விழ்ணகத்தே சென்று உறைந்தவள்
என் அம்மா
டேவிற் மோசாத்தவுக்கு...



முன்று

2003 செப்ரேம்பரில் திருமறைக் கலாமன்றத்தால் யாழ் நகரில் நிகழ்த்தப்பட்ட நாட்டுக்கூத்து விழாவின்போது காத்திரமான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் ஈழத்தமிழர்களின் கலைச் சொத்தாகிய காத்தினை எவ்வாறு பேணி, காத்து, வளர்த்து, அடுத்த தலைமுறையினருக்கு கையளிப்பது என்ற விவாதத்தில் பற்பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. திருமறைக் கலாமன்ற தூரநோக்கின் செயற்திட்டத்தை விளக்கும் வகையில் மூன்று தளங்களைக் கொண்ட திட்டம் பற்றிய கருத்து மற்றத்தின் பெயரால் முன்வைக்கப்பட்டது.

முதல் நிலையாக, கிராமங்களில் பெரும்பாலும் சடங்குடன் இணைந்த கூத்து வடிவங்கள் தத்தமது தளித்துவங்களுடனும், கிராமியப் பண்டுகளுடனும் பாதுகாக்கப்பட வேண்டும்; ஊக்குவிக்கப்படவேண்டும்.

இரண்டாவது நிலையாக, கூத்துக் கலைஞர்களும், ஆய்வாளர்களும் இணைந்து பல்வகைக் கூத்துக்களை ஆவணப்படுத்தியும் அவைகளின் தன்மைகளை ஆய்வுக்குட்படுத்தியும், அதன் மூலம் சமகால, வருங்கால மாணவ, மாணவியர், ஆய்வாளர்கள், கலைஞர்கள், நமது மன் தந்த கலைச்சொத்தின் பல்வேறு வடிவங்களை அறியவும், ஆய்வுசெய்யவும், பாதுகாக்கவும் ஆய்வுக் களத்தை உருவாக்கவேண்டும். இம்முயற்சி பல்வேறு இடங்களிலும் இத்துறை சார்ந்த பல்வேறு அமைப்புக் களாலும் நடத்தப்படவேண்டும். கண்காட்சியகம், ஆவணக் காப்பகம் முதலியவைகளை நிறுவுதலும் இதில் அடங்கும். மேலும், கலைஞர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்களுக்கு இடையிலான திட்டமிட்ட ஆக்கப்பாடு வரவுமான கலந்துரையாடல்களுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மூன்றாவது நிலையில், புதிய படைப்புக்களை ‘தேர்வாய்வு’ முறையில் தயாரித்து அளிக்கும் முயற்சியும் முன்னடிக்கப்படவேண்டும்.

இம்முன்று தளங்களிலும் வெவ்வேறு வீச்சுடன் கடந்த நாற்பது ஆண்டுகளாக திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள் செயற்பட்டு வந்துள்ளனர். கூத்துக்களைக் காத்தும், வளர்த்தும், மெருகூட்டியும், கலைகளினுராடாக சமூக மேம்பாட்டுக்காக உழைத்து வந்தனர். இன்னும் இப்பணிக்காக தமிழை அரசுபணித்தும் வருகின்றனர்.

கூத்துக் கலையைப் பொறுத்தமட்டில் யாழ் திருமறைக் கலாமன்றத்தால் பல கூத்து விழாக்களும், கூத்துக் கலைஞர் ஊக்குவிப்பும், கெளரவிப்பும் பல்வகைப்பட்ட ஈழத்துக் கூத்துக்களின் அரங்கேற்றறமும், போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. ‘கூத்துக் கலைச்சொல் அகராதி’ ஒன்றின் ஆக்கத்திற்கு முதலாக முன் ஆய்த்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அறுபதுகளில் உரும்பிராயில் மேடையேற்றப்பட்ட ‘முவேந்து’ என்னும் கூத்துத் தொடக்கம் ‘சிங்ககுலச் செங்கோல்’, ‘அனைத்தும் அவரே’, ‘நீ ஒரு பாறை’, ‘செந்தாது’, ‘ஜெனோவா’, ‘சோழன் மகன்’, ‘கம்பன் மகன்’ ஊடாக ‘கொல் ஸனுங் கொற்றும்’ வரை யாழ் திருமறைக் கலாமன்றத்தால் பல்வகைக் கூத்துக்கள் எழுதப்பட்டு தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டுள்ளன. இவைகளுள் பல தேர்வாய்வு முறையில் அரங்கேற்றப் பட்டன. ‘செந்தாது’ அசைவற்ற திரைப்படக்காட்சிகளுடன் ஒன்றினைக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. ‘அனைத்தும் அவரே’, ‘நீ ஒரு பாறை’, போன்றவை எளிமைப்படுத்தப்பட்ட சொல்லாக்கத்துடன் ஆய்வுகை செய்யப்பட்டன. நாட்டுக்கூத்து, இசைநாடகம், நவீன் நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட மூன்று வடிவங்களில் இலங்கையிலும், ஜூரோப்பிய நாடுகளிலும் ‘ஜெனோவா’ அரங்கேற்றப் பட்டது. இவ்வரிசையில் உருவாகியதே ‘கொல் ஸனுங் கொற்றும்’.

இக்கூத்து திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் யோண்சன் ராஜ்குமார் அவர்களால் படைக்கப்பட்ட முதிர்ந்த கலை விருந்து. இதில் ஈழ மண்ணின் தென்மோடி, வடமோடி, காத்தான் என்று வித்தகர்களால் இலக்கணம் வகுக்கப்பட்டவை, மன்னாரினதும், மட்டக்களப்பினதும், மூல்லை நகரினதும், யாழ்ப்பாணத்தினதும், மலையகத்தினதும், வட்டுக்கோட்டையினதும் கைகோத்தலில் களிந்தனம் புரிகின்றன. ஈழமண்ணின் கிராமிய ஒலிகள் பார்ப்போரின் காதுகளில் தேனாகப் பாயும்; இம்மண்ணின் மலர்ந்த ஆட்ட அசைவுகள் கண்ணுக்கு விருந்தாக அமையும்; இளம் நடிகர்களின் நடையும், நடிப்பும், உடையும், உச்சிரிப்பும் உள்ளத்தை கொள்ள கொள்ளும்; நமது தேசிய கலைச்சொத்தின் ‘அழகுகளை’ அளந்தும், பிழிந்தும், இணைத்தும், பினைத்தும் கலப்படமற்ற காவியமொன்றினை யோண்சன் ராஜ்குமார் சமைத்துள்ளார்.

நடிகர் ஒன்றியத்தின் தயாரிப்பான ‘கந்தன் கருணை’ நாடகம் ஒரு மைல்கல். இந்நாடகம் தார்சிலியஸ், மெளனகுரு போன்றவர்களால் தயாரிக்கப்பட்ட போது அதிலும் கூத்துக்கலையின் ஒருசில பாங்குகள் ஒன்றினைக்கப்பட்டிருந்தன. அவ்வொன்றினைப்பு திட்டமிட்டு நடந்ததொன்று அன்று. சந்தர்ப்ப குழநிலையால் நிகழ்ந்ததொன்றேன நாடக வல்லுனர் கூறுவார். ‘கொல் ஸனுங் கொற்றும்’ படைப்பு வடிவத்தின் பல்வகைப் பாங்குகளின் செறிவும் நிறைவும், தேர்வாய்வு முறையில் செய்யப்பட்ட நோக்கும் ‘கொல் ஸனுங் கொற்றுத்தின்’ தனித்துவத்தைக் கோட்டுக் காட்டுகின்றன.

யோண்சன் ராஜ்குமார் ஈத்துக்கலை பற்றிய பன்முக அறிவும், ஆற்றலும் பொருந்திய தனிப்பெரும் கலைஞர். இவரில் காணப்படும் கருத்து நிலைத் தெளிவும், செய்முறை அனுபவமும் இவரின் படைப்புத்திறங்களை அளிக்கை செய்ய இவருக்குத் துணை நிற்கும் பயிற்சிபெற்ற இளம் கலைஞர் பலமும் இத்துறைசார்ந்த வேறு ஒருவருக்கு உண்டா என்பது கேள்விக்குறியே. இவை அனைத்தையும் பொருத்தி நிற்கும் கலைப்பணிவும், கொள்கைப்பிடிப்பும் இவரது படைப்புக்களை மேலும் மெருகூட்டி நிற்கின்றன.

இப்புதிய படைப்பு தாம் அறிந்த இலக்கண வரையறைக்குள் அடங்கவில்லை என்ற ஆதங்கம் ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ளது. இலக்கணங்கள் பற்றி விவாதிக்கலாம். இலக்கியங்கள் பற்றி விமர்சிக்கலாம். ஆயின், புத்தம் புதிய படைப்புகளுக்கு இவைகள் தடைகளாக இருக்கக்கூடாது. சில துறைகளில் உள்ளவர்கள் சிலகுறுகிய இலக்கணங்களை வகுத்து வைத்து தமது வரையறைக்கு அப்பால் வெளிப்படும் ஆக்கங்களைப் பூர்க்கணிக்கும் பண்பு கிணற்றுத் தவணை மனப்யான்மையை இங்குள்ள ஆய்வாளர் சிலரில் விதைத்துள்ளது என்பது கவலைக்குரியது. கலைத்துறையில் தமக்கு சமனாக அல்லது போட்டியாக உள்ளவர்களை மதித்துப் போற்றும் மனப்பக்குவமும், காழ்ப்புணர்ச்சியற்று, குணம் குற்றம் நாடி சிறிய படைப்புக்களையும் எட்டபோட்டு அலசி ஆராயும் திறனும் நம்மவருள் வளர்த்தெடுக்கப்படின் ‘கொல் ஈனுங் கொற்றுகை’ போன்ற தரமான நிகழ்ச்சிகள் தாராளமாகத் தோன்றும்.

கூத்துக்கலைக்கு எதிர்காலம் உண்டா என்ற கேள்விக்கு ‘கொல் ஈனுங் கொற்றுத்தின்’ அளிக்கை ஆணித்தரமான விடையைத் தந்துள்ளது. இதன் தயாரிப்பிலும் மேடையேற்றத்திலும் இளம் தலைமுறைகளின் அர்ப்பணிப்புக்கலன்த பங்களிப்பு வியப்பிற்கும், போற்றுத்தற்கும் உரியது. பார்த்துச் சுவைத்து மறக்கமுடியாத ஓர் அரங்க அனுபவமாக இதனைக் கணித்து நிற்கின்ற இளைஞர்கள் பலரின் ஈடுபாடும் பெரும் நம்பிக்கையை ஊட்டுகின்றது சமகால இளம் தலைமுறையினரின் கவனத்தை ஸ்த்து எடுப்பது கடினமாக உள்ள ஒரு குழந்தையில் கணிசமான இளங் தலைமுறையினர் இவ் அரங்க நிகழ்ச்சியால் கவரப்பட்டு நிற்பது “இக்கலைச் சொத்து நமதே” என்று நாளை வருபவரும் அடையாளம் காட்டுவதற்கு வழி வகுத்து நிற்கின்றது எனக் கூறலாம்.

பேராசிரியர் நீ. மரியுசேவியர் அடிகள்
இயக்குநர்,
திருமறைக் கலாமன்றம்.

கொற்றுகை

திருமறைக் கலாமன்றத்தின் செயற்பாடுகளைத் தவிர்த்து ஈழநாட்டின் கலைவளர்ச்சியை ஆய்வுசெய்ய முடியாது. ஈழத்துத் தமிழ் மக்களின் பண்பாட்டு பாரம்பரிய வேர்களைக் கண்டறிந்து ‘அந்த வேருக்கு’ நீர் பாச்சும் பணியைத் திருமறைக் கலாமன்றம் கடந்த நாற்பது ஆண்கூளுக்கு மேலாகச் செய்துவருவதை யாவரும் அறிவர். ஈழத் தமிழரின் கலை பண்பாட்டு ஊடாட்டங்களை இலங்கையின் மற்றைய பாகங்களில் வழங்கிவரும் கலை பண்பாட்டு முயற்சிகளுடன் ஒப்பட்டு நோக்குவதற்கும், ஆரங்வதற்கும் யாழ். திருமறைக் கலாமன்றம் வழிகுத்து வருகின்றது. இந்தக் கலைப் பயணத்திற்குக் ‘கால்கோள் இட்டு’, உந்து விசையாக வணக்கத்துக்குரிய கலாநிதி நீ. மரியுசேவியர் அடிகளார் வழிவகுத்து இயங்கி வருகின்றார். தீற்மை, ஒழுங்கு, ஒழுக்கம், கட்டுப்பாடு, புரிந்துள்ளவு, கூட்டுப்பொறுப்பு. ஆரங்வம் முதலாளவற்றைத் திருமறைக் கலாமன்றத்திலே ஒருங்கே தரிசிக்கலாம்.

திரு. யோ. யோண்சன் ராஜ்குமார் திருமறைக் கலாமன்றத்தின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றுகின்றார். ‘ஆடலும், பாடலும் அமைவரும் ஆசானாக’த் திகழும் இவர், அடிகளாளின் அடிச்சுவட்டிலே சிறப்பாகத் திற்மையாகப் பணியாற்றி வருகின்றார். ‘ஆடலும் பாடலும் அழகும்’ என்ற இந்த முன்றின் ஒன்றும் குறைவுபடாத யோண்சன் ராஜ்குமார் புலம் பெயர் நாடுகளிலும் தம் புகழ் நிறீலியவர். கலை ஆர்வலராகத் ‘தேடலிலும் தெளிதலிலும்’ குறையா ஊக்கத்துடன் செயற்படும் யோண்சன் எழுதித் தயாரித்து, நெறியாள்கைசெய்து அரங்கேற்றிய ‘கொல் ஈனுங் கொற்றும்’ எனும் கூத்துரை நாடகத்தினைப் பார்த்து மகிழ்ந்த பல்லாயிரம் இரசிகர்களுள் நானும் ஒருவன்.

அரங்கிலே ஆடப்பட்ட இக்கத்துருவ் நாடகம் இன்று நூலாக வெளிவருகின்றது. நாடகங்களிலே படிப்பதற்கென எழுதப்படுவையும் உண்டு. அரங்கார்றுகைக்காக எழுதப்படுவையும் உண்டு. எப்படியிருப்பினும், நாடகம் ஒன்றை அரங்கிலே கண்டு மகிழ்வதைப்போல நூலுருவிலே படித்து இன்பற முடியாது என்னுகிறேன். என்னதான் இருந்தாலும் நாடகம் அரங்கிற்குரியதே. ஆற்றுகைக்குப் பயன்படுத்த, அதை ஆவணமாகப் பேணவேண்டிய பொறுப்பு நூலுருவில் வெளிவந்தாலே சாத்தியமாகும்.

காப்பியங்களைப் படித்துச் சுவைப்பேர் அருகிவரும் இக்காலத்திலே காப்பியக் கதையை மெருக்டி, அரங்க நிகழ்வாக்கிப் பார்வையாளர்களுக்கு வழங்குவது காலத்தின் தேவையாகும். இந்தவகையில் யோண்சனின் ‘கொல் ஈனுங் கொற்றம்’ காலத்தின் தேவையென்பது சொல்லாமலே போடரும். பழந்தமிழ் இலக்கியங்களை, பூராண இதிகாசங்களைச் சமகால வாழ்வியலுடன் இணைத்து நோக்கும் வழக்காறும் எம் இலக்கியப் பரப்பிலே உண்டு. பாரதியின் பாஞ்சாலி சுபதம், புதுமைப்பித்தனின் சில சிறுகதைகள் முதலானவை இந்த வகைக்கு உதாரணமாகச் சுட்க்கூடியவை. பழமையின் ‘உள்ளுரம்’ புதுமையின் வளர்ச்சிக்கு உதவுமாற்றைப் புலப்படுத்தக் ‘கொல் ஈனுங் கொற்றம்’ போன்ற எழுத்துருவங்கள் இன்னும் வெளிவர வேண்டும்.

‘தொன்மை மறவேல்’, ‘தோற்பன தொடரேல்’ என்ற நீதி போதனையை இக்கத்துருவ் நாடகத்தினுடை காணமுடிகிறது. கம்பராமாயனத்தை அடியொற்றித் தமது கற்பனையையும் கலந்து, சமுக எதிர்பார்ப்புக்கு இயைவுட இக்கத்துருவ் நாடகத்தினை யோண்சன் நகர்த்திச் செல்லுகின்றார்.

‘பந்தியிற் பந்தியிற் படதையை விட்டு அவை

சிந்துதல் கண்டு வருந்துதல் மந்திரமன்று’, என்று கம்பன் தமது இராம காதையிலே கூறியதை இராவணனுக்கு ஊடாக யோண்சன் அந்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

கும்பகர்ணனைக் குவிமையப்படுத்தி உருவான இந்த நாடகத்திலே கம்பனின் கைவண்ணங்களையும் ஆங்காங்கே அளவறிந்து யோண்சன் பயன்படுத்தியுள்ளார். கும்பகர்ணன் இராவணன் சந்திப்பு, கும்பகர்ணன் விவேகனன் போர்க்களாச் சந்திப்பு முதலானவை கம்பராமாயனத்தின் உண்ணதமான உச்சங்களிற் சில. இவற்றை அரங்க நிகழ்வாக்கும் ஆற்றல் எல்லோருக்கும் எளிதில் கைகூடுவதன்று. யோண்சன் மிகச் சிறுப்பாக இந்த உச்சப்பகுதியைக் கையாண்டமைதான் அவரின் ஆற்றலின் வெளிப்பாட்டிற்குச் சாட்சியாகும்.

“செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம்தேறி
வம்பிடத் தெரியல் எம்முன் உபயிர்கொண்ட பகையை வாழ்த்தி
அம்பிட்டுத் துன்னங்கொண்ட புண்ணுடை நெஞ்சொடு ஜய
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல்கொண்டேன்”

என்று போர்க்களத்திலே கும்பகர்ணன் கூறுகிறான். தமையனின் தவறுகளைச் சுட்டிக்காட்டிய பின்னரே செஞ்சோற்றுக் கடனுக்காகப் போர்க்களத்திலே உயிர் துறக்கிறான். ‘கொல் ஈனுங் கொற்றாத்தின்’ உயிரோட்டமாக அமையும் பாடுபொருள் காவியச் சுவையை அரங்கினுடை எமக்கு அளிக்கின்றது. ஆணவும், கர்வம் முதலானவற்றின் தோல்வியை அல்லது வீழ்ச்சியை அழகுடன் புலப்படுத்தும் யோண்சன் தமது நோக்கு நிலையையும்

இந்நாடகத்தினுடை தெரியப்படுத்தியுள்ளார். சபையோர் கூறுவதாக ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்:

“போதும் மன்னா போதுமே மன்னா
போர் வேண்டாம் மன்னா ...

.....
தர்மமே தவறும் போர்கள்
வென்றுதில்லை வையகத்தே...”

காவிய, பூராணக் கதைகளைச் சமகால வாழ்வியலோடு பின்னிப் பிணைத்துத் தரும்பொழுது அது பார்வையாளர்களாலே - வாசகர்களாலே கவரப்படும் தகுதியைப் பெற்றுவிடுகின்றது.

யோண்சன் ராஜ்குமார் தமிழ் நாடகத்திற்கு - கூத்துக்கு நிறையச் செய்யக்கூடிய ஆற்றல் உடையவர் என்பதை நான் நன்கு அறிவேன். இன்னும் இன்னும் இத்துறையிலே புதிய பரிமாணங்களையும் அவர் எய்தவேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.

03.01.2006

பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா
தலைவர்,
தமிழ்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.



பந்புரை

கலைக்கான பணியில் நாற்பதாண்டுகளைக் கடந்து பயணிக்கும் திரும்பறைக் கலாமன்றம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகள் பல; அவற்றுள் ஒன்றாக அமைவது ‘நால் வெளியீடுகள்’ ஆகும். காலத்தின் தேவைக்கேற்பவும், ஈழத்தமிழரின் பாரம்பரிய கலை இலக்கிய வடிவங்களை அரங்கிலே ஆற்றுக்கை செய்வதுடன் மட்டும் நீஞ்றுவிடாது அவை காலத்தால் அழிவடைந்து செல்லாது, நாலுருவில் ஆவணப்படுத்தும் முகமாகவும் இதுவரை பல நாடக, கூத்து நூல்களை வெளியிட்டுள்ள திரும்பறைக் கலாமன்றம் கடந்த 2005 ஆம் ஆண்டில் தனது நாற்பதாவது ஆண்டு நிறைவு விழாவை ‘கலைச் சங்கமமாக’ விழாவெடுத்து சிறப்பித்தபோது வெளியிட எண்ணியிருந்த நூல்களில் முக்கியத்துவம் மிக்காக ‘கொல்லானுங்கொற்றம்’ என்ற இந்தக்கூத்துருவ நாடக நூல் அமைந்திருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் அதே ஆண்டில் இந்நூலை வெளியிட இயலாது போனாலும் இப்பொழுது வெளியிடுவதையிட்டு திரும்பறைக் கலாமன்றம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றது.

‘கொல்லானுங்கொற்றம்’ கூத்துருவ நாடகம் திரும்பறைக் கலாமன்றத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எமது மன்றத்தின் பிரதி இயக்குந்தாரும், யாழ். திருக்குடும்ப கன்னியார் மடம் பாடசாலையின் ஆசிரியரும், ஈழத்து நாடகச் சூழலில் தொண்ணுாறுகளில் முகிழ்ந்தெழுந்து பலரது கவனத்தையும் ஈர்ந்துள்ள இளைய தலைமுறை அரங்கவியலாளர்களில் ஒருவருமான யோ. யோன்சன் ராஜ்குமார் அவர்களின் எழுத்துரை, நெறியாள்கையில் உருவாகியதாகும்.

ஆழத்தமிழின் தனித்துவமான கலைவடிவம் என்று கூறத்தக்க நாட்டுக்கூத்துவது பிறப்பு நிறையிலேயே வைத்துப் பேணுவதா அல்லது

காலத்திற்கு ஏற்ப புதிய மாற்றங்களை உள்வாங்கி அதீல் மாற்றங்களைக் கொண்டு வருவதா என்ற வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இக் காலத்திலேயே ஈழத்தமிழர்களுக்கென்ற தனித்துவமான தேசியக் கலைவடிவம் ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியமும் உணர்ப்படுகின்றது. இந்தத் தேவையை நிறைவு செய்யும் முயற்சியாக அவ்வப்போது சிலசார்த்தங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் – அவற்றிலிருந்து ஒருடல் மேலேசென்று அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பிய அரங்காற்றுக்கையாக ‘கொல் ஈனுங் கொற்றம்’ அமைந்துள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. ‘இதய சுத்தி’யுடன் தம் பார்வையை முன்வைக்கும் எவரும் இதனை ஏற்றுக் கொள்வர். எனினும் இத்தகைய முயற்சிகள் ‘சிலரால்’ செய்யப்பட்டால் மட்டும் விழுந்ததிற்குக் கொண்டு போற்றப் புகழ்கின்ற ஒரு வித மாயத் தன்மையில் இருந்து இன்னுமோ முற்று முழுதாக விடுபட்டுப் போகாத எமது அரங்கப் புலத்தில் இந்தச் சுகிப்புத் தன்மை கூடகடினமானதுதான்.

‘கொல் ஈனுங் கொற்றம்’ கூத்துருவ நாடகம் – ஈழத்தில் காணப்படும் பல்வேறு பிரதேசக் கூத்துமரபுகளையும் ஒன்றிணைத்து புதியகலை வடிவமாக தயாரிக்கப்பட்டதைப்படி. இதன் முதல் மேடையேற்றம் ‘தேசிய நாடக விழா – 2004’ அல், கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜோன் டி சில்வா அரங்கில் இடம்பெற்றது. 12 சூவது மேடையேற்றம் மன்னார் நகர சபை மன்றப்பத்தில் இடம்பெற்றது. இதன் பின்னரும் யாழிப்பாணத்திலும், இதர பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக மேடையேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், மீளாவும் ஆரம்பமாகிய ‘போர்ச் கூழல்’ அதற்கான சாத்தியங்களை பின்தள்ளிவிட்டது. எனினும், குறுகிய காலத்திற்குள்ளேயே ஈழத்தின் பல பிரதேசங்களிலும் மேடையேற்றப்பட்டு நாட்டுக்கூத்து அண்ணாவிமார்கள், அரங்கக் கலைஞர்கள் என்பலராலும் பார்க்கப்பட்டது ஒரு ஆற்றுக்கையாக இது அமைகின்றது. மேடையேற்றப்பட்ட இடங்களில் எல்லாம் மிகுந்த வரவேற்புக்களையும், பாராட்டுக்களையும் பெற்ற கூத்துருவ நாடகமாக இது விளங்குகின்றது. இதனை இந்நாலில் இடம்பெற்றாள் விமர்சனங்கள், பார்த்தோர் உரைத்தலை மூலமாகவும் அறிந்துகொள்ள முடியும். இந்நாடகத்தை நூலாக வெளியிட முன்னந்ததன் முக்கிய நோக்கமே கூத்து சார்ந்த பரீட்சார்த்த முயற்சிகள் நிகழ்கலைகளாக அரங்கோடு அழிந்துபோகாது ஆதாரப்படுத்தப்பட்டு, இம்முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு உதவும் என்ற நோக்கத்திற்காகவே.

இளம் வயதிலேயே எமது மன்றத்திலும் பாடசாலைகள் மற்றும் பல இடங்களிலும் பல நாடகங்களையும் நாட்டுக் கூத்துக்களையும் எழுதி நெறியாள்கை செய்துள்ள யோ. யோன்சன் ராஜ்குமார் அவர்களின் நூலுக்குப் பெற்று அச்சில் வெளிவரும் இரண்டாவது படைப்பாக இது அமைகின்றது. இதற்கு முன்பாக, அவரது முதலாவது நூலான ‘கம்பன் மகன்’ என்ற நாட்டுக்கூத்து நூலைகடந்த 2003 ஆம் ஆண்டில் வெளியிட்ட திரும்பறைக் கலாமன்றம், அவரது இரண்டாவது நூலாக ‘கொல்லானுங் கொற்றம்’ என்ற கூத்துருவ நாடக நூலை இவ்வாண்டில் வெளியிடுகின்றது. இவரது இந்த இரண்டு நூல்களுமே புதிய படைப்பாக்கங்கள் என்ற வகையில் தனிச் சிறப்பை பெற்று நிற்கின்றன. ‘கம்பன் மகன்’ – ஏற்கெனவே வழக்கில் உள்ள நாட்டுக் கூத்துக்களுக்கு அப்பால் புதிதாக எழுதப்பட்ட நாட்டுக் கூத்து. இதுவை அண்ணாவியார் அ. பேக்மன் ஜெயராசாவின் உதவியிடத்திலிருந்தார். ‘கொல்லானுங் கொற்றம்’ பல பிரதேசக் கூத்து மரபுகளையும் உள்ளடக்கி புதிதாக எழுதப்பட்டபடைப்பு. இந்த வகையில் அரங்கவியலில் ஆழிந்த புலமையும், ஈடுபடும், சிறந்த எழுத்தாற்றலும் மிக்கவரான

யோ. யோன்சன் ராஜகுமார் அவர்களிடம் இருந்து திருமறைக்கலாமன்றமும், எமதுசமுகமும் இன்னும் பல புதிய படைப்புக்களை எதிர்பார்த்து நிற்கின்றது. அவர் அதனை நிறைவேற்றுவார் என்பது எமது தீடமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையுடன், எமது மன்றத்தின் அரங்கச் செயற்பாட்டில் ‘கொல் ஈனுங் கொற்றம்’ என்ற படைப்புக்கூடாக புதிய எழுச்சியை ஏற்படுத்தியள்ள அவரை மனப்பூர்வமாக வாழ்த்தி, இந் நூலை மன்றம் வெளியிடுகின்றது. ‘கொல் ஈனுங் கொற்றம்’ அரங்கில் பெற்ற வரவேற்பை, நூலிலும் பெறும் என நம்புகின்றோம்.

கி. செல்மர் எமில்
ஊடக இணைப்பாளர்,
திருமறைக் கலாமன்றம்,
யாழ்ப்பாணம்.

எஞ்ஜினை

ஸ்ரீத்தின் பாரம்பரிய நாடகவழவுமான ‘கூத்து’ எமது தேசியச் சொத்து என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் நடைமறையில் இதன் உன்னதம் உணரப்படவில்லை. கிராமியத்தின் கருவறையில் அதன் சடங்கு, கலாசார கூறுகளுடன் இரண்டிறக் கலந்துகீட்கும் இக்கூத்து வடிவம், நவீன நாகரீக தொழில்நுட்ப அறிவியல் விசையின் வேகத்தில் அள்ளுண்டு போகும் கிராமியத்தின் முகவரிகளோடு இறப்பின் அபாயத்தில் வாழும் கலை என்ற யதார்த்தமே என்னுள் உணரப்படுகின்றது. அந் திமத்தை நோக்கி நகரும் இக்கலைவடிவம், இன்றைய இளஞ்சந்ததியினருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் கையளிக்கப்பட வேண்டுமாயின் அதன் வகைத்தாய்மை கெடாது புதிய படைப்பாக்க நுட்பங்களுடாக மீஞ்யிரப்புச் செய்யப்பட வேண்டுமென்ற உணர்வின் உந்துதலே ‘கொல் ஈனுங் கொற்றம்’ என்னும் இப்பீட்சார்த்த நாடகவாக்கத்தின் நோக்கமாகும்.

அளிக்கை நிலையை இலக்காகக்கொண்டு வடிவம் பெற்ற இந்நாடகம் இவ்வெளியீட்டினுடோக இலக்கிய வடிவம் பெறுகின்றது. எனினும் அளிக்கைப் பரிமாணாத்திலேயே இதன் முழுமை தங்கியுள்ளது. எனது முதலாவது வெளியிடான் ‘கம்பன் மகன்’ நூலை வெளியிட்ட திருமறைக் கலாமன்றமே இந்த வெளியீட்டினையும் அச்சு வாகனமேற்ற முன்வந்துள்ளது. அதற்காக இயக்குநர் தந்தை கலைத்தாது மரியசேவியர் அடிகளுக்கும், திருமறைக் கலாமன்றத்திற்கும் நான் என்றும் நன்றி உடையவனாவேன்.

நாட்டுக்கூத்தைப் பொறுத்தவரையில் கிராமங்களில் அவற்றினை மீளவும் குலகொள்ளசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அது அத்தியாவசியமானது. அதேவேளை அதன் எச்சங்களில் நின்று தேடல்களும், ஆய்வுகளும், ஆவணமாகங்களும் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன், புதியன பிறப்பிக்கும் பரிசார்தாங்களும் அதனுடன் சமாந்தரமாக மேற்கொள்ளப்படவேண்டும். 2003ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றம் நடத்திய நாட்டுக்கூத்து விழாவும், அதில் நடத்தப்பட்ட கருத்தரங்களும் இதன் கணத்தை நன்கூண்ததின் இந்த நாடகத்தின் விவரந்த பிறப்பாக்கத்திற்கு ஒருவகையில் அந்தக் கருத்தமர்வில் உரையாடப்பட்ட விவாதங்களும் காரணம் எனலாம். அதேவேளை 2004ஆம் ஆண்டு தேசிய நாடகவிழாவில் மேடையேற்ற ஒரு நாடகத்தை தந்துதவமாறு திருவாளர் கலைச்செலவன் அவர்கள் கேட்டபோது இந்த எண்ணம் செயல்வடிவம் பெற்றது. தேசிய நாடகவிழாவில் நாடகத்தின் மூலம் யுத்தத்தின் விளைவை தலைநகரில் வெளிப்படுத்தவேண்டுமென்ற எண்ணத்தின் வெளிப்பாடே இதன் கதைத்தெரிவாகும். 2002ஆம் ஆண்டு யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளுக்காக தென்மோடிக்கூத்துமரபில் என்னால் தயாரிக்கப்பட்ட கும்பகர்ணன் கூத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடுபொருளில் இந்த நாடகத்தை எழுதினேன். என் எண்ணம் செயல்வடிவம் பெற ஒருவகையில் காரணமாக இருந்ததிரு. கலைச்செலவன் நன்றிக்குரியவர்.

பல கூத்துக்களையும் ஓன்றினைக்கும் இந்த முயற்சியானது ஏற்கெனவே ‘கந்தன் கருணை’ போன்றவற்றில் நடந்த முயற்சியே. ஆயினும், இன்று இதன் அவசியம் அதிகம் உணரப்படுகின்றது. தமிழ்த்தேசியம் பற்றிச் சிந்திக்கும் நாம் மொழியடையாளத்தால் ஓன்றுபட்டு நின்றாலும், பிரதேச அடையாளங்களால் பிளவுண்டு போடுவினாலும், எனவே, இதற்குள் ஒரு பொதுமையை தேடும் பரிசார்த்த முயற்சியே இது. இந்த வடிவ உருவாக்கத்திற்கு ஓன்றுமில்லாமையில் இருந்து வெறும் இலக்குடன் இப்பனியை நான் ஆரம்பிக்கவில்லை. கடந்தகால எனது ‘கூத்துக்களின்’ கற்றல் வெளிப்பாடும், தேடலும் திருமறைக் கலாமன்றமென்ற களமும் இந்தமுயற்சிக்கு எனக்கு துணைபுரிந்தன எனலாம்.

சிறிய வயதில் இருந்தே எனது பேத்தியார் டேவிற் ஜோசமுத்துவின் கூத்துசார் பரம்பரை ஆளுமை என்னையும் பற்றிக்கொண்டது. எனது கிராமமாகிய நாரந்தனையில் விடிய விடிய ஆடப்பட்ட எத்தனையோ கூத்துக்களை அவரின் மடியில் படுத்துறங்கிப் பார்த்த அனுபவம் பால்ப்பருவத்தில் இருந்தே எனக்குக் கிட்டியது. இடப்பெயர்வோடும், யுத்தகால நீசிகளோடும், இருந்துபோன என் கிராமத்தின் கூத்துபாரம்பியம் எனக்குள்ளும் தாரந்துபோனது. 90களின் தொட்க்கத்தில் நான் திருமறைக் கலாமன்றத்தில் இணைந்தபோது, அந்த ஆர்வம் மௌவும் தூண்டப்பட்டது. எனது குருவான அபிரான்சீஸ் ஜெனம், எனக்கு கூத்திலும், நாடகத்திலும் தூண்டுசூக்தியாக நின்றார். அவரது நெறியாள்கையில் நான் நடித்த ‘எந்தகொள்கூத்திருத்தல்’, ‘நெஞ்சக்கனகல்’ போன்ற கூத்துவடிவங்கள் இணைந்த நாடகங்கள், வடமோடி - தென்மோடி ஆடல்களையும், பாடல்களையும் நான் பயிலும் முதற்களங்களாக இருந்தன. அதேபோல் திருமறைக் கலாமன்றத்தில் நடத்தப்பட்ட பல நாடகப் பட்டறைகளில், ஜி. பி.. போமினஸ் போன்றோரிடம் பல்வேறு ஆடல்களைக் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக எனது ஆர்வத்தை இனக்கண்ட அண்ணாவியார் பேசுமன் ஜெயராசா, அண்ணாவியார் பாலதாஸ் ஆகிய இருவரும் தென்மோடிக் கூத்துமரபை முறையாகக் கற்றுத் தந்ததுடன், பல தென்மோடிக் கூத்துக்களில் நடிப்பதற்கான சந்தர்ப்பங்களையும் அளித்தனர். இவர்கள் தந்த ஊக்கம் நடிப்பில் மட்டுமென்றி, பாடசாலைகளில் புதிய

கூத்துக்களை எழுதி நெறிப்படுத்தும் முனைப்பிற்கும் பெருந் தூண்டுகோலாக இருந்தது. மஹநிதிச்சோழன், ஏகலைவன், கும்பகர்ணன், அறங்காத்தான், வனத்துறவி, கம்பன் மகன் போன்ற கூத்துக்களை இந்த ஊக்கத்திலேயே எழுதி மேடையேற்றினேன்.

தொடர்ந்து இந்தக் கூத்துப் பயில்வோடு, 92இல் திருமறைக் கலாமன்ற நாடகப் பயிலகத்தால் நாம் தயாரித்த ‘நீதிகாத்தான்’ என்ற சிந்து நடைக்கூத்தின் தயாரிப்போடு இணைந்து நின்றமையும், நடித்ததுமான அனுபவமும், பின்னர் பாடசாலைகளுக்கு சிந்து நடைக்கூத்தை பழகக் கிடைத்த சந்தர்ப்பங்களும் அதனை அறியவைத்தது. 93இல் மெற்றாள் மயிலின் நெறியாள்கையில் ‘கோவலன் கூத்திலும்’, 97இல் ‘வேலும்படுத்த வீராங்கனை’யிலும் நடித்த அனுபவங்கள் முல்லைத்தீவு கோவலன் கூத்தினை அறியும் சந்தர்ப்பங்களாயின. அதேவருடம் அருள்திரு. ஜெயரோம் லம்பேட் அவர்களின் நெறியாள்கையில் திருமறைக் கலாமன்றத்தில் உருவாக்கிய ‘பூர்த்திதறுவி’ என்ற கூத்தின் தயாரிப்போடு முழுமையாக ஈடுபட்ட அனுபவம் மன்னார் தென்பாங்கு கூத்துப்பற்றிய அறிமுகத்தைத் தந்தது. இவற்றோடு திருமறைக் கலாமன்றம் இயங்கும் பிராந்தியங்களோடு அடிக்கடி கொள்ளும் தொட்புகளும் இணைந்து செயற்படும் அனுபவப் பரிவர்த்தனைகளும், மன்னார், வன்னி, வவுனியா, மட்டக்களப்பி, மலையகம், திருகோணமலை என 20 பிராந்தியத் தொட்புகளும், பேராசிரியர் சரச்சந்திரா உள்ளிட்ட சிங்களக் கலைஞர்களுடன் மன்றத்துக்கூடாக இணைந்து செயற்பட்ட அனுபவங்கள் எல்லாமினைந்தே உருவாக்கப் பணியில் துணைநின்றன எனலாம்.

நாடகம் அளிக்கை நிலையில் பெற்ற வெற்றியின் பின்னால் திருமறைக் கலாமன்ற 40 வருட பாரம்பரியத்தின் விளைபயன் தங்கியிருந்தது என்றால் அது மிகை அல்ல. அனுபவமும், ஆற்றலும், அர்ப்பணப்படும் மிக்க திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள் என்றவளம் நான் நினைத்தனை எல்லாவகையிலும் செயற்படுத்த கூடியதாக இருந்தது. எனவே இந்த வெற்றியின் பெரும்பங்கினர் அவர்களே. அளிக்கையில் என்னுடன் துணைநின்ற அனைத்துக் கலைஞர்களையும் நன்றியுடன் நினைத்துக் கொள்ளுகிறேன்.

இந்நாடகமானது இருமாயணத்தை அரங்கில் ஆற்றும் நோக்குடனே அதன் வரலாற்றை நாடகமாக்கும் நோக்குடனே அல்லது இலங்கை வரலாற்றை எழுதும் நோக்குடனே எழுதப்படவில்லை. தர்மம் இல்லாத யுத்தம் என்றும் வெற்றி பெறாது என்ற உண்மையையும், அவ்வாறான யுத்தத்தை நடத்தும் எந்த அரசும் கும்பகர்ணன் போன்ற பெறுமதிமிக்க மனித உயிர்களை கொன்றோழிக்கின்ற கூற்றுவளாக இருக்கும் என்ற யதார்த்தத்தையும் வலியுறுத்தும் நோக்குடனே இந்த நாடகத்தை எழுதினேன். எழுததுருவிலும் இதன் கனதி உணரப்படுமென்று நம்புகின்றேன். இது ஒரு பரிசார்த்த முயற்சியென்பதால் இதுபற்றிய ஆண்டோன் கருத்துக்களை அறிய ஆவலாய் உள்ளேன்.

இல்வெளியிட்டுப் பிறப்பாக்கத்திற்கு பல வகையிலும் ஒத்துழைத்தவர்கள் என்றும் என் நன்றிக்குரியவர்கள். குறிப்பாக, என்னை இனக்கண்டு என் வளர்ச்சிக்கான அனைத்தையும் செய்து, ஊக்குவித்து வருகின்றவரும், இதனை அச்சேற்றுத் தூண்டியதுடன், அதற்கான ஒழுங்குகளையும் செய்து, முன்னுரையையும் தந்துதவியவருமான என்றும் என் வணக்கத்துக்குரிய இயக்குநர் தந்தை மரியசேவியருக்கும், குலோசனைகள் தந்தும், அச்சுவேலைகளை முழுமையாக பொறுப்பேற்றும் வெளிக்கொண்டத் தமிழ் ஊக்கம் பொறுப்பாளர் நண்பன் கி. செல்மர் எமில் அவர்களுக்கும், நூலைப் பார்வையிட்டுத் திருத்தங்கள் செய்துதந்த மதிப்பிற்குரிய

பண்டிதர் கடமேஸ்வரன் அவர்களுக்கும், கணினிசார் வேலைகளைச் சிறப்பாக செய்துதந்த 'ஜெயந்த சென்றா' நிறுவனத்தினருக்கும் மற்றும், அச்சுவாகனமேற்றிய ஏ.சி.எம். அச்சுக்கத்தாருக்கும், அட்டைப்படத்தை வடிவமைப்புச்செய்த நண்பன் ஜாட்சனுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்னும் சிறப்பாக எனது வளர்ச்சியில் என்றும் ஊக்கமளித்து வருகின்ற திருமறைக் கலாமன்ற மூத்த உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

நிறைவாக, என் கலைச்செயற்பாடுகளை ஊக்குவித்தும், ஊன்றுகோலாக நின்று உறுதுணையும் தரும் எனது தாயார், குடும்பத்தினர், மனைவி முஜுந்தா அனைவருக்கும் எனது சிறப்பான நன்றிகளைத் தெரிவித்து நிற்கிறேன்.

28.01.2006

யோ. யோண்சன் ராஜ்குமார்
793 (425), நாவலர் வீதி,
யாழ்ப்பாணம்.

இளாடச்சும்

- | | |
|------------------------|----------|
| I. அளிக்கை | 02 - 63 |
| ‘கொல் ஈனுங் கொற்றம்’ | |
| நாடக பாடம் | |
| II. அளிக்கைப் பதிவுகள் | 64 - 67 |
| அரங்காடியோர் | |
| அரங்கேறிய திகதிகள் | |
| III. விளைவுகள் | 68 - 100 |
| 1. தயாரிப்பு அனுபவம் | |
| 2. நடிப்பு அனுபவம் | |
| 3. பார்த்தோர் உரைத்தலை | |
| 4. ஊடக விமர்சனங்கள் | |

‘கொல் ஈனுங் கொற்றும்’
நாடக பாடம்

இராமாயணத்திலுள்ள கும்பகர்ணன் வகை படலத்தை அடிப்படையாகக்கொண்டு
புதிய வியாக்சியானத்துடன் இந்நாடகம் ஆக்கப்பட்டுள்ளது. பல்வேறு கூத்து
மரபுகளிலுள்ள பாடல்கள், ஆடல்கள் போன்றவை தேவைக்கேற்ப
இணைக்கப்பட்டுள்ளன.

பாத்திரங்கள்

பிள்ளை

கும்பகர்ணன்
இராவணன்
விடீஷன்
இராமன்
இலட்சமனன்
சுக்கிரீவன்
மண்டோதரி
மாலியவான்
கட்டியகாரன்
மல்லர்கள் - ஜவர்
பாடுநர் குழு - சிலர்
படைவீரர்கள் - பலர்

காப்பு

தீருவுருவு தரித்து மனுவானவரே
மரிமகனே மகிமை மிகுமாபரனே
குருசிலுயிர் தந்துவகை காத்த நீண்ணைத்
தேந்தத்தோம் தீருவடிகள் சிரம்பணிந்தே
அருமுயிர்கள் அழித்த சமர் அவலமங்க
அரங்கினைலே ஆடல் கதையிலோத
பெரு விருப்புக் கொண்டிடமுந்தே இங்குவந்தோம்
பரய தீர்தேவனையை காப்பதாமே



காப்பி - 1

தொடையம்

ஆதியோ டந்தமில்லா சோதியே
அகிலம தாண்டிடும் அருள் வடிவே
நீதியை ஒதிட நாதியையே
தந்திட வாராய் தேவா

ஆன்றவர் பாடிய காதையைலே
கூறிய நீதியை ஆடிடவே
ஆடரங்கேற்றினோம் ஆண்டவனே
அருள்பொழிவாய் தேவா

கம்பன் செய் காவியப் பாவினைலே
கும்பகர்ணன் கதைப் பாஸ்கினையே
குத்துருவத்திலே ஆற்றிடவே
ஆவியை தாராய் தேவா

(தீரை வீலக மேடையில் மெல்லிய செம்மையான ஓவி
அரங்கை நிறைக்கிறது. மேடையின் பீன் பகுதியில்
பெரிய மூரச ஓன்றும், போர் வேலி ஓன்றும்
காட்சிப் பழுமாய் வெளித்தெரிகின்றன.

மூரசை அறையும் பாவனையில் வீரன் ஒருவன் உறைநிலையில்
நிற்கிறான். தொடர்ந்து மூரச முழுங்கும் ஒலிக்கேற்ப மூரசை
அறைபவன் அபிந்யம்செய்து உறைநிலைப்படிவான்.
அதன்பீன் பாடற் குழுவின் ஆழயவாறு அரங்கில் நுழைவார்.
அதன்பீன் கட்டியகாரன் அரங்கில் தோன்றுவான்.)

கட்டியகாரன் வரவு

கட்டிய காரனும் வந்தேனே - கதையுரைக்க
கட்டிய காரனும் வந்தேனே.

கையினை ஏட்டுடன் கருத்தினை ஒதிட
காளையர் பூவையர் கூடவே துணை வர
குத்தரங் காழிதில் காதையை கேத்திட
பாத்திர மாகவே பாஸ்குடன் வந்திட்டேன்

கம்பனவன் செய்த காலியம் தன்னிலே
கால மற்றுது பொருளதைக் தேடியே
கண்டு எடுத்த கதைதன்னை பாடியே
கூத்துருதன்னைலே பார்த்திடத் தந்திட்டோம்.

(கட்டியன் வரவைத் தொடர்ந்து பாருநார் வரிசையாய் நிற்க
கட்டியன் முன்வந்து கதை உரைப்பான்)

ஒசுரியம்

கட்டியகாரன்:

நீதியே தவற்றும் கேள்வையால் பூற்றியே
புழுதியாய் மாற்றும் கோலம்
நாதியே இல்லா நல்லுயிரெல்லாம்
நல்ந்துமே சாகிடும் சோகம்...

போரினால் தீருமோ பெரும்பகை பாரிலே
பூவெடு பஞ்சதான் பலியென ஆகுமே
பெருவலி வீரனும் அறிவுடை தீரனும்
அழிந்திடும் விதிவலை சமரதே...

அதன் பொருளுறைத்திட அரங்கிதிலேற்றியே
ஆடலே செய்திட்டத் துணைந்தோம்
அறமதை உணர்ந்தோன் அளவிலா மறவோன்
குணமதன் குன்று கும்பகர்ணன்...

கருப்பொருள் அவனே பருப்பொருள் பலவே
பகர்ந்திடல் எங்களின் கடன்டே
பெரும் பொருளற்றே சிரமதிலுணர்ந்தே
சேதியை கொண்டேதூவீரே...

சபையோர் பாடல்:

தன்னன்னார் தனனன்னார் - தன்ன
தனனன்னார் தனதன்னன்னார்...

பூற்றியேலே பேராதனால் - பலி
ஆளவர்கள் ஆயிரமாயிரம்
பலமுடையோர் பலர்
திறமுடையோர் பலர்

பயனுடையோர் பலர்
அறமுணர்ந்தோர் பலர்
அவர் நிலையை ஓதுவந்தோம் - கும்ப
கர்ணன் கதை கூறவந்தோம் சபை
தன்னன்னார் தனனன்னார் தன...

(பாருநார் பாழியவாறு
மேடையின் முன் வலதீல் வரிசையாய் அமர்வார்.
கட்டியன் கதை உரைப்பான்)

கட்டியகாரன்:

இராகவன் தேவையை இராவணன் கவர்ந்தான்
சீதையை மீட்டிடும் பேராது முண்டது
வானரப் படையுடன் இராமனும் தம்பியும்
பேரணை கட்டியே புகுந்தனர் இலங்கையில்
ஆயிரமாயிரம் காளையர் சேனைகள் அழிந்திடும்
அவல யுத்தமே ஆரம்பமானது
அறம்பிறழ்ந்த பேரை ஆங்காரமாய்ச் செய்திட
இலங்கேஸ்வரன் எழுந்தான்...

(பீன்னணீயில் சுங்கொலியும் யுத்த அன்த்தத்தீன்
இசையும், ஒசைகளும் எழுகீன்றன)

கட்டியகாரன்:

இராஜாதி இராஜன்
இராஜ மர்த்தாண்டன்
இராஜ கெம்பீரன்
இராஜ குலத்திலகன்
இலங்கைபுரி வேந்தன்
இராவணேஸ்வரன்
போரிற்கு வருகிறார்...

(இராவணன் யுத்தத்திற்குச் செல்லும் பாவகனயீல்
தேரில் வருவதாய் அபீநாயித்தவாறு அரங்கில் நுழைவான்.
பரிவாரங்கள் தேர்ச்சக்கரங்களைப்போல்
அவனைப் பீன்தொடரும்)

இராவணன் வரவுத்து

தாதா கீட தாகீட தோம் தக
தனத்த நூரம் தக
தனத்த நூரம் தக
தாகு தாகு தெய்ய
தீகு தீகு தெய்ய
தத்தளங்கு தக
தா கீட தொம் நம்
தத்தளங்கு தக
தா கீட தொம் நம்

இராவணன்:

வங்கா புரி கரியன உறை முடி
இராவணேசனை யாரெதிர்ப்பரோ
மஸ்காப் புகழ் உறைந்த நம் நூட்டிலே
இராகவன் படைகொண்டு வருவதோ
படைகள் குடைசரிய
கடலில் முடி உருள
மடைகள் உடைத்தவரை
மாளச் செய்வேனோ

தாதா கீட தாகீட....

தவமே கண்டஞ்சிய சஸ்கரன்
கொடுத்த வாளீனால் தொடுக்கும் போரோலே
தசுமெளவிகள் எழுப்பும் மூச்சிலே
விடுக்கும் அம்புகள் தீசைகள் அலையவே
கடுகி வரு படைகள்
நடுங்கி குடல் சரிய
உடலைக் கீழித்தவரை
ஒடச் செய்வேனோ.

வீணைக் கொடியோன் என் வீரத்தை அறியாத இராகவன் படைகளும், வானர்க் குடிகளும் வீழுவாரெந்தன் வாளினால் இன்றே. மலைகளைப் பெயர்த்த புஜம்; அவர் நிலைகளைத் தகர்க்கும். போர்செய்ய வந்தவருயிர்கள்; விடைபெற்றுச் செல்லும்.

யாரங்கே! படையெங்கே!!.

தொடர்க என் அடி பின்னே...!

(பீண்ணணியில் சங்கு முழங்கி, யுத்தப் பேரிகை இசை ஓலைக்க இராவணன், படைகளுடன் போருக்குச் செல்லுவான். சபையோர் ஓடிவந்து அரங்கின் குறுக்கே நின்று பாடலினாடாக அபீநயத்தால் யுத்தத்தை வெளிப்புத்தீ நீற்பா)

சபைத் தா

தனத்த தானா தன தன தானீனா
தனத்த தானா தன தன தானீனா

கொற்றவன் இராவணன் சொற்படி சமரது
உக்கிரமாகவே வந்தது இலங்கையில்
சுற்றுமதிர்ந்திடச் சக்கு முழுக்கிடக் கேளுங்கோ

தனத்த தானா தன தன தானீனா
தனத்த தானா தன தன தானீனா

அரீபரீகரியன பல படை களமதில்
சமரிடை புகுந்திடப் பெரும்பகை முண்டது
நூற்றுமூன்று போரோலே உயிர்பலபோகுது பாருங்கோ

(இசை தீடை ஏழுந்து ஓய்கீன்றது....
மேடை ஒருகணம் மென்னத்துள் உறைய
சோகமாய் இசை ஓலைக்கிறது)

விருத்தம்

கட்டியகாரன்:

வாரணம் பொருத மார்பன் வரைதனை எடுத்த தேளாளன்
நாரதர் புகுந்த நாவாளன் போரோலே நலிந்து போனாளன்
பாரத வேந்தன் ராமன், தொடுத்த கணை தனைலே தேர்றாளன்
(அவன்)
நாளது கழிந்து நாளை போரீட வாராடியன்றாளன்

(சபையோர் இரக்கத்துடன் நீற்க,
போரில் தோற்ற இராவணன் தள்ளுவடன் நடந்து வருதல்)

தங்

இராவணன்:

போக்களத்தே நான் விழுந்தேன் - புஜ
பலமதனை நான் துறந்தேன்.

முக்கமுடன் போக் புரிந்தேன் - முழு
வீரமுமே நான் இழுந்தேன்

மானமதை நான் இழுந்தேன் - மணித்
தேரதையும் களம் இழுந்தேன்
கானமிசை நாலிழுந்தேன் - கரன்
வாள்தனையும் கைருகிழுந்தேன்

ஆன்றோர் வாய்ப்புகுழ் இழுந்தேன் - அவர்
அருமொழியின் பொருள் துறந்தேன்
இன்றே போய் நானை வாராய் - என்று
உயிர் ஈந்தான் ஈனானானேன்.

(இராவணன் சோகமாய் அரங்கின் மத்தீயில் அம்ர்திருக்க,
சபையோர் குழ்ந்துநின்று உரையாடுவா)

சபையோர்:

- 1: இராவணேசா நீயா தோல்வி கண்டனை?
- 2: குபேரனை வென்று முடி அன்று குடினாய்
காலனே கண்டு களம்விட்டு ஓடினான்!
- 3: கைலாய மலை கூடக் கண்டஞ்சுமே! - நீ
களம் விட்டு வெறுங்கையாய் மீண்டதெங்கனம்?
- 4: தேவரை வென்ற நீ தோற்று வந்ததென்ன?
- 5: தவஞ் செய்து பெற்றதெல்லாம் எங்குபோனது?
- 6: சிவன் தந்த சித்து எல்லாம் என்னவானது?
- 1: மானிடர் உந்தனை வென்றதெங்கனம்?
சிந்தித்துப்பார் நீ செய்த பிழை தெரியும்

எல்லோரும்:

சிந்தித்துப்பார்... நீ செய்த பிழை தெரியும்?

(இராவணன் கோபாவேசத்துடன் எழுதல்)

இராவணன்:

இல்லை...! இராவணேசன் தோற்கவில்லை! வீணைக் கொடியோன்
என் வீரத்தை யாரும் விலை பேச முடியாது!!

கட்டியகாரன்:

இன்னும் நீ மாறவில்லை... இன்னும் நீ மாறவில்லை. அறும் பிறழந்து
போர் செய்தாய் அதன் பயனை இன்று காணுகின்றாய்.

வன கவி

அறமதைப் பிறழந்து முறைதனை விடுத்து
சமரதைப் புரிந்தாய் பிழைதனைச் செய்தாய்
சுயநலப் போரிது பெருது நலங் காத்திடு
சீதையை சீறைவிடு நீதிதனைக் காத்திடு

தங்

சபையோர்:

போதும் மன்னா போதுமே மன்னா
போக் வேண்டாய் மன்னா
போதும் மன்னா போதுமே மன்னா

தர்மமே தவறும் போக்கள்
வென்றதீல்லை வையகத்தே
கர்வமே துறந்து நீயும்
கொன்றாடுஞ் சமர் விடுப்பாய்
சர்வமே உறையும் தேவன்
கர்மமே அறிவான் கேளாய்
போர் தவிர! பகை துதாலை!
சீதையை சீறைவிடு!

போதும் மன்னா....

(இராவணன் தனித்து நீர்க் சபையோர் பாடியவாறு
இடங்களில் சென்று அம்ரவா)



காட்சி - 2

விருத்தம்

கட்டியகாரன்:

பேர்களே வெற்றி என்றும்
பெற்றிடல் வழமையாமோ
தோல்வியைக் கண்ட வேந்தன்
துவண்டுமே பேராண் அந்தோ...
பகையதை விடுத்தே மன்னன்
சீதையை விடுவிப்பானோ...?
பேர் வெறி கொண்ட நெஞ்சில்
பூக்குமோ புன்னகை பாரீர்...

(சபையோர் ஜீயோடு பாடலை இசைக்க
மாலியவான் ஆட்டத் தருவுடன் அரங்கில் நுழைவார்)

மாலியவான் வரவு

சபைத்தங்

தன னன்ன னாதன்ன
தன னன்ன னாதன்ன
தன னன்ன னாதன்ன தனனா

சித்தமுரைத்திட முத்த முதியவர்
இராவணனைக் காண வந்தார்
உடலும் உணர்வும் தண்வாயெயியரை
தடுமரும் நடையுடன் மாளைகை நாடி
மன்னனைத் தேற்றிட மள மள வெனவே

சித்தமுரைத்திட முத்த முதியவர்
இராவணனைக் காண வந்தார்

(மாலியவான் – இராவணனை சந்தீத்தல்)

மாலியவான்:

இராவணா...! தேவர்கள் பலரைத் தோற்றோடச் செய்த நீயா துவண்டு
கிடப்பது? போர் தலீரத்திடப் போதனை செய்தோம் கேட்டில் நீ...

கிராவனன்:

போதும் தாத்தா, வெந்திட்ட புண்ணிலே வேல் பாய்ச்ச வேண்டாம்.

மாலியவான்:

நொந்து கிடந்தால் எல்லாம் முடிந்தனவா...?

கிராவனன்:

குழப்பாதாரிகள்! இப்போ செய்வதென்ன, செப்புங்கள்!

தங்

மாலியவான்:

முர்த்திகள் மூவரைத் தோற்றோடச் செய்தாய் நீ
ஆற்றாயையால் வருந்தி அழவோ
தேவர்கள் ஏல்கள் செய்திடச் செய்தாயே
தேம்பி அழவாமோ மைந்தனே

கிராவனன்:

எனதன்பு நேசரே ஏதென்று ஒதுவேன்
யாதுமிழுந்தேனே பேர்களே
உயிர் தந்து நாளை வா என்று உரைத்தானே
உள்ளந் துடிக்கிறதே தந்தையே

மாலியவான்:

இராவணா... சுற்றுவனையே ஆடல்கொண்ட அந்த கும்பகர்ணனை
நீ மறந்துவிட்டாயா...?

தநு

கும்பகர்ணன் உந்தன் சூட இருக்கையில்
வெம்பி மனமுடைந்து அழவோர்ந்து
உம்பர்கள் அஞ்சிடும் வீரனாக் தம்பியை
வெங்போர்க் கனுப்பிடுவாய் வீரந்தே

(இராவணன் மகிழ்வுடன் பாடுதல்)

கிராவணன்:

நெஞ்சிலீனித்திடும் நல்லுரை தந்தீரே
நன்றி உறைத்திடுவேன் தந்தையே
மஞ்சம் புய வலி கொண்ட என் சோதரன்
கொன்று அழித்திடுவான் பகையை

விருத்தம்

மாலியவான்:

என்னையே துணைக் கரும்
துணைந்தபின் என்னைலிழுக்கே
அண்ணலாம் உன்னை என்றும்
கண்ணைலே கொண்ட கண்ணன்
தீண்ணைய வீரச் கொண்டோன்
தீற்றுறை கும்ப கர்ணன்
கண்ணையங் கொண்ட தீரனை
கலங்கிடா தனுப்பி வைப்பாய்

கிராவணன்:

தாத்தா.. அரிய கருத்தை உரிய பொழுதில் எடுத்துரைத்தீர்கள்.
தோல்வியின் துயர் என் கண்களை மறைத்து விட்டது. இன்று
போய் நாளை வா என்றவனை, நாளை போய் என் சோதரன்
சந்திப்பான்.

மாலியவான்:

உடனே போருக்கு ஆயத்தம் செய்! நான் வருகின்றேன்.
(மாலியவான் அரங்கைவீட்டு வெளியேற
இராவணன் ஆரவாரிப்பான்)

கிராவணன்:

யாரங்கே!...

(வீரன் ஓழவருதல்)

கவி

மெய்மறந்து தான்மயங்கித்
தூங்குகின்ற தம்பிதன்னை
தாமதங்க ஸேதுமின்றித்
தேடினேநைன் ரோதுவீரே...

(மண்டோதீரி சோகமாய் அரங்கிற்கு வருதல்)

கவி

கைப்போர்:

உரயதீல் உறையும் பெரு நெருப்புடனே
உத்தமியங்கள் மண்டோதீரியும்
சிகரமென நன்ற தீரு மன்னவன் தன்
சந்தையாலே தெளிவுதரச் சபைபுகுந்தாள்.

மண்டோதீரி:

போர்சென்ற மன்னவன் மீள்கின்ற வரையிலும், தீ சுமந்து வாழுகின்ற
பெண்களாகிய எங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள் மன்னா!

கிராவணன்:

எந்த நேரத்தில் என்ன வார்த்தை கூறவேண்டுமென்று உனக்குத்
தெரியாதா மண்டோதீரி...?

மண்டோதரி:

போதும் மன்னா நீங்கள் போருக்குச் சென்று பழியோடு மீண்டதும் போதும்...; பலிகொண்ட காளையர் உயிர்களும் போதும்... அறந்தவறி நாம் செய்கின்ற போருக்கு இளவல் கும்பகர்ணனையும் பலியாக்கத்தான் வேண்டுமா?

கிராவணன்:

மண்டோதரி ஏன் உள்ளுகின்றாய்... இதுவரை இலங்கேஸ்வரன் கண்ட போர்கள் எத்தனை? இன்று மட்டும் நீ. ஏன் இப்படி..?

தாநு

மண்டோதரி:

வெந்து அழிந்து மடிந்தவர் கண்டும் போர் வேண்டுமோ - இங்கு நெந்து வருந்து உயிர்கள் மரிப்பதும் நியாயமோ

கிராவணன்:

அஞ்சி நடுங்கி ஒதுங்கி ஒழுந்திடலாகுமோ - எம்மை மஞ்சம் பகை வீழ வீரமுனர்த்திடல் வேண்டாமோ...?

மண்டோதரி:

மன்னா இலங்கேஸ்வரன் வெல்லப்பாட முடியாதவன். அது எனக்குத் தெரியும். ஆனால்...

தாநு

ரீதி மறந்த போர் நாளைந் தன்னைலே வெல்லுமோ - அந்தப் பேதை சீதை தன்னை விட்டுவிட்டால் பகை ரீஞுமோ

கிராவணன்:

கோழையெனப் புலி காறியுமிழ நான் வாழ்வதோ - தம்மி காளை கும்பகர்ணன் நாளை பகையேஷ்டி வெல்லுவான்

மண்டோதரி:

உத்தமனாம் தம்மி கும்பகர்ணன் சமர் ஆடவோ - நாளை சுற்றுமெல்லாக் கூறும் சூழ பழியது வேண்டுமோ...

கிராவணன்:

மண்டோதரி இன்று உனக்கு என்ன நடந்துவிட்டது.

இன்னிசை

மண்டோதரி:

குற்றமில்லா கோவெனவே
சுற்றுமெல்லாம் சொன்ன உங்கள்
கொற்றமதே கேடு சூழ்ந்து
பற்றுழுந்தே வீழுவதோ
நற்றலத்தினாலே புற்று
நல்வரங்கள் அத்தனையும்
தப்பிதத்தினா வழிந்தே
தேசமது வாடுவதோ

மன்னா... மாற்றான் மனைவியை சிறைவைத்திருப்பது நீங்கள்! அவளை மீட்க வருவது அவர்கள். அவர்கள் செய்வது தாமதம். நீங்கள் செய்வது அதர்மதுதம்! இதில் நீங்கள் வெல்ல முடியாதென்பதை ஏன் உணர மறுக்கின்றீர்கள்...? அவர்களுக்குரியவளைக் கொடுத்துவிட்டால், அவர்கள் ஏன் யுத்தம் செய்யப்போகிறார்கள். உங்களின் கோபத்திற்கு எங்கள் தேசத்தைப் பலியிடுவது எந்தவகையில் நியாயம்?

கிராவணன்:

மண்டோதரி கொதிக்கும் உள்ளத்துடன் தோல்வியால் துவண்டு..., வந்தபகை சாயும்வரை தணியாதவெறியுடன் குமிறிடும் எனக்கு மீண்டும் மீண்டும் தீ முட்டாதே! சென்றுவிடு... நான் போரிற்கனுப்பப்போவது எனது உடன் பிறப்பை...

மண்டோதரி:

ஆம் இன்று கும்பகர்ணன்... நாளை மகோதரன்... பின்பு இந்திரஜித்தன்... போர் ஆடநூடப் பகடை போல் பலியாகப்போவது எமது மக்கள் தானே...

கிராவணன்:

மண்டோதரி என்னைக் குழப்பாது சென்றுவிடு...

(மண்டோதரி சோகமாக வெளியேறுகிறாள்)


கட்டியகாரன்:

வேந்தனே பொறுமைகொள்! உன் தேவியவள் வார்த்தையின் உண்மைத் தீ உன்னைச் சுடவில்லையா? அதர்ம யுத்தத்தால் அழிவது அப்பாவி உயிர்களே. ஆதலால் உண்மையை உணர்ந்திடு! போரதை விடுத்திடு...

கிராவணன்:

மலைகளைத்தகர்த்த வீரம், முழுமூர்த்திகளைத் துரத்திய வீரம், காலனையே வென்ற வீரம், கலங்கப்போவதில்லை..! பகைவரின் குருதியில் குளிக்கும் வரை என்கோபம் தணியப்போவதில்லை...!!

(இராவணன் சந்நதங்கொண்டு ஆட வெளியேறுவான்.
மண்டோதரி வேதனையுடன் பிண்செல்வாள்)



காட்சி - 3

கட்டியகாரன்:

கறை ஏதுமறியாத பொறையானு நாதன்
இறைதூதர் சதியாலே துயில்கீன்ற தீரன்
உறை வீரம் சிறைகொண்ட நீறை மரனவீரன்
உறங்குமனை தனைநாடு படைநூறு செல்லும்

(மல்லர்கள் கும்பகர்ணனை எழுப்பச் செல்லுதல்)

சபையோர்:

தாகு தாகு தெய்ய தத்துயி
தாகீடு தக தீய் தனா
தீயி தீயி தீயி தெய்ய துக்கீடு
தோம் தாகீடு தீத்த தோம்

தங்

மல்லன் 1:

மாளிகை தனை நாடுச்செல்லுவேஙம்
மான வீரனைத் துயில் எழுப்பிட
மன்னன் கட்டளை மனதீல் கொண்டுமே
மல்லர் நாகங்களே செல்வோம் வாருமே

(மேடையின் இடது புறத்தே சென்று மறைந்து,
ஒடிவந்து வீழுவார்)

வாதைகள் பீடைகள் செய்து களைத்தோம் (துயில்)
கலையவேயில்லை

மல்லன் 2:

மாயிச மலை பேரன்ற மன்னவன்
முச்சிலே உடல் பேச்சமூக்குதே
பாய்ச்சலாய் உடன் ஒடித்தப்பீயே
வாரணப் படைகொண்டு செல்லுவோம்

(மீண்டும் முயன்று தோற்று மீள்வார்)

மல்லன் 3:

ஆனையும் பரிவாரமும் மிதித்தோடியும்
துயில்தான் கலையல்ல
தானைகள் படை ஆயுதங்களை
கொண்டுமே கரண் குடி எழுப்புவோம்

மல்லன் 1:

களை எடுக்குது!

மல்லன் 2:

பயம் பிடிக்குது

மல்லன் 3:

கண்ணனைன் விழு

மல்லன் 4:

மடல் திறக்கல்ல

வேறு தந

மல்லன் 4:

எல்லா வழியும் செய்து முடித்தோம்
மல்லா மல்லர்களே - எங்கள்
பொல்லா வேந்தன் பொறி விழுயது
வீரியக் காணலையே

மல்லன் 5:

ஆனைகள் தானைகள் கொண்டு மிதித்தோம்
அசையவே இல்லை - பல

மல்லன் 1:

விஸ்வெடுப்போம்!

மல்லன் 2:

வாரினடுப்போம்!

மல்லன் 3:

யஸ்வெடுப்போம்!

மல்லன் 4:

மழு எடுப்போம்!

மல்லன் 5:

சௌலை எடுப்போம்!

மல்லன் 6:

கணை தொடுப்போம்!

மல்லன் 1:

வீரமே புரி தீரரே
பரிவாரமாய் எழுவீர் - வெகு
காரமாய் மழு சூலமே
தர்த்தே வதைத்தீடவே...

மறு தந

மல்லன் 4:

இத்தனை படை கொண்டு சீண்டியும்
சத்தியன் விழு மடல் வீரியல்ல
மெத்தவும் மழு சூலமோடவன்
கட்டுடல் சிறைத்தே எழுப்புவோம்.

கட்டுயன்:

உறங்குகின்ற கும்பகன்ன உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்ற தின்றுகா ஞெழுந்தீரா யெழுந்தீராய்
கறங்குபோல விற்பிடித்த காவதாதர் கையிலே
உறங்குவா யுறங்குவா யினிக்கீட்டந் துறங்குவாய்
(கம்பராயாயணம்)

(கும்பகர்ணன் தூயில் கலைதல்
இருவர் தீரை பீடத்துவர், சங்குகள் முழங்க
கும்பகர்ணன் வரவு இடம்பெறும்)

சந்ததத் தாழிசை

சபையோர்:

சங்குடன் மணியியழுந்து சங்கை செய்து பாடவே
பொங்குமா கடல் நூரைகள் பூவெனத்துமியவே
தங்குமஞ்சமீ விடுத்து தூயவன் எழுந்தனன்
ஏங்கியே தீகைத்த தேவர் அஞ்சியே நடுக்கவே

தங்

கும்பகர்ணன்:

அண்டமது கலங்க மண்டலமே நடுக்க
கண்டோர் அவரி அஞ்சி ஓடி ஒழுந்து விட
எண்டிசையுமுடல் கண்டு மருண்டு விழ
விண்ணைவ் தலை விசீற வீரன் சபையில் வந்தேன்
விழி கண்டு அவறுண்டு
மொழி கண்டு அவமந்து
உம்பர் ஓடவே உரலுடைக்
கும்ப க்ளனங்கும் வந்தேனே

விண்ணை இடறு மெளவி வெளியை நிறைத்த மேன்
கண்கள் வீசும் கள்ள கண்டே கடவுளாரும்
அஞ்சி நடுக்க விழி விஞ்சு வீரமெழுவே
விரைந்து தூயில் கலைந்து எழுந்து சபையில்
வந்தேன்.

குடமோடு மதுவுண்டு
கடகங்கள் சோறுண்டு
அண்ணல் அழைத்த சேது
அறிய விரைந்து செல்வேன்.

(கும்பகர்ணன் கொலுவுடன் ஆழச்செல்ல
மல்லர்கள் மருண்டு ஓடி மறைவார்)



காட்சி - 4

(சபையோர் பாடலைப்பாட இருவேறு கோணங்களில் இராவணன்,
கும்பகர்ணன் மன இயல்பு வெளிப்படுத்தப்படுகிறது)

சபைத்தங்

கும்பகர்ணன் அன்போடன்னைக் காணவந்தான்
அவன் இல்லம் நாடி
இராவணனோ அவன் வரவைப் பார்த்திருந்தான்
பாக வெல்லல் நாடி
சமரே செய்திடச்சாவு அழைத்தது
கூற்றுவனாய் அண்ணன் வீற்றிருந்தான் - சபை
கும்பகர்ணன்...

(இராவணனும் கும்பகர்ணனும் சந்தீத்தல்)

கும்பகர்ணன்:

அண்ணா!

தங்

இராவணன்:

வரராய் என் சோதரனே - நேச
தீரனே வீரனே கும்பகர்ணா

பாராய் உன் தேசமதை - உந்தன்
தேவை உணர்ந்தேனே என் திருவே

கும்பகர்ணன்:

தாயாய் என்னைக் காப்பவனே - அண்ணார்
உந்தனின் தேவையேன் வந்ததுவோ
சேயாய் உன்னை நான் பணிந்தேன் - எந்தன்
தேவையை ஒத்துவீர் அறிய...

இராவணன்:

நிற்கை ஒன்று வந்ததடா - தம்பி
உந்தன் அண்ணன் சமர் தோற்றேன்டா
வந்த பகை மண்ணைவே இன்னும்
இறுமாந்திருக்குது என் சோதரனே....

(கும்பகர்ணன் கோபத்துடன் கழி நெடில் இசைத்தல்)

கழி நெடில்

கும்பகர்ணன்:

அண்டமிடியுண்ட்தோ கண்டமுடையுண்ட்தோ
மண்டலமுடைத் துருண்டதுவோ
கண்டவர் கண்டுமே நையாண்டி செய்யவோ
கொண்ட பகை மண்ணைல் வாழ்வதா
எண்டிசை ஆண்ட புகழ் மண்ணேங்கு மாள்வதோ
மன்றாடும் நீலையாவவதோ

சிந்து

யாரவன் படைகொண்டு வந்தவனோ - மண்ணைல் வந்து
சூழுரைத்துமே சங்கரீத்தவனோ
ஆழி சூழ் கடல் மீதிலேயவர்
நூழிகை கடந்தேகியே வர
தாழியில் உயர் பேரக்கிடாயலே
கேளழையாய்ப் படை காத்து நின்றதோ
(யாரவன்...)

சேதரன் சமர் தோற்று வந்தனனோ - எதிர்யவர்
சாதனை புரிந்தேக விட்டிடவோ
வீரராம் மற தீரரே நீறை
தீவதாம் ஸஸ்கா புரியலே
மீறியே படை கொண்டு வந்தவர்
சாகிடச் சமர் செய்து யீருவேன்.

கும்பகர்ணன்:

ஜூயனே என் சினம் எல்லை மீறுகின்றது. எம் மண்மீது போர்
தொடுத்திருப்பது யார்? உடனே அவன் சிரங் கொண்டுவந்து உங்கள்
பாதத்திற்குப் பழியாக்குகிறேன்.

இராவணன்:

உன்னுடைய சீற்றமும், சினமும் என் வீரச் செருக்கையே
உயர்த்துகின்றது தம்பி! எம்மீது போர்தொடுத்திருப்பது தசரதன்
புத்திரன் இராமனும், சுக்கிரீவனின் வானர சேனைகளும்...

(கும்பகர்ணன் அதீர்ச்சியடைதல்)

கும்பகர்ணன்:

ஓ... சிறி இராமனா... அப்படியானால் நீ இதுவரையும் சீதையை
விடுதலை செய்யவில்லையா! ஏன் இந்தப் பெண் பழியைச்
சுமக்கின்றாய்?

இராவணன்:

கும்பகர்ணா!

(கும்பகர்ணனீன் வார்த்தை கேட்டதும்
இராவணன் சந்நதங்கொண்டு ஆழி ஓய்வான்)

கொச்சகம்

கும்பகர்ணன்:

அனதோ பெருஞ்சமரும்
அழகு நீறை சானகியும்
ஏனோ சிறையதனாஸ்
விடுகை பெறவில்லையன்னார்

மாற்றான் மனையவனை
கவர்ந்திடுதல் முறையையதோ
வேற்றான் மகனுக்கேன்
விடுதலை செய் சோதியனே!

போதும் உன் புகன் மதி இனையேல்
புசித்திட உணவதுண்டு
போயுடன் தூங்குவாயே

(கும்பகார்ணன் வருந்துதல்)

தநு

கும்பகார்ணன்:

ஜயனே சோதரனே
அறநூறு மறந்திடவோ
ஜானகி தன்னை ரீயும்
விடுதலை செய்வாயே

இராவணன்:

புத்தியா செப்பிட வந்தாய்
பித்தமா சிந்தையிற் கொண்டாய்
யுத்தமே கண்டுரோ யஞ்ச
எத்தனாய் மாறுகின்றாயோ

கும்பகார்ணன்:

சாவதோ சமரதோ
அஞ்சிடேன் சோதரனே
அறமில்லா சமரீனில் யாரும்
வெந்றாருண்டோ கூராய்

இராவணன்:

திட்டமாய் நுழைய ரீயும்
மட்டமாய் மாறியதினன
இட்டமாய் ஊனுடலுண்டு
பட்டமரம் பேஷ் சாய்வாய்

(இராவணன் கோபமாப் உரைத்தல்)

கவி

பெரு வலி வீரனைன்று
பெருமை யான் கொண்டிருந்தேன்
சமுறையாய் பேசிச் சீனமதை
தந்தாய் ரீயே

ஆசிரியம்

கும்பகார்ணன்:

அண்ணலே சோதரா வன்மெராழ போதுயே
சின்னவன் தானே செப்பினேன் வார்த்தை
எண்ணமே ஒத்தேன் எதிர்த்துமே இயம்பினேன்.
பொறுதியே பொறுதியண்ணா

மண்ணது உண்டிடும் இவ்வுடல் உன்னதே
உந்தனுக்காக நான் மடிதலும் முறையதே
கண்ணதாய் உன்னையே எண்ணையோர் வார்த்தையை
இயம்பிடுவேன் இடந்தருவாய்

உன்னுடை தம்பியான் இப்பெரும் போரை
பொருதியே மாண்டிழிந் துற்றால்
போரை பிழையெனப் பொறுதியாய் உணர்ந்துடன்
சீதையை சிறை விடுப்பாய் அண்ணலே

கும்பகார்ணன்:

அண்ணா! இந்த உடலும் உயிரும் உன்னுடையவை! உனக்காக
மடியும் கடனெனக்குண்டு. நான் உயிருடன் இருக்க நீ போர்
செய்யச்சென்றதே தவறு! நான் போர்க்களம் புகுந்தேன். ஆனால்,
ஒன்றைமட்டும் உணர்ந்துகொள்! ஒருவேளை நான் இறந்தால்...
அவர்கள் வெல்வதற்கரியவர்கள். உன்னாலும் அவர்களை
வெல்லமுடியாது. உடனே சீதையை சிறைவிடுத்து உன்னைக்
காத்துக் கொள்! ஏனெனில், இலங்காபுரி தலைவனின்றித்
தவித்திடுதல் தவறு... நான் வருகின்றேன்!

இராவணன்:

தம்பி! என்னை மன்னித்துவிடு. ஆத்திரத்திலே அறிவிழந்து
வார் ததைகளால் உன் னைத் துன் பப்படுத்தி விட்டேன்.

இலங்கேஸ்வரன் வெல்வான். இராகவன் படையழித்து என் தமிழ் மீன்வான், வெற்றியிடன் திரும்பி வா...!

(இராவணன் பெரும் ஆரவாரத்துடன் வீரரை அழைத்து கும்பகர்ணனுக்கு போர் உடை அணிவீத்து நீற்பான்)

இசை

இராவணன்:

தீட்மோடு வாழு நிலைபேறு கொண்ட
தீருவான உருவே வீரர் என்
உயிர் உந்தனைடு உலகஞ்சீ வீழு
படை கொண்டு செல்வாய் சீலா
படை வென்று வீர கொடி கொண்டு
ராஜ சமராடி வாடா என் தீரா
அருளோடு ஆசி நிறைவோடு தந்தேன்
புகழோடு போவாய் புயலாய்

(இராவணன் ஆசீயீன் பின் கும்பகர்ணன் போருக்குப் போகும்வரையில் ஆழச் செல்வான்)

சபையோர்:

சாவு அழைத்தீடச் சமரே செய்யவந்தான்
கொடைக்கன்னன் இவனே
காவு முயிர்தனை தந்தீடத்தான் புகுந்தான்
மான வீரன் இவனே
தேவர்கள் அஞ்சிடப்
பஞ்சமர் கொஞ்சீட
புழுத் எழுந்து
புயலாய் மாறிட

சாவு அழைத்தீட....



காட்சி - 5

ஷாமியம்

கட்டியகாரன்:

தவறைநைத் தெரீந்தும் போர் தவிர்த்தீடாத் தீரனாய்
பேர்க்களம் வந்து புகுந்தான்
அறமதை உணர்ந்தும் மறமதை வீரும்பி
பாசத்தால் படை கொண்டான்

(சங்கு முழங்க, படைவீரரும் கும்பகர்ணனும் ஆடல்த் தருவில்
போருக்குப் போவதாப் அபீநாயம் செய்வார்.

சபையோர் பாடல் இசைப்பார்)

சபையோர்:

தா தா கிட்சோம் தக தரி கிடதக
தாதா கிட்சோம்
தக்கச் சோம் தீந்த தாகிட
தக்கச் சோம் நீந்த தாகிட

எண்டிசையும் அதிர கண்டோரெல்லாம்
அஞ்சீ நடுஸ்கி வீழு
மண்டலமே மிரள் கும்பகர்ணன்
புகுந்தீட்டான் பேர்க்களமே

தாம் தெய்ய தாம் தளங்கு தரிகிட

தாகு தாகு தாகுதா தாகிட சொம்தா
 தாகு தாகு தாகுதா தாகிட சொம்தா
 தாகிட சொம்தா தரிகிட சொம்தா
 தாகிட சொம்தா தரிகிட சொம்தா
 தக்கச் சோம் தீழ்த தாகிட
 தக்கச் சோம் தீழ்த தா கிட


திக்கெட்டுமே புழுதி எழுந்தலம்ப
 கொட்ட மட்டத்தவறி முரசதீர
 பட்டமர மெனவே பகைசரிய
 கும்பகர்ணன் புகுந்தான்

தாம் தெய்ய தாம் தளங்கு தரி கிட

கூற்றுவனே தோற்றுவனாம்
 மாற்றுவரீன் கூற்றுவனாம்
 போர்க்களத்தே ஆர்த்ததழுந்து
 கும்பகர்ணன் தோற்றுனான்
 தாம் தாம் தக்க சொம் தத்தா கிட (4)
 தக்க சோம் தளங்கு தரிகிட

கட்டியகாரன்:

புழுதியது மேலெழுந்து போர்ப்பரணி பாட
 பறைமுரச பதறிழலி பாரிரங்கு மதிர
 குன்றனய வீரனாவன் கெள்கருவி யோடு
 சென்றவகை கண்டுதீகில் கெளண்டு படையோடும்



காட்சி - 6

இராமன் கொலு

(இராமன், இலட்சுமணன், சக்கரீவன், விபீஷணன்
 சபையில் தோன்றுதல்)

சபையோர்:

தக, தக, தக....தக... தக...
 தாம், தாகிட தரிகிட தோம் தக
 தாம், தாகிட தரிகிட தோம் தக
 தத்தளங்கு தக, தக தக தக
 தாம், தாகிட தரிகிட தோம் தக
 தாம், தாகிட தரிகிட தோம் தக
 தத்தளங்கு தக, தக தக தக
 தீத்தளங்கு தக, தீகு, தீகு, தீகு
 தாம் தெய்யதாம் தளங்கு தத்தினை தொம்

இராமன்:

தர்மம் நிலை பெறவே - மண்ணதனைல்
 அதர்மம் அழிந்திடவே - வெம்போர்புர
 வீரர் தீகழ்படை சூழப் புலியினைல்
 சமர்செய் களமதீல் கெலவுவில் வந்தேனே

இரவியின் குலத்தில் - உதித்திட்ட

சீறிரகவன் நானே - எனதுயிர்

இரதியாம் சீதையை சிறை யீட்டிடவென

படை கொண்டுமுந்திட்டோம் பொழுதிலே தான்

கிட்கமணன்:

அண்ணல் அடி தொடர - அன்னையவள்

ஆணையின் நூறு வழியே - இந்நாள் வரை

இணையே பிரிந்திடா துணையாய் வருமங்கள்
காளையாம் இலக்குவன் சபையின் வந்தேனே

கக்கிவன்:

வானர் படை முதல்வேளன் - வளமிகு

வாலியின் உடன் பிறந்தேன் - இராகவனைன்

வரமே நிறைந்திட சமரே புரிந்து

வந்தேன் சபைதனைல் சுக்கிரீவன் நானே

விபீடுணன்:

இலங்கா புரி ஆனும் - இலங்கேஸ்வரன்

குலங்காத் தீடுவு கோமான் - எந்நானுமே

துலங்கு மறுநூறு பீறுநா துயிர்பெற

உறவை உதற்றிய வீலீஷணன் நானே

(பீன்னணியில் பேரிராச்சலுடன் ஒலி எழும்ப
அனைவரும் மேடையீன் முன் இடதுபுறத்தை
ஆச்சரியத்துடன் நோக்குவர்)

கக்கிவன்:

சிறி ராமா எங்கள் படைகள் அஞ்சி நடுங்குமளவிற்கு புயலெனக்
களாம் புகுந்துள்ள, அந்தப் புதியவளின் தோற்றும் அமைந்துள்ளது.

கிராமன்:

புரிகின்றது சுக்கிரீவா சற்றுப்பொறு... விபீடுணா.... இன்று
போர்க்களமே அதிர்ந்து நிற்பது உனக்குத் தெரிகின்றதா? அங்கே
புழுதி மேலெழ போக் கொடியுடன் படைகொண்டு வந்திருப்பவன்
யார்?

தநு

புலி கண்டு நடுங்கூடப் புயலாய் மேத
படை கொண்டு வந்திடும் வீரன் யாரோ
சௌ மேதும் குரலேகசை புதிதே நண்பா
அதி தீர்ஸ் கொண்டானே காளை யாரோ

விபீடுணன்:

அசராரும் தேவரும் அஞ்னைல்
மாசற்ற மாவீரன் கும்பகர்ணன்
ஆண்டரை காலங்கள் தூர்க்கும் ஜயன்
அன்புடை எந்தனீன் சோதரனே

கிராமன்:

காருண்யனே கும்ப கன்ன ளென்றால்
கேரச்சமர் செய்தல் தேவைதானா
ஆரண்யம் மீதிலே சென்று நீரும்
அறங்குறி அழைத்துவா அன்புடனே

விபீடுணன்:

இப்போதே சென்றவர் தன்னை நாடு
செப்பிடுவேன் நீதிமாறி சீறி ராமா
ஒப்பற்ற வீரனாம் கும்பகர்ணன்
தப்பற்ற என் வர்த்தைக் கொப்புவானே

கிராமன்:

விபீடுணா கும்பகர்ணன் உன்வார்த்தைக்குச் செவிமடுப்பானோ?

விபீடுணா:

சந்தேகம் வேண்டாம் ஜயனே... எமது குலத்தின் சொத்தென
உயர் குணத்துடன் வாழ்பவன் தான் கும்பகர்ணன், அவனைப்பற்றிச்
சொல்லுகிறேன் கேளுங்கள்.

தநு

விபீடுணா:

பக்தி மிகு சத்தியன் என் அண்ணன் - அவன்
நீதியத்தை நாடித் தவம் செய்தான்

சக்தி மிகு தேவர் செய்த சதியால் - அன்னன்
நீத்திரையைச் சொத்தெனவே கொண்டான்

அன்னன் தேவி தன்னைச் சிறை செய்தான் - அதைக்
கண்டு கும்பகர்ணன் மனம் நூற்றான்
சீறி எழுந்து சின்றது உரைத்து
சீதையை விடுதலை செய்யவுணர்த்தி
அறமுறைத்தான் அன்னன் கும்பகர்ணன் - அந்த
மறவீரனைக் காத்தல் எங்கள் கடனே

இராமன்:

இத் தகைய நற்பண் புகளைக் கொண்ட கும்பகர்ணன் ஏன்
யுத்தத்திற்கு வந்தான்! என்பதுதான் என் சந்தேகம் சரி...

கவி

அற முணர் பெருமோய் நீயும்
அதி விரைவாகவே சென்று
புறமது கரண வந்த
பலமுடை தீரன் தன்னை
தவறிறன நிலையுணர்த்தி
திரும்பிட வழி வகுத்து
உறவதன் உயிர் காத்து
உடனீங்கு ஏழவீரே...

விபீஷணன்:

அப்படியே சென்று வருகின்றேன்...

(தாளத் தருவுக்கு ஏற்ப விபீஷணன்
ஆழியவாறு வெளியேறுவான்)

கக்கிவென்:

சிறிராமா கும்பகர்ணனின் உயரிய குணங்களை அறியும்போது
அன்னவர் போருக்கு வந்தது ஆச்சரியமாக உள்ளது. ஆனதனால்
விபீஷணனின் சொல்லைக்கேட்டு மனம் மாறுவானா... அவன்...?

இராமன்:

இல்லை..! கும்பகர்ணன் மனம் மாறுக்கூடியவன் அல்ல..! அவன்
தர்மத்தை நன்குணர்ந்தவன்.. அதேவேளை தன்னைக் கொடையாக்க
வல்ல உறுதியையும் கொண்டவன்தான். அவன் மாறப போவதில்லை.
எமக் குப் பேராபத் தாகவே ஆகக் கூடியவன். எனினும்,
அறந்தேர்ந்தவனன்றோ, முயலுதல் நம் கடன் என்றாலும்...

வெட்சமனன்:

என்றாலும் என் ஏன் நிறுத்திவிட்டார்கள். விபீஷணனைத் தூது
விட்டிருக்கவேண்டியதில்லை.

இராமன்:

ஏனெனில், எம்மை நாடி வந்த விபீஷணன்.. தனது நற்குணங்கொண்ட
அன்னனை நாம் இரக்கமற்றுக் கொன்று விட்டோமென்று பழி
உரைக்கக் கூடாதல்லவா? அவனே அதை உணர்ந்து திரும்ப
வேண்டுமென்பதற்காகவே அவனை அனுப்பிவைத்தேன். போரென்று
வந்துவிட்டால் போல்லானும் ஒன்றுதான், புண்ணியனும் ஒன்றுதான்.

கக்கிவென்:

சிறி ராமா..; உனது ஞானத்தை என்ன வென்று சொல்வது?

(அகனவரும் தாளத்துடன் வெளியேறுதல்)



காட்சி - 7

(விபீஷணன் கும்பகர்ணனை தேழிச் செல்லுதல்
பாடலை சபையோர் பின்னணியில் இசைப்பார்)

தங்கள்

சபையோர்:

சோதரனைக் காணவன்றே - போர்க்
களமதிலே நடந்து தம்பி வாறான்
ஆவஸ் கொண்டே வாறான்

பகை முடித்தே போர் நிறுத்த - தம்பி
பேரவாவே கொண்டெழுந்தான் சமர்க்களத்தே
அறம் உரைத்திலே

(விபீஷணனை இராவணனின் படைகள்
பெரும் ஆராவாரத்துடன் குழுதல்,
தாளத் தருவுக்கு ஏற்ப ஆவேசத்துடன்
ஆடல்கோலம் செய்வார்)

ஒட்டல் தங்கள்

தெய் தக்க தெய் தக்க
தீம் தக்க தீம் தக்க
தெய் தக்க தெய் தக்க
தீம் தக்க தீம் தக்க
தாகிட தீம்தரீ தாகிட தோம்தரீ

விநுத்தம்

போர்வீரர்:

பேஷதயேபார் உன்னையே
பதைத்துயிர் கொல்லுவோமே
துரோகியாம் உன்னையின்று
துடித்திடக் கொல்லுவோமே

தெய் தக்க தெய் தக்க
தீம் தக்க தீம் தக்க
தெய் தக்க தெய் தக்க
தீம் தக்க தீம் தக்க
தாகிட தீம்தரீ தாகிட தோம்தரீ

பேர்க்களம் வந்து உளவு
பார்க்கவா தனித்து வந்தாய்
பேரக்கிடமின்றி நீயும்
சாக்காடிதிலே சாவாய்

(வீரர்கள் கோபாவேசத்துடன் விபீஷணனைச் சூழ்ந்து
கொல்லுவதற்கு எத்தனீத்தல்,
கட்டியன் குறுக்கிட்டுத் தடுத்தல்)

ஆசியம்

கட்டியகாரன்:

பெருத்தேயே கொள்வீர் உயிரையே கொல்லீர்
அமைதியின் தூதனைக் கொன்றிடல் முறையோ
போர்டல் தலிர்த்திடப் பொறைதனை உரைத்திட
போர்க்களம் வந்துற்றான் அறிவீர்

அறமதை உணர்ந்து அமைதியை விரும்பி
அன்புடை அன்னனை ஆற்றிட வேண்டி
துணீந்து இக்களத்திலே வந்துற்ற வீரனை
கொன்றிடா தனுப்பி வைப்பீர்...

வீரன் 1:

இவனா அமைதியின் தூதன்... அமைதியின் பெயரால் எம்மை
அடிமையாக்க வந்தவன்.

கட்டியன்:

கடுஞ் சொல் தவிரப்பீ.. உண்மை கொடிது. உலகில் அதனுடன்
போரிட்டு வாழ்வதும் கடிது.. அவன் காண வந்தது சோதரன்
கும்பகர்ணனையே...

வீரன் 2:

ஆமாம் கும்பகர்ணனைக் காண வந்து அவன் முளையைச் சலவை
செய்து, அவன் போர்க் குணத்தை மாற்ற வந்த இவன் தூதன்
அல்ல துரோகி... கொல்லப்பட வேண்டியவன்.

கட்டியன்:

கொழுந்துவிட்டெரியும் போர்வெறியைத் தணிப்பீ அறும் பிறழ்ந்த
போரிடத்துக் குருடராய் இருப்பவர் நீவீர்.

வீரன் 3:

இல்லை... வந்தேறுபடைகள் எங்களைக் கொல்வதா...? கொற்றவன்
எவ்வழி. குடிகள் நாம் அவ்வழி... தத்துவம் உரைக்கும் நேரம்
இதுவல்ல... விலகிடுவீர்... கொல்லெனக் கை துடிக்குது. இவன்
தலை உருளும் கொல் செயல் முடிப்போம்.

கட்டியன்:

ஓ... கொல் ஈனுங் கொற்றுமே, கோர அரசென்றால் குடிகள் பாவமுறும்
என்ன செய்யும்?

(படைகள் சூழ்ந்து வீபீஷணனைக் கொல்வதற்கு
விழுகம் அமைத்தல்...)

கும்பகர்ணன் வருதல் கண்டு
படை விலகிச் செல்லல்
(கும்பகர்ணன் வீபீஷணன் சந்திப்பு)

வீரன்:

அண்ணா!

கும்பகர்ணன்:

தம்பி!

மாடல்

கும்பகர்ணன்:

எங்கு வந்தாய் தம்பி எங்கு வந்தாய் - இந்த
இடர்க்களத்தே ரௌயும் எங்கு வந்தாய் - (எம்)
இனத்தீவொரு வீரன் உயிர்தாப்பான் என்று
இனைதிருந்தேன் ரௌயேன் இங்கு வந்தாய்

வீரன்:

அற முணர்ந்தாய் அண்ணா நெறி தெரிந்தோய் - பின்பேன்
சமர்டலே ரௌயும் களமைமுந்தாய்
முறைதவரி அண்ணன் பிறன்மனையை கொண்டான்
தவறுணர்ந்தோய் ரௌயேன் களம் புகுந்தாய்

கும்பகர்ணன்:

விபீஷணா எமது குலமே அழிந்துபோகும் அபாயம் காத்திருந்தும்,
நீ ஒருவனாவது எமது இனத்தில் மிஞ்சி நிற்பாயென்று
மகிழ்ந்திருக்கிறேன் நான். நீயோவென்றால் உன்னைக் கொன்றிடக்
காத் திருக் கும் செருக களத் தில் தன் னந் தனியனாய்
வந்திருக்கிறாய்...?

வீரன்:

அண்ணா... நீ ஏன் போருக்கு வந்தாய்? அறத்தின் வழி பிறழாது
வாழும் நீ எமது இனத்தின் விலைமதிக்கமுடியாத சொத்து.
அளவிட்ர்கரிய பலத்தைக் கொண்ட நீ எமது மண்ணின் எதிர்காலம்.
அறமற்ற இந்தப் போரில் நீ வெல்லமுடியுமென்றா இந்தப் படையைக்
கொண்டு வந்தாய்? வேண்டாமன்னா போரை விடு..

கும்பகர்ணன்:

விபீஷணா நான் செய்வது தாமமற்ற யுத்தம்தான். ஆனால் என் சோதரனுக்காகப் போரிட்டு இறக்கும் மரணமும் எனது கடமைக்குரியதே..

விபீஷணன்:

இல்லையன்னா...! இந்தப் போரில் உன்னை நான் சாகவிடமாட்டேன்.

பாடல்

விபீஷணன்:

விடமாட்டேன் அண்ணா நான்விட மாட்டேன்
விடமாட்டேன் அண்ணா நான்விட மாட்டேன்
உந்தன் பொன்னுயிர் போக்கிடும் பேரரது மூண்டிட
விடமாட்டேன் அண்ணா நான்விட மாட்டேன்.

கும்பகர்ணன்:

வரமாட்டேன் தம்பி நான்வர மாட்டேன்
வரமாட்டேன் தம்பி நான்வர மாட்டேன்
செய்கடன்தீர்க் கவேளன் உயிர் போக்குவேன்
வரமாட்டேன் களம் விட்டு வரமாட்டேன்

விபீஷணன்:

போரே செய்ய வந்திட்டாலும்
பெரங்கும் கோபம் கொண்டிட்டாலும் - உந்தன்
பெரன்னுயிர் போர்வே போகிட என்றும் - நான்
விடமாட்டேன் அண்ணா நான் விடமாட்டேன்.

கும்பகர்ணன்:

சமர் செய்தே நூந்திட்டாலும்
சாவதனைக் கண்டிட்டாலும் - நானும்
செய்கடன்தீர்க்கவே என்னுயிர் போக்குவேன்
வரமாட்டேன் களம் விட்டு வரமாட்டேன்

விபீஷணன்:

அண்ணா தயவு செய்து நான் சொல்லுவதைக் கேள். அந்த சிறி ராமச்சந்திரமூர்த்தி தாமத்தின் மொத்த வடிவம்.

கிளி

தர்மமே தஸ்கிடு இராமரீன் திருப்பகதம்
வந்துமே ரீ அடைந்துற்றால்
உந்தனை மன்னவனங்குவானண்ணனே
என்னுடன் வந்தருள்வாய்
நெஞ்சிலே வஞ்சமேயற்ற என் சேதரா
வந்திடு என்னுடன் பேர்க்களும் விட்டே
நீந்தையே தந்திடுஞ் சண்டையை விட்டுடன்
ஸீ இராமனைச் சேருவாயே....

(கும்பகர்ணன் கோபாவேசத்துடன் சந்நதங்கொள்ளல்)

கழிவநடிக் சிந்து

கும்பகர்ணன்:

தீர்க்கோவ வாழ்வை நஷ்டி
நெஷ்டு நாள் வளர்த்த அண்ணன்
போர்க்கோவலும் செய்து விட
புறக்கோவலங் கொண்டு மாறு
பகையோடு கைகோர்த்துப்
புல்லனாய் மாறுவேனோ...
பழுயோடு பகை சேரும்
போதை பேரவ் ஆகுவேனோ...

சிந்து

இப்படியும் சொல்லவாமோ - பண்மறந்து
தப்புடன் நடக்கலாமோ

உண்ணுட உணவுடன்
உறையுனும் அளித்த வீரன்
என்னுடன் பிறந்த அண்ணன்
எந்தையெனக் காத்த வண்ணன்
சொல்லவையும் மீறு வேனோ
செஞ்சு சோற்றுக் கடன்
செய்தை மறப்பேனோ
இப்போ ரீயும் சுசப்பிய மெருகளீனை

எப்படிப் பொழுத்துவேன்
அற்பனைப் போல் எந்தனையும்
தப்பிதா செய்யச் சொன்னாய்

இப்படியும்...

விருத்தம்

செய்திட்டுச் செய்த இன்றீத் திருநகர்க் கூலவும்தேறு
வழிடத் தெரியல் எழுநன் உயிர்கொண்டு பகையை வாழ்த்தி
அம்பட்டுத் துண்ணங்கொண்ட புண்ணுடை நெஞ்சொடு ஜூய
குழ்மட்டு வாழ்க்கொண் யான் கூற்றையும் ஆடல்கொண்டேன்
(கம்பராமாயணம்)

(கும்பகர்ணன் கோபாவேசத்தோடு)

கும்பகர்ணன்:

விபீஷணா... போதும் உன் வார்த்தைகள்.. சென்றுவிடு.

விபீஷணன்:

அன்னா அவசரப்படாதே. உன்னை நான் நன்றாக அறிவேன். நீ
அறமுனர் ந்தவன்; அன்னன் இறந்தபின் மன்னை ஆள
வேண்டியவன். இராவணன் தன் பேர் வெறிக்கு உன்னையும்
பலியிடத் துணிந்தான் என்பதை நீ ஏன் உணரவில்லை.

கும்பகர்ணன்:

தம்பி... தாமம் உணர்ந்தவன் நீ தான்; நீ அறவழியிலே சென்றாய்
அது தவறில் வை. ஆனால் நான் உயிரோடிருந் து
யாருக்கென்னலாபம். பாதிக்காலம் தூக்கத்திலேயே கழிந்து
விடுகிறது. இராவணன் தொடுத்திருப்பது அறமற்ற பேர்தான்
அதற்காக அவனைத் தனித்து விட்டு வரலாமோ..? தவறு செய்தாலும்
அவன் என் சகோதரன்! அவனுக்காக இறப்பதில்தான் எனக்குப்
பெருமை இருக்கிறது. அது மட்டுமல்ல நான் இப்போரிலே மாண்டால்
தான் அவனும் தன் இயலாமையை உணர்வான். அதன் பின்
சிதையை சிறை விடுவிக்கவும் கூடும். செஞ்சோற்றுக் கடன்
தீக்காத மானிட வாழ்வென்ன வாழ்வு என்னை மன்னித்து விடு...
நீ... சென்று வா....

(கும்பகர்ணன் வேகமாக வெளியேறுதல்)

விபீஷணன்:

அன்னா இதுதான் உன் முடிவா? ஆனால் ஒன்றுமட்டும் உறுதி!
உன்னை இந்தச் சமரிலே நான் இழக்கமாட்டேன். சென்று வருகிறேன்.

(விபீஷணன் சோகத்துடனும், தோல்வி உணர்வுடனும் தளர்ந்தை
பயில்வான். சபைபோர் பாடல் இசைப்பர்)

சபையோர்:

நெஞ்சில் கைய கொண்டு சென்றனன் - அன்னன்
கொண்ட நூறி கண்டு வெய்ப்பனன்
போரைத்துடுத்திடப் போந்தனன் - பாவும்
ஏதுமியலாது மீண்டனன்

நீ மறந்திட்ட போரிலே - உயர்
மாணைம் மாண்டிடும் வீணதாய்
சாந்தி நிலைத்திட வேண்டியே - செய்யும்
சங்கதி தோற்றிடும் உண்மையே



காட்சி - 8

(விபீஷணன் இராமனைச் சந்தித்தல்)

இராமன்:

விபீஷணா நீ ஆவலோடு உன் சோதரனைத் தேடிச் சென்றாய்
இன்று வாடிய வதனத்துடன் வந்திருக்கின்றாய் உன்னைக்கண்டதும்
நிலைமையை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன்.

கொச்சகம்

விபீஷணன்:

ஆவல் கொண்டே அண்ணனாரை
காண வென்றே களமதிலே
காவல் மீறிச் சென்றேன் அங்கே
கலங்கி வாடி வந்தேனீங்கே
இராவணேசன் வார்த்தை தன்னை
மீறிடாத சேந்தரனும்
பேரத்திலே மாண்டிடாழிய
சித்தமானான் சேந்தியனே

(இராமன் தாளத்துக்கேற்பகோபத்துடன் ஆடுத் தணிதல்)

இராமன்:

சமரிலே சாகிடும் அவனுடைய தலைவிதியை யார்தான் மாற்ற
முடியும்?

விபீஷணன்:

அப்படிச் சொல்லாதே சிறி ராமா.. நீ எனக்கொரு வாக்குறுதி
தரவேண்டும்.

இராமன்:

என்ன வாக்குறுதி விபீஷணா?

தஞ்

விபீஷணன்:

தர்மமே நிறை தலைவர ராமா - கும்ப
கர்ணனுயிர் காருமையா நேசா

செய்கடனைத் தீர்க்கவென்றே
போர்க்களத்தே சாக வந்தான்
உண்மையுடைய சோதரனை
காத்தீடவே வேண்டுமையா.

இராமன்:

யுத்தமே புரிய வந்தான் அண்ணன் - நாங்கள்
சத்தமின்றிச் செல்லவாமேர கண்ணா

சமரன்றால் சமர் செய்வோம்
சர்வைன்றால் சாந்தமாவோம்
பேராண்மை கொண்டே போர்வீல்
தவறேன் நான் உன்மேல் ஆணை

விபீஷணன்:

மெத்தவும் உறுதியுடை கர்ணன் - அவன்
சத்தமது யாறிடாது வர்ணா
இலங்கா புரி தன்னை ஆள்
தேவை அவன் நாளை ஜயர
ஏந்த நிலை வந்தபோதும்
கொன்றிடாதே காருமையா

இராமன்:

யுத்தமதை நுத்தி வந்தான் அண்ணன் - போரில்
செத்திடுவான் உத்தமனே கேளாய்

சுத்தியமே தானற்றும்
யுத்தமதை நாடி வந்தான்
முத்தியவன் தானடைய
இத்தரையில் நானழிப்பேன்

இராமன்:

விபீஷணா.. உன்னுடைய வேண்டுதல் எனக்கு விந்தையாக
இருக்கின்றது. போரிட வரும் கும்பகாரணனை கொன்றிடாது காத்தல்
நந்த வகையில் நியாயம்?

விபீஷணன்:

ஐயனே, கும்பகாரணன் வெல்லற்கரியவன். ஆனால், இது தர்மமற்ற
யுத்தமென்பதால் அவனால் நிச்சயமாக வெல்ல முடியாது. அவனை
நீ வெற்றிகொள். ஆனால், கொன்று விடாதே!

இராமன்:

அதை எப்படி உறுதியாகக் கூறமுடியும் விபீஷணா.

யாடல்

விபீஷணன்:

நீல வண்ணா இராமநாதா
நீதீயை அறிந்த வேதா - எந்தன்
சன்ன அண்ணன் கும்பகரணன்
இந்த மண்ணை சொந்தமையா
பேராண்மையே கொண்ட வீரா
அண்ணனுயிர் கருமையா

இராமன்:

விபீஷணா என்னைச் சோதிக்காதே நான் இப்போது உனக்கு
நந்த உறுதி மொழியையும் தர முடியாது.

விபீஷணன்:


இன்று போய் போரிற்கு நானை வா என்று இராவணனுக்கு நீதானே

கூறினாய்... அன்று காட்டிய பேராண்மையை இன்றும் காட்டும்படி
தானே கேட்கிறேன்.

இராமன்:

அயும் உன் அண்ணனைக் கொல்லாது அனுப்பியபடியால்தான் இன்று
உன் சின்னண்ணனை போருக்கு அனுப்பி வைத்துள்ளான்..... சரி
கலங்காது செல் களநிலைக்கு ஏற்ப உன் வேண்டுகோள் ஏற்கப்படும்.

(இராமன் வேகமாக வெளியேற, விபீஷணன் மிகுந்த
சோகத்துடன் மறுபுறமாக வெளியேறுதல்)



காட்சி - 9

(சபையோர் மீளவும் அரங்கில் நின்று கதையுரைப்பர்)

ஆசியம்

கட்டியன்:

பேரது தடுத்திடப் போனவர் தேர்றறனர்
பெருதிடும் போர் வெறி தணிந்தில் ஸங்கையில்
இரவணன் படைகளும் ராகவன் சேனையும்
ஆர்த்தமுந் தமர் களம் ஏகினாரே

சபையோர்:

- 1: அந்த விடிகாலை. இன்னுமொரு அஸ்தமனத்தின் ஆரம்பம்
- 2: அறமுணர்ந்து போர் தவிர்த்திடப் புகன்று
தோற்றுபின் போருக்கே வந்திட்டான் - ஒரு காலை.
- 3: கலங்கிடா நெஞ்சன்; கடைசி உயிர்த்துளியையும்
களத்திலே கரரத்திடும் உரமேறிய உள்ளத்தோன்;

- 4: பகையினால் அன்றி பாசத்தால் படைகொண்டு
போர்க்களம் வந்துற்றான்.
- 5: தன் தேவியை மீட்டிட வந்துற்ற வீரனும்
போர்த்தவிர்த்திடப் பான்மைகள் செய்தான்.
- 6: தூதுகள், தோற்றன;
- 7: துவேஷமோ நீங்கில...

ஆசியம்

கட்டியன்:

கோரமாய் மூண்டதே போரதே மீண்டும்
புஜபலம் பார்த்திடும் பரணையாய் பூமியில்
ஆனைகள் தானைகள் அரி பரி சேனைகள்
புயல்வனப் புகுந்தனரே...

(போர் தொடங்குதல் –
சபையோர் பாடலைப் பாடியவாறு இருப்பிடத்திற்கு வர,
சங்கு, முரசமதீர போர்க்காட்சி ஆரம்பமாகும்)

(இரு படைகளும் வெவ்வேறு ஆடல் கோலத்துடன்
வேகமாக நுழைவர்)

சபை:

தனத்த தானா தனதன தானைனா
தனத்த தானா தனதன தானைனா

கொற்றவன் இரவணன் சொற்படி சமரது
உக்கிரமாகவே வந்தது இலங்கையில்
சுற்றுமதிர்த்திடச் சங்கு முழங்கிடக் கேளுங்கோ
தனத்த தானா...
வானர சேனைகள் வலி மிகு தானைகள்
விரைந்து போர்க்களம் எழுந்து வந்தனர்
ஆனை கூ பரி வாரமுழுந்தது பாருங்கோ...

தனத்த தானா..

(இரு படைகளும் மோதுதல் -
பாடல் தருவிற்கேற்ப வெவ்வேறு தீசைகளில்
போக்காட்சீநடைபெறும்)

விரன்:

சண்டையே புரி வந்த வரனா
மின்டரே அழீவீர் - படை
கொண்டே ஓட்டுவீர் - அன்றேல்
மண்டியேயிடுவீர் - இன்றேல்
கண்ட தண்டமாய் கொன்று போட்டுமே
வென்று யீண்டிடுவோய் - உடன்
சென்று போய் மறைவீர்.

சுக்கிரீவன்:

ராயரின் படை சண்டை கண்டுமே
அஞ்சிடாதுணர்வீர் - என்றும்
துஞ்சிடாதறவீர் - எம்மை
யஞ்சிடர் புரிவீர் - யற
வீரரின் அதி தீரமே நிறை
போர்லே மடிவீர் - உடன்
ஒடியே மறைவீர்

(பாடல் இசைத் தருவுக்கு ஏற்ப வேறுபட்ட கோலங்களில் யுத்தம்
நடைபெறும். சுக்கிரீவனின் படைகள் கும்பகர்ணனின் படைகளை
தோற்கச் செய்தல்... கும்பகர்ணன் போரில் தோன்றுதல்
கும்பகர்ணனும் இலட்சமணனும் மோதல்)

கும்பகர்ணன்:

இராகவன் தம்பி ரீ.
அந்த இராவணன் தம்பி நான்
வென்று சேஷர் தன்னிலே
யார் வல்லவர் பார்க்கல்லாய்

கிள்கமணன்:

துக்கத்தின் மன்னனே
ரீ பார்க்கத்தான் போகிறாய்
யார் பராக்கிறாய் வென்றிடும்
போர் தன்னிலே காலுவாய்.

தகு

கும்பகர்ணன்:

என்னுடனா போரீட வந்தீர் - அடாவீரரே
என்னுடனா போரீட வந்தீர்

வீரமதுந்தனை வீழ்த்திடுமே - புஜ
தீரமதால் பகை ஒட்டிடுவேன் - வெகு
காரமதாய் கணை ஏற்றிடுவேன் - உயிர்
காலி மறைந்து ஒழிந்திடுவீர்
சீரி எழுந்த விரிந்த சமர்தனைல்
பாறி வீழுந்து அழிந்து மடிந்திட

என்னுடனா..

(வானரப் படைகள் தோற்று வருந்தீட இராமன் தோன்றுதல்.
இராமனுக்கும், கும்பகர்ணனுக்குமிடையே ஆடல்போர்
இசைக்கேற்பநடைபெறுகிறது)

தகு

இராமன்:

சத்தியனே சமர் உற்றிட வந்தனை
நீத்திய நீத்திரை கொண்டிட எண்ணமோ
இத்திரை மீதனை உன்தலை பந்துதன
வந்து வீழுந்திடு முந்தி நகர்ந்திடு

கும்பகர்ணன்:

உத்தமனே தவ நீத்தியனே - நான்
செத்திடினும் சமர் விட்டு நகர்ந்திடேன்
எத்தனை உன் படை அத்தனையும் விடு
கொன்று அழித்து நான் வென்று முடித்திட

(கும்பகர்ணனின் படைகள் ஆழிதல்)

வேறு தா

இராமன்:

வீரனே சென்று மறைந்திடு
உன்னுயிர் காத்து நிறைந்திடு
வீசிடு பாணமதுந்தனை
வீழ்த்திடலின் முன்னே..

(கும்பகர்ணன் வீடாது சண்டை செய்தல்.
அவனது கை துண்டாடப்படல்)

கும்பகர்ணன்:

அங்கங்கள் துண்டுகளாயினும்
பங்கமே வந்து மடியினும்
கொண்ட பேர்க் கோலமே மாறுடேன்
வென்றுபார் வேதியனே ரோ

(மற்றைய கையும் ஒருகாலும் துண்டிக்கப்படல்...
கும்பகர்ணன் ஒற்றைக்காலுடன் போரிடல்)

சந்ததம்

இராமன்:

அறமது நிலை பெற
படையது அழிந்துற
பேர் புரந்திட ஏகி
சிலைவியன உனதுடல்
பிளந்துயிர் போக்கிட
கணையது ஏனேனே

கும்பகர்ணன்:

ஊனுடலுடைந்திராகு
காலிலாடு பேர் புரையும்
இழுநிலையது வர்தும்
எனதுயிர் துளையது
இருந்திடு வரையினும்
புறமுதுகிடுகலேனே..

(கும்பகர்ணன் ஒற்றைக் காலுடன்
கோரமாய் யுத்தம் செய்தல்)

இராமன்:

விபீஷணா என்னை மன்னித்து விடு! இராவணனோ உயிர்காத்து
ஓடனான். கும்பகர்ணனோ இறுதிமுச்ச உள்ளளவும் சண்டை
செய்கிறான். அவனைக் கொல்லாது போரில் வெல்ல முடியாது!

தா

இராமன்:

தொடுக்கண பலவுனை
தற்துயிர் வகைத்துமே
சலித்திடாதிருப்பவனே
விடுக்கணயிது உணை
விரைந்துயிர் போக்கிடும்
சென்று வா சோதியனே

(இராமன் அம்பு கும்பகர்ணனை வீழ்த்துகின்றது. கும்பகர்ணன்
போரில் வீழுந்து இறத்தல். இராகவன் பகடகள்
அணிவகுத்து மரியாதைசெய்து வீரும்புதல்.
சபையோர் ஓடிவந்து கும்பகர்ணனை குழந்தை
சோகமாய் பாடுவர்)



காட்சி - 10

அகவல்

கட்டியன்:

இணையில்லா வீரன் போரீல்
இறந்தனன் காணீர் இங்கே
கருணையால் கர்க் இருண்டே
கண்ணீர் சொரிந்ததையே
நிலமகள் துயர் மிகுந்தே
நெடியவன் உடல் சுமந்தே
வருந்தினாள் வையகமே
அதிர்ந்ததே அறிகுவீரே

விபீசனன்:

அன்னா நீ சொன்னபடி மாண்டனையோ..? அன்னா.. இராவணா உன்னுடைய சொந்த நலனுக்காய் சோதரனை கொன்றுவிட்டாயே..; இத்தோடு உன் போர் வெறி தீருமா?

(இராவணன் அலறியபடி வருதல்)

கொச்சகம்

இராவணன்:

தர்ம முரைத்த தனி வீரன் சமராட்சுத் தரையினோலே
சர்ந்தா போனான் தாயகமே பதிலுரையாய்
கர்வமுடை எந்தனது கதி அழிந்துபோனதையா
கடன்றித்தே உன்னுயிரை களமளித்த கவலியமே

தஙு

மடிந்தனையோ மாவீரனே போர்முகத்திலின்றே - உன்னை
கெகான்று பழி நான் சுமந்தேன் என்னவனே தீரா!

அறமுரைத்தாய் அண்ணனுக்கே அன்புடைய சீலா - உன்னை
அம்புகொண்டு யாரழித்தார் என்னுடைய வீரா!

வெட்டியுன்னை யார் தறித்தார் சோதரனே நேசா - உந்தன்
கட்டுடலை ஏன் சிறைத்தார் காருண்யனே வாசா!

இராவணன்:

என் தம்பியைக் கொன்றவர், சாகிடும் வரையிலும் என் சினம்
தீராது...! போர்...! போர்...!

சபை:

இலங்கேஸ்வரா... நிறுத்து! இன்னமும் நீ திருந்தவில்லை. நேற்றைய
போரில் தோற்று வந்தனை. ஆயினும் நீ பாடம் படித்தில! இன்றைய
போரில் இளவலை இழந்தனை... இதிலும் நீ பாடம் படித்தில!
போர்தந்த பாடங்கள் ஏன் உன்னைச் சுடவில்லை! மீண்டும் மீண்டும்
பாடமது கற்றிடவா புகுந்து நின்றனை?

இராவணன்:

இல்லை.. அவர்களுக்கு பாடம் புகட்டுகின்றேன்.. எங்கே என்மகன்
இந்திரஜித்தன்...!

(சபையோர் ஓடிவந்து மறித்தல்)

சபையோர்:

போதும் மன்னா போதுமே மன்னா
 பேர் வேண்டாம் மன்னா
 போதும் மன்னா போதுமே மன்னா

நீதியே பிழைத்த நையர்
 போரதே விடுத்திடையா
 நாசமாய் உயிர்கள் சாகும்
 நீச்ச் சண்டை வேண்டாமையா
 பாசமுடை தேசுந்தன்னை
 பாதுகாத்தல் வேண்டுமையா
 பேர் தவிர் பகை தொலை
 சைதையை சிறை விடு.

போதும் மன்னா

கல்வெட்டு

இராவணன்:

அட்டகீரி அத்தனையும் வெட்டிலவளீயாகின்றும்
 துட்டரவர் உடன்பிறப்பை துண்டுதுண்டாயாக்கின்றும்
 கட்டுடைல வெட்டியவர் கண்ணெண்தாரே போடினும்
 பட்டமரமாத்தவனாய் பாயிலே சாகிலேன்
 நட்டமென உயிரழுந்து நாசமாய் ஆகினும்
 விட்டுவிடேன் பகைவரது கொட்டமேயடக்கவேன்

சந்ததம்

எத்திசையும் எழு வித்தகர் வந்திங்கு
 சந்தமே செப்திடினும்
 செத்தவராயிரம் இத்தார வீழினும்
 யுத்தம் நிறுத்திடனே...

சக்தி மிகுந்திட்ட தசரதன் புத்திரர்
 சித்தஸ்கெகண்டே வரினும் - அவர்
 முத்தியடைந்திடச் செய்வேன் சமர்
 சைதையை சிறைவிடேனே...

இலங்கை வேந்தன் இழப்பைக் கண்டு கலங்குபவனல்ல. எதிரியை
 முறியடித்து, என் வீற்தை அவர்க்குணர்த்தும்வரை ஓயப்போகின்ற
 வனுமல்ல.. போர்...! போர்...!

(கோரமாப் ஆடல் புரிந்தவாறு இராவணன் வெளியேறுதல்)

கட்டியன்:

கோரச்சமராடும் கொற்றமே
 கெல்லீந்து நீ ஆனம்
 காலமது நீலையாது
 காலை புலரும் உன்
 களங்கத்தன் விலையும் தொயும்!

(சபையோர் அரங்கில் நின்று பாடல் பாடுவார்)

தகு

சபையோர்:

பூமியிலே பேராதனங்கள் - பலி
 ஆனவர்கள் ஆயிரமாயிரம்
 பலமுடையேர் பலர்
 திறமுடையேர் பலர்
 பயனுடையேர் பலர்
 அறமுணர்ந்தோர் பலர்
 அவர் நீலையை ஒதுக்கின்றோம் - கும்ப
 கர்ணன் கதை கூறிந்றோம் சபை

மங்களங்கள் ஒதுக்குவோம் - மண்ணீல்
 சாந்தியதே தஸ்கிடவே எங்கும்
 மங்களமே மங்களமே - சுப
 மங்களமே மங்களமே

வாழி பாகுதல்

வாழியதே புலி வாழியதே - பெங்ளாப்
 பகையழிந்தே நீதி வாழியவே

நீதியிடை அமைதி வந்திடவே - நாழும்
 ஒதுக்குவோம் சிற்று பகவனீலே

மாண்டத்தைக் கொல்லும் போரழிந்தே - மண்ணீல்
 மாண்புடைய சாந்தி தோன்றிடவே.

முற்றும்

கொல் ஈழங்கொற்றும் கூத்துரூவுடைக்கிற்குப் பயன்படுத்தப்பட்ட பாடல் மட்டுக்களும், ஆடம் தடுக்களும்

- | | | | |
|---|---|---|--|
| <p>1. காப்பு விருத்தம், பக.04
“ஆதியோடந்தமில்லா..”</p> <p>2. கட்டியகாரன் வரவு தரு, பக.05
“கட்டியகாரனும் வந்தேனே...”</p> <p>3. கட்டியன் கதையுரைத்தல், பக.06
“நீதியே தவறிடும்...”</p> <p>4. சபையோர் பாடல், பக.06
“பூமியிலே போரதனால்...”</p> <p>5. இராவணன் வரவு, பக.08
“வங்காபுரி கிரியென்...”</p> <p>6. சண்டைத்தரு, பக.09
“கொற்றவன் இராவணன்...”</p> <p>7. கட்டியன் விருத்தம், பக.09
“வாரணம் பொருதமார்பன்...”</p> <p>8. இராவணன் தரு, பக.10
“போர்க்களத்தே நான் விழுந்தேன்”</p> <p>9. கட்டியன் கவி, பக.11
“அறமதை பிறழ்ந்து..”</p> <p>10. சபையோர் பாடல், பக.11
“போதும் மன்னா...”</p> | <p>யாழ்ப்பாண தென்மோடி மரபு
மெட்டு :- தோடையம்
மூலம் :- மரியதாசன், பக. - 01</p> <p>மன்னார் வடபாங்கு மரபு
மெட்டு :- “கலிலேயாவின்...”
மூலம் :- புரட்சித்துறவி</p> <p>யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
மெட்டு :- ஆசிரிய விருத்தம்
மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக. - 55</p> <p>மன்னார் தென்பாங்கு மரபு
மெட்டு :- “இஸ்ராயேவின்...”
மூலம் :- புரட்சித்துறவி</p> <p>யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
மெட்டு :- “துணிலோடீ...”
மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக. - 13</p> <p>மன்னார் தென்பாங்கு மரபு
மெட்டு :- “அரிந்து பகைவர்...”
மூலம் :- இலங்கேள்வரன்</p> <p>மட்டக்களப்பு வடமோடி மரபு
மெட்டு :- விருத்தம்
“தண்டதை கையிலேந்தி..”
மூலம் :- இராவணேசன், பக.23</p> <p>சீந்து நடைக்கூத்து மரபு
மெட்டு :- “பால் இந்தா பெற்றி பெற்றி”
மூலம் :- காத்தவராயன்</p> <p>யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
மெட்டு :- வசன கவி
மூலம் :- கண்டி அரசன்</p> <p>யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
மெட்டு :- “கேடு செல்ல போகுமோ...”
மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக. - 20</p> | <p>11. கட்டியன் விருத்தம், பக.12
“போரிலே வெற்றி என்னும்...”</p> <p>12. மாலியவான் வரவு, பக.13
“சித்தமுரைத் திட...”</p> <p>13. இராவணன் மாலியவான், பக.13
“மூர்த்திகள் மூவரை...”</p> <p>14. இராவணன் கவி, பக.15
“மெய்மறந்து தான்மயங்கி...”</p> <p>15. இராவ. மன். உரையாடல், பக.16
“வெந்து அழிந்து...”</p> <p>16. மன்டோதரி, பக.17
“குற்றமில்லா கோவெனவே...”</p> <p>17. மல்லர்கள் வரவு, பக.19
“மாளிகைத்தனை...”</p> <p>18. மல்லர் பாடல் (வேறு), பக.20
“எல்லாவழியும் செய்து...”</p> <p>19. சபையோர் தரு, பக.22
“சங்குடன் மணியெழுந்து...”</p> <p>20. கும்பகரணன் வரவு, பக.22
“அண்டமது கலங்க மண்டல...”</p> <p>21. சபைத்தரு, பக.23
“கும்பகரணன் அன்போடு...”</p> <p>22. கும்பகர். இராவணன் தரு, பக.23
“வாராய் என் சோதரனே...”</p> | <p>மன்னார் தென்பாங்கு மரபு
மெட்டு :- விருத்தம்
மூலம் :- புரட்சித்துறவி</p> <p>மூல்லைத்தீவு கோவலன் கூத்துமரபு
மெட்டு :- “பணிக்கரி சீகாமணி...”
மூலம் :- வேழம்படுத்த வீராங்கனை</p> <p>யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
மெட்டு :- “அன்பு மதியுரை...”
மூலம் :- மன்மோஹ மாங்கல்யம், பக. - 02</p> <p>யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
மெட்டு :- கவி</p> <p>மூல்லைத்தீவு கோவலன் கூத்து மரபு
மெட்டு :- “செல்வத்துரைத்தனம்”
மூலம் :- கோவலன் கூத்து, பக. - 117</p> <p>யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
மெட்டு :- “இன்னிசை வாட்டியுமை...”
மூலம் :- மரியதாசன், பக. - 93</p> <p>யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
மெட்டு :- “கண்டி அரசனுரைத்தபடியே”
மூலம் :- கண்டியரசன், பக. - 73</p> <p>மலையகம் காமன் கூத்து மரபு
மெட்டு :- “பொலலாநல்லோர் கனவு கண்டேன்”
மூலம் :- காமன் கூத்து</p> <p>தென்மோடி மரபு
மெட்டு :- சந்ததத் தாழிசை
மூலம் :- தேவசகாயம்பிள்ளை</p> <p>தென்மோடி மரபு
மெட்டு :- “கூண்ற வளைசங்கு...”
மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக. - 80</p> <p>மன்னார் தென்பாங்கு
மெட்டு :- “நூறுகோடி பேர்கள்”
மூலம் :- இராவணேசன்</p> <p>தென்மோடி மரபு
மெட்டு :- “வாராய் என் வஞ்சகியே”
மூலம் :- ஜெனோவா</p> |
|---|---|---|--|

23. கும்பகர்ணன் கோபத்தரு, பக.24 தென்மோடி மரபு
“அண்டமிடியுண்டதோ...” மெட்டு :- கழிநெந்தல்தரு “வெற்றிமண்...”
மூலம் :- கண்டி அரசன், பக. - 106
24. கும்ப. இராவ. விவாதம், பக.26 தென்மோடி மரபு
“ஜைஸே சோதரனே...” மெட்டு :- “ஆழிப்பார் அரசரெனக்கிணை”
மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக. - 73
25. இராவணன் கோபம், பக.26
“பெருவலி வீரன்...” தென்மோடி மரபு
மெட்டு :- கவி
26. கும்பகர்ணன் உரை, பக.27
“அண்ணலே சோதரா...” தென்மோடி மரபு
மெட்டு :- ஆசிரிய விருத்தம்
27. இராவணன் குழுமரை, பக.28
“திடமோடு வாழு...” தென்மோடி மரபு
மெட்டு :- இசலி “எனதன்பு நேச...”
மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக. - 108
28. சபையோர் தரு, பக.28
“சாவு அழைத்திட...” மன்னார் தென்பாங்கு மரபு
மெட்டு :- “யாரடா நீ...”
மூலம் :- புரட்சித்துறவி
29. கும்ப. போர்க்களம் புகுதல்,பக.29 மூல்லைத்தீவு கோவலன் கூத்து மரபு
“எண்டிசையுமதிர்...” மெட்டு :- “தெப்பக்கயிழெடுத்து..”
மூலம் :- வேழம்படுத்த வீரங்களை
30. இராமன் கொலு, பக.31
“தாம் தாகிட..” மட்டக்களப்பு வடமோடி வரவு
மெட்டு :- இராசவரவு ஆட்டக்கோலம்
மூலம் :- இராவணேசன், பக. - 22
31. வரவுப்பாடல்கள், பக.31
“தாமம் நிலை பெறவே...” தென்மோடி மரபு
மெட்டு :- “அழியுக்ரமலோலான்”
மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக. - 07
32. இராமன் விபி. உரையாடல்,பக.33 மட்டக்களப்பு தென்மோடி மரபு
“புவிகண்டு நடுங்கிட...” மெட்டு :- “அலைவற்ற இசைபற்ற..”
மூலம் :- அனுவத்திரன், பக.
33. விபீஷணன் தரு, பக.33
“பக்திமிகு சத்தியன்...” மூல்லைத்தீவு கோவலன் கூத்து மரபு
மெட்டு :- “ஆலமரத்தின் கொப்பிலை...”
மூலம் :- கோவலன் கூத்து, பக. - 125
34. இராமன் உரை, பக.34
‘அறமுனர் பெரியோய்...’ தென்மோடி மரபு
மெட்டு :- கவி
35. சபையோர் பாடல், பக.36
“சோதரனைக் காண...” சிந்து நடைக் கூத்து மரபு
மெட்டு :- “ஆதிசிவன் மைந்தனல்லோ...”
மூலம் :- காத்தவராயன்
36. போர்வீரர் சுற்றிவளைத்தல்,பக.37
“பேதையேபார் உன்னையே...” மன்னார் தென்பாங்கு மரபு
மெட்டு :- விருத்தம்
மூலம் :- புரட்சித்துறவி
37. கட்டியன் தரு, பக.37
“பொறுதியே கொள்வா...” தென்மோடி மரபு
மெட்டு :- ஆசரியம்
38. விபீஷணன் கும்ப. சந்திப்பு,பக.39 சிந்துநடைக் கூத்து மரபு
“எங்கு வந்தாய் தம்பி...” மெட்டு :- “மஞ்சளால்லோ மஞ்சள்...”
மூலம் :- காத்தவராயன்
39. விபீஷி. கும்ப. தர்க்கம், பக.40 சிந்துநடைக் கூத்து மரபு
“விடமாட்டேன்...” மெட்டு :- “விடமாட்டேன்...”
மூலம் :- காத்தவராயன்
40. விபீஷணன் தரு, பக.41
“தர்மமே தங்கிடு...” தென்மோடி மெட்டு
மெட்டு :- ‘இசலி’ “எனதன்பு நேச...”
மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக. - 108
41. கும்பகர்ணன் தரு, பக.41
“நீர்க்கோல வாழ்வை நம்பி...” மெட்டு :- கழிநெந்தல் சிந்து
“இப்படிக் கெறுவுமாச்சோ’
மூலம் :- விஜயமணோகரன், பக. - 21
42. சபையோர் பாடல், பக.43 கோவலன் கூத்து மரபு
“நெஞ்சில் சுமை கொண்டு...” மெட்டு :- “சொல்லக்கேளும்...”
மூலம் :- கோவலன் கூத்து
43. விபீஷணன் தரு, பக.44 தென்மோடி மரபு
“ஆவல் கொண்டே அண்ணனாரை” மெட்டு :- கொச்சகம்
மூலம் :- மரியதாசன், பக. - 14
44. இராமன் விபி. தர்க்கம், பக.45 மன்னார் தென்பாங்கு
“தர்மமே நிறை தலைவா...” மெட்டு :- “மத்தவும் கெறுவுடைய்...”
மூலம் :- இலங்கீசன்வரன்
45. விபீஷணன் வேண்டல், பக.46 தென்மோடி மரபு
“நீலவண்ண இராமநாதா...” மெட்டு :- “கொண்டு வந்தேன்” (நடைசாரி)
மூலம் :- இடமில்லை

46. கட்டியன் தரு, பக.48
“போரது தடுத்திட போனவர்...” தென்மோடி மரபு
மெட்டு :- ஆசரியம்
மூலம் :- கம்பன் மகன்
47. சபையோர் சண்டைத்தரு, பக.49
“கொற்றவன் இராவணன்...” மன்னார் தென்பாங்கு மரபு
மெட்டு :- “தனத்த தானா...”
மூலம் :- இலங்கேஸ்வரன்
48. வீரா சண்டைத்தரு, பக.50
“சண்டையேபுரி வந்தவனர்...” தென்மோடி மரபு
மெட்டு :- “கண்டமெங்கிலும்...”
மூலம் :- மனம்போல் மாங்கலயம், பக. - 12
49. கும்பகரணன் சண்டைத்தரு,பக.51 யாழ்ப்பாணம் வடமோடி மரபு
“என்னுடனா போரிட...” மெட்டு :- “என்னடா நி...”
மூலம் :- தர்மபுத்திரன்
50. இரா. கும்ப. சண்டைத்தரு, பக.51 தென்மோடி மரபு
“சத்தியனே சமர்...” மெட்டு :- “தெனிலவதைகளை...”
மூலம் :- சங்கிலியன்
51. சண்டைத்தரு வேறு, பக.52
“வீரனே சென்று மறைந்திடு...” தென்மோடி மரபு
மெட்டு :- “ஆழிப்பார்...”
மூலம் :- தேவசகாயம்பிள்ளை
52. சண்டைத்தரு வேறு, பக.52
“அறமது நிலைபெறு...” தென்மோடி மரபு
மெட்டு :- சந்தத விருத்தம்
மூலம் :- மரியதாசன், பக. - 3
53. சபையோர் அவலம், பக.54
“இகையில்லா வீரன்...” தென்மோடி மரபு
மெட்டு :- அகவல்
மூலம் :- தேவசகாயம்பிள்ளை
54. இராவணன் துன்பம், பக.55
“தர்மமே உரைத்த..” தென்மோடி மரபு
மெட்டு :- “கொச்சகம்”
55. இராவணன் துன்பம் தரு, பக.55
“மாந்தனையோ...” சிந்துநடைக் கூத்துமரபு
மெட்டு :- “முதலாம் படி ஏறியல்லோ..”
மூலம் :- காத்தவராயன்
56. சபையோர் தரு, பக.56
“போதும் மன்னா..” யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
(பாடல் - 10)
57. இராவணன் குழுரை, பக.56
“அட்டகிரி..” யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
மெட்டு :- கழிநெடில் (மு.பா.இல. 42)
58. இராவணன் குழுரைத்தரு, பக.56 யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
“எத்திசையுமெழு..” மெட்டு :- சந்தத விருத்தம் (மு.பா.இல. 53)
59. சபையோர் தரு, பக.57
“பூமியிலே...” மன்னார் தென்பாங்கு
மெட்டு :- (மு.பா.இல. 04)
60. வாழி பாடுதல், பக.57 கோவலன் கூத்து மரபு
மெட்டு :- “மங்களமே”
மூலம் :- கோவலன் கூத்து, பக. - 227
61. நாடக ஆக்கத்திற்கான மூலநூல்: கம்பராமாயணம், (வை.மு.கோ. பதிப்பு).

“அறம் பிறழ்ந்து போர்ந்து ஆளுகை செய் கொற்றம்
திறன்கள் நிறை இன்னுயிர்கள் கொன்றெழாழிக்கும் கூற்றம்”

கொல் ஈழங் கொர்ணம்

கூத்துருவ நாடகம்

அரசுகாடியோர்...

அவிக்டைப் பகுவகள்

- | | |
|-----------------------|------------------------|
| பி. யூல்ஸ் கொலின் | செ. வசன்பேக் |
| ர. ஆர். விஜயகுமார் | அ. தயான் |
| இ. ஜெயகாந்தன் | யே. விமல்ராஜ் |
| தெ. யஸ்ரின் ஜெலூட் | யோ. யஸ்ரின் பேனாட் |
| அ. அன்று யூலியஸ் | ப. வரகுணன் |
| ஆ. சர்வலோகநாதன் | யோ. யோன்சன் ராஜ்குமார் |
| ஜே. ஜெயகாந்தன் | வி. யூனிஸ் ஜெனிசியா |
| யோ. அருள்ராஜ் | தெ. சுஜானந்தி |
| இ. மோகனராஜ் | அ. மேரி ஜீவிதா |
| பி. டினேஸ் | ஸ். ஹெஜி லூசியா |
| அ. ரஜீவ் | பி. சிந்துப்பிரியா |
| ஜோ. ஜேஸ்ரின் | டொ. பற்றீசியா |
| ச. தர்சன் | ஹ. அருள் தர்மினி |
| வே. ஒமேக்சன் | சா. ஜிவாஜினி |
| அ. யசிதரன் | அ. யூடிற் ரீகவினா |
| இ.இ. சுமன் | இ. துவாந்தினி |
| பு. ஹூபேட் சுதர்சன் | ஏ. அன்றனற் ஜோபினா |
| லோ. சதீஸ்குமார் | பா. கமலேஸ்வரி |
| ம. ரொனி ஜெயச்சந்திரன் | சா.வி. மேரி சாளினி |
| வே. சுமன்ராஜ் | ப. கிழுறிட்டா |
| | வி. திவ்யா |

கிடைக்கலைஞர்கள்	அ. பாலதாஸ் தெ. யஸரின் ஜெலூட் கு. அற்புதன் ஜே. அன்ரன் நீ. பிஸ்மார்க் எஸ். பெகின் பி. சே. கலீஸ்	‘கொல் ஈ·னுங் கொற்றம்’ – கூத்துக்குவு நாடகம் மேடையேற்றப்பட வேண்கள்
கவி. ஒளி	அ. ஜோசப் அ. அன்ரன் மரியசேவியர் அ. அன்ரன் எமிலியானுஸ் கொ. விஜயச்சந்திரன் அ. ரெநாசான் பி. பொறிஸ் பேக்கர்	1. 18.12.2004 – முதல் மேடையேற்றம்; தேசிய நாடகவிழா – 2004, ஜோன் டி சில்வா அரங்கு, கொழும்பு – 07.
வேட உடை, ஓப்பனை	ஜே. இக்னேசியஸ் அ. அன்று யூவியஸ் தெ. யஸரின் ஜெலூட் வே. சுமன்ராஜ்	2. 02.07.2005 – திருமறைக் கலாமன்றம் 40ஆவது ஆண்டு நிறைவு – கலைச் சங்கமம் நிகழ்வு, புதிய கதிரேசன் மண்டபம், கொழும்பு – 04.
இராஸ்கீப் பொருட்கள்	ஐ. பி. பேர்மினஸ் அ. அன்று யூவியஸ் ஜே. ஜெயகாந்தன்	3. 31.07.2005 - திருமறைக் கலாமன்றம் 40ஆவது ஆண்டு நிறைவு – கலைச் சங்கமம் நிகழ்வு, மன்ற திறந்த வெளியரங்கு, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
ஊடகத் தொடர்பு	கி. செல்மர் எமில்	4. 07.08.2005 - இளங்கலைஞர் மன்ற மண்டபம், நல்லூர், யாழ்ப்பாணம்.
நிர்வாக உதவி	கொ. கரண்சன்	5. 28.08.2005 – வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலக கலாசார விழா, பிரதேசசபை கலாசார மண்டபம், மாணிப்பாய், யாழ்ப்பாணம்.
நெறியாகிக் உதவி	அண்ணாவியார் அ. பாலதாஸ் அண்ணாவியார் அ. பேக்மன் ஜெயராசா தெ. யஸரின் ஜெலூட் ம. சாம் பிரதீபன்	6. 30.08.2005 – தமிழ்த்தேசியத் தொலைக்காட்சி ஓளிப்பதிவு, தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், யாழ்ப்பாணம்.
எழுதித்துறுவாக்கம், நெறியாளிகள்	யோ. யோன்சன் ராஜ்சுமார்	7. 21.09.2005 – சமாதானத்திற்கும் நல்லினாக்கத்துக்குமான நிறுவனத்தின் சமாதான தின கலை விழா, மன்ற அரங்கு, யாழ்ப்பாணம்.
மேற்பார்க்கவ	அருள்திரு. நீ. மரியசேவியர் அடிகள்	8. 14.10.2005 – தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.
தயாரிப்பு	திருமறைக் கலாமன்றம், யாழ்ப்பாணம்	9. 15.10.2005 – கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
யோ. யோன்சன் ராஜ்சுமார்		10. 16.10.2005 – வேதநாயகம் மண்டபம், மட்டக்களப்பு (அனுசரணை: மட்டக்களப்பு திருமறைக் கலாமன்றம்)
66		11. 17.10.2005 – தி/விவேகானந்தா கல்லூரி, உவர்மலை, திருகோணமலை. (அனுசரணை: திருகோணமலை திருமறைக் கலாமன்றம்)
67		12. 18.10.2005 – நகரசபை மண்டபம், மன்னார். (அனுசரணை: மன்னார் திருமறைக் கலாமன்றம்)

உயர்ப்பு அனுபவம்

யோ. யோண்சன் ராஜ்குமார்

முன் நூரை

ஸ்ருத்தமிழர்களின் 'நாடகக்கலை முதுசொம்' என்ற வகையில் நாட்டுக்கூத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது தமிழ்தேசியம் என்ற சிந்தனையாகக்கூடிய ஒரு விளைவு என்னால். ஆனால் இந்தக் கூத்துவடிவம் தனக்கான அழகியல் வன்மையை தொடர்ந்து தக்கவைத்துள்ளதா என்பது கேள்விக்குரியதாகும். எமக் கான தனித்துவமங்களைத் தேடி இன்சுகளும் யணத்தில் எமக்கான கலைக்குரிய முகமாகவும் முகவரியாகவும் கூத்துக்கள் நிராகரிக்க முடியாதவையாக நிற்கின்றனவே தவிர அவை தன்னிறைவைக் கண்ட கலைகளாக இல்லை என்பதே யதார்த்தமாகும். பிரதேச வடிவவேற்பாடுகள், பிர அரங்க வடிவங்களின் உள்ளுழைவுகளால் ஏற்பட்ட பிறழ்வுகள், கிராமங்களின் இறப்பு, போர் அளர்த்தங்கள், இடப்பெயர்வுகள், உலகமயமாக்கலின் விளைவுகள், எதிரவினைகள் போன்றபலவும் கூத்தின் தனித்துவ அழகியல் முனைப்பை நோக்கிய நகர்வில் சிக்கல்களை ஏற்படுத்தி நிற்கின்றன. இதனைப்பற்றி ஆராய்வதுடன் இதற்கு விமோசனம் காணமுயன்ற எனது பரிசார்த்த முயற்சியாகிய 'கொல் ஈனுங் கொற்றும்' என்ற கூத்துருவு நாடகத்தின் தயாரிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்வதுமே இக்கட்டுரையாகக்கூடிய நோக்கமாகும்.

வரலாற்று மீள்பார்வை

கூத்துக்கள் கிராமங்கள் தோறும் சடங்காகவும், வாழ்வியல் அம்சங்களில் நிராகரிக்கமுடியாத சூறாகவும் பண்பாட்டு அடையாளங்களிலொன்றாகவும் பேணப்பட்டது மட்டுமன்றி கிராமியத்தின் ஜனரஞ்சக வடிவமாக நிகழ்த்தப்பட்டு வந்தது என்பதைனையாவருமிரவர். ஆனால் 15ஆம் நாற்றாண்டுக்குப்பின் ஏற்பட்ட காலனித்துவ மாற்றங்கள் புதியவைகளைக் கொண்டுவந்து கொட்டியும், நகரமயமாக்கத்தை சிருஷ்டித்தும், மத்தியதரவர்க்கமென்ற ஒன்றை தோற்றுவித்தும் வந்ததன் விளைவு, கூத்துக்களை அருகச்செய்து கிராமங்களை நோக்கி விரட்டியது. கிராமியப்பண்பு விலக, விலக கூத்தும் அருகத் தொடங்கியது. அதேவேளை கிறிஸ்தவ நாடகமரபு, பார்ஸிய நாடகமரபு, நவீன நாடகமரபு (உரைநடை), சினிமா... எனப்பலவும் உள்ளுழைய, கூத்து; நாகரீகமற்ற பழமை வடிவம்' என்ற மனப்பதிகை மேலெழுந்தது. அதேவேளை வளர்ச்சியடையாத கிராமங்கள் மட்டும் இதனைப் பேணியபோது அதன் செம்மை கைநெகிழுத்தொடங்கியது. சில கிராமங்கள் பல புதிய அரங்கக் கவர்ச்சியை கூத்துக்குள் உள்ளெடுத்து ஜீனித்தன. சிலகிராமங்கள் பழமையைப் பேணுகிறோம் என்று பழையதாகவே அவற்றைப்பேணத் தொடங்கின. இதனால் சமூகம் வளர்ந்தளவுக்கு கூத்து வளராது, கிராமங்களுக்குள்ளேயே கூத்துப் பயில்விலும், இரசனையிலும் பாரிய சந்ததி இடைவெளி தோன்றியது. அதேநேரம் கூத்தினை அழியவர்களின் ஒழுக்கயீனம் கூத்தின் கெளரவத்தையும் பாதித்தது. மறுதலையாக செம்மையிக்க பார்ஸிய நாடகங்களும், நவீன நாடகங்களும், சினிமாவும்

விளைவுகள்

மக்களின் இரசனை ஆர்வத்தை தமக்கென அபகரித்துக் கொண்டன. இதனால் அவை மக்களின் செல்வாக்கைப் பெற்ற ஜனரஞ்சக வடிவங்களாகின. கூத்துக்கள் பாரிய பின்னடைவை நோக்கி நகர்ந்தன. இந்த நகர்ச்சியை தடுத்தாட் கொண்டவராக அந்த யுகசந்ததியில் பேராசிரியர் வித்தியானந்தன் வந்தார்.

எழுச்சிபெற்ற தமிழ்தேசியப்பலும், பேராசிரியர் சரச்சந்திராவின் சிங்கள புத்தாக்க நாடகப்பணிகளும் பேரா.வித்தியானந்தனை தூண்டின. இதன் விளைவாக மட்டக்களப்புக் கூத்து புத்தாக்கம் செய்யப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ‘கூத்து’ எமது தேசிய வடிவம் என்ற உணர்திறனை வித்தியானந்தனின் செயலாகக்கங்கள் உணர்த்தின. கிராமங்கள் தோறும் ‘கூத்து எழுச்சி’ படிப்படியாக ஏற்பட்டது ஆனால், அதேவேளை வித்தியானந்தன் செய்த கூத்துப் புத்தாக்கம் ஜீர்ணப்பியப் பார்வைப்புலத்துக்குள் நின்று செம்மையாக்கம் பெற்றதனால் கூத்துப் பாதிக்கப்பட்டும், பாரிய விழாசனங்களாத் தோற்றுவித்தும் பக்கவிளைவுகளை உருவாக்கின. ஆனால் வித்தியானந்தனின் கூத்துச்செயற்பாடு இல்லையென்றால் கூத்தின் சதேசிய முக்கியத்துவம் உணர்ப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே.

பேரா. வித்தியானந்தனின் செயல் வீச்சில் இருந்து எழுச்சிகள் கூத்து அதன் அடுத்தளத்துக்கு அவர் மாணவர்களாலேயே நகர்த்தப்பட்டது. கூத்தின் உள்ளடக்கங்களை சமூகமயப்படுத்தியும், வடிவக்கூறுகளை நவீன நாடகங்களுக்கு பயன்படுத்தியும் கூத்துக்களில் புதிய தளங்களை சிருஷ்டித்தன். சங்கரம், கந்தன்கருணை, பொறுத்தது போன்றவை இதன் உதாரணங்கள். இதன் வளர்ச்சிக்குப்பின் குறிப்பாக, எண்பதுகளுக்குப்பின் இம்முயற்சிகள் தேக்கங் கண்டன. கலவரங்கள், பேர், இடப்பெயர்வு, புலப்பெயர்வு என குழந்த வாழ்வின் முறைகளைத்தில் கூத்து புத்துணர்ச்சியற்று மீளவும் தளங்நும், பிரச்சார ஊடகமாக பயன்படுத்தப்பட்டு அழியலை இழந்தும் நவீனத்து சில தனிநபர்களினதும், ஒருசில நிறுவனங்களினதும் பிரயத்தனங்களால் அதன் உயிர்காக்கப்பட்டாலும் அது தன்னாவில் பழமையை நோக்கி நகர்ந்தது.

ஆனால் தொண்ணுாறுகளின் பின் புலம்பெயர்ந்த எம்மவரின் தமிழ் அடையாளத்தேடுகை, விடுதலைப்போராட்ட முதிர்ச்சியில் சதேசியங்களைத் தகவலமைக்கும் நோக்கு, உலகமயமாக்கலின் எதிர்ப்புனர்வு போன்ற பலவும் இணைந்து கூத்தின் முக்கியத்துவம் நோக்கிய சூழலை மீளவும் தோற்றுவித்து வருகின்றது. அதேநேரத்தில் பெருகிவரும் தொழில்நுட்பக் கலைகள், குறிப்பாக தொலைக்காட்சி, சினிமா, கணினி மயப்பட்ட இணையத் தொழிற்பாடுகள் போன்ற பலவும், இயந்திர அறிவியல் சார் புதிய இரசனையைநோக்கி சமூகத்தை நகர்ந்தும் அபாயகரமான குழலும் மையங்கொள்ளுகின்ற பின்னணியில் கூத்து தொட்பாக பின்வரும் செயற்பாடுகள் அவசரமாகவும் அவசியமாகவும் செய்யப்படவேண்டியவையாக உள்ளன.

கூத்தின் இன்றைய தேவை

கூத்தினைப் பொறுத்தவரையில் அதன் எதிர்கால நன்மை நோக்கில் இச்செயற்பாடுகள் அவசியப்படுகின்றன:

◆ கூத்து செம்மையாக்கம் செய்யப்படவேண்டும். அதாவது இன்று எஞ்சிய நிலையில் இருந்து, மரபின் கவடுகளை மீள்கண்டுபிடிப்புச் செய்து அதனைப் பூரணத்துவப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

- ◆ கூத்தின் மரபுவழிப்பட்ட தொன்மங்களை ஆவணப்படுத்துதல் வேண்டும். ஆயுங்கள், தொல்பொருட்பேணுகை, ஓலி, ஒளிப்பதிவாக்கங்கள், நூல்பதிப்புகள் எனப் பல்வேறு செயற்பாடுகளால் இவ்துவணமாக்கல் நடைபெறவேண்டும்.
- ◆ ‘சாஸ்திரியமாக்குகின்ற’ முயற்சியில் ஈடுபடுதல். அதாவது கூத்தினை பரதம் போன்ற செவ்வியல் வடிவமாக விஞ்ஞான பூர்வமாக ஒழுங்கமைப்படுச் செய்து பயில்தகைமையை நோக்கி நகர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ளல்.
- ◆ கிராமியச் சூழல்களுக்குள் மீளவும் கூத்துப்பயில்வு இடம்பெற்றத்தக்க முனைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
- ◆ கூத்தினைத் தளமாகக் கொண்டு புதிய பரிசாரத்தங்களை மேற்கொள்ளல். அதாவது கூத்தின் வடிவம், உள்ளடக்கம், அளிக்கைமுறை, அரங்கு போன்ற அனைத்தின் தனிமங்களையும் மூலதனமாக வைத்து இந்த நூற்றாண்டின் சவால்களுக்கு முன் நிறுத்தும் வகையிலான முறையையை கண்டு பிடித்தல்வேண்டும்.

இவ்வாறான பன்முகப்பட்ட செயற்பாடுகள் பல்வேறு தளங்களில் மேற்கொள்ளப்படும்போதே கூத்தின் எதிர்காலம் நிச்சயப்படுத்தப்படும் என்பதுடன், இந்த நூற்றாண்டின் உலக வளர்ச்சியின் கலைச் சம்நிரோட்டத்தில் எமது கலை முதுசமும் இணையும்.

ஆனால் இந்த முயற்சிகளுக்கு பல விடயங்கள் சவாலாக உள்ளன.

எதிர்கொள்ளும் சவால்கள்

- ◆ கூத்தினை ஆடுகின்ற பிரதேசங்களில் பன்மைத்தன்மையான கூத்துக்கள், தனித்துவங்கள் காணப்படுகின்றன. இதனால் ஒரு முகப்பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில் பல சிக்கல்கள் உள்ளன. பன்மைத்தன்மை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற யதார்த்தம் உணர்ப்படும் அதேவேளை பிரதேசவாதங்களைத் தோற்றுவிக்கும் அராயத்தை இவை கொண்டுள்ளன என்பதும் உண்மையாகும்.
- ◆ கூத்துப்பேணுகை தொட்பான சிந்தனைகளில் கருத்தொருமை இன்றிய முரணும் வாதவிவாதங்களும் பலகாலமாக நீடிக்கின்றன.
- ◆ முத்த தகுதிவாய்ந்த அண்ணாவிமாரின் இழப்புக்கள், புதிய சந்ததியாக்கம் பெருமளவில் நடைபெறாமையினால் ஏற்பட்ட இடைவெளி, தற்போது ஆடுவோரிடம் முழுமையும், தகுதியும் குறைந்து காணப்படுகின்றுமை.
- ◆ கூத்தின் அழகியல் வன்மை குறைந்து கிராமத்தவர்களே கூத்தினை ஆடும் மரபு வெகுவாகக் குறைந்து வருதல்.
- ◆ மூன்றாம் தர சினிமா போன்ற மலினப்படுத்தப்படும் இரசனைகளுக்கு அதிகம் பழக்கப்பட்டுப்போன இரசிகர் குழுமம்.

என பலவிடயங்கள் இன்றைய கூத்தரங்க செயற்பாடுகளுக்கு சவாலாக உள்ளன. இவ்றை வென்று கூத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டுமென்பது இன்றைய தேவையாக உள்ளது.

இந்தப்பின்னணியில் கூத்தில் ஒரு பரிசாரத்த முயற்சியாக திருமறைக் கலாமன்றத்தினால் ‘கொல் ஈனுங் கொற்றும்’ தயாரிக்கப்பட்டது. இதனை எழுதி,

நெறியாக்கம் செய்தவகையில் பெற்ற அனுபவமானது கூத்தின் வளர்ச்சியை நோக்கி பிரக்ஞா பூவுமாக ஈடுபடுவர்களுக்கு பயன்படும் என்ற நோக்கில் இதன் அனுபவத்தினை முன்வைக்கின்றேன்.

'கொல் சனுங் கொற்றம்' தயாரிப்பு அனுபவம்

2003ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் 'கூத்துவிழா' பெரியளவில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் இடம்பெற்ற கருத்தமர்வுகளில் கூத்துப்பேணுகை தொடர்பான பல விடயங்கள் வாதவிலாதுக்குட்பட்டன. இக்கருத்தமர்வு கூத்துப்பணிகளில் அவசரமும் அவசியமுமாக ஈடுபடவேண்டுமென்ற முனைப்பினை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக, ஒன்றுபட்டு ஏற்கக்கூடிய கூத்துவடிவம் எமக்கில்லை என்ற உண்மை அழுத்தம் பெற்று நின்றதுடன் பல பிரதேச மரபுகளையும் இணைத்து பரிசார்த்தமாக ஒன்றை ஆக்கினால் என்ன என்ற உணர்வுத் தூண்டுகை அதில் ஏற்பட்டது. அதேவேளை இவ்வாறான முயற்சிகள் ஏற்கெனவே நடைபெற்றதன் வரலாற்றிறும் அறிய முடிந்தது. தாசீசியலின் நெறியாள்கையில் உருவான 'கந்தன் கருணை' இவ்வாறான ஒன்று என்பதனை அறிந்திருந்ததுடன் தீரு. தாசீசியல் தமது நேர்காணலில் "இந்த முயற்சிகள் தொடரப்படவில்லை; தொடரப்பட்டிருந்தால் எமக்கென ஒரு பொதுவடிவம் இப்போது இருந்திருக்கும்" (ஆற்றுகை-11) என்று கூறியதன் கூற்று ஆழப்பதிந்தது. அதேவேளை கூத்தின் எதிர்காலம் குறித்து நடந்த கூத்துவிழாக் கருத்தமர்வின் இறுதியில் பேரா.மரிய சேவியர் அடிகள், பேரா.மென்குரு ஆகியோரின் கருத்துக்காரரும் இந்தச் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தின்.

இவ்வாறான எண்ணம் கருக்கொண்டிருந்த குழலில் தேசிய நாடக சபையின் சாபாக கலைஞர் கலைச்செலவுன் அவர்கள் தேசிய நாடகவிழாவுக்கென ஒரு நாடகத்தை தந்துவுமாறு கேட்டிருந்தார். எனவே, தென்பகுதி மக்கள் மத்தியில், ஊசலாடிக்கொண்டிருந்த சமாதான முயற்சிகள் தொடர்பாக ஒரு செய்தியை கூறவேண்டுமென்று நினைத்துடன், எமது மரபுவழி கூத்து வடிவத்திலேயே அதனைச் சொல்லவேண்டும் என்றும் எண்ணாக்கொண்டதன் விளைவாகவே 'கொல் சனுங் கொற்றம்' உருவாகிறது.

அறமற்ற யத்தம் என்றுமே வென்றுதில்லை என்ற உண்மையை பாடுபொருளாக்கி மனதில் நிறைந்த கும்பகர்ணன் பாத்திரத்தை கதைப்பொருளாகக்கொண்டு யத்த முனைப்பில் அழியப்போவது கும்பகர்ணன் போன்ற அருமருந்துன் உயிர்கள்தான் என்ற பொருள் வெளிப்பட நாடகத்தை ஆக்கியதுடன், ஈழத்தின் பலபிரதேச கூத்துமரபுகளிலுமிருந்து பொருத்தக்கூடிய ஆடல்கள், பாடல்கள், அளிக்கை முறை ஆகியவற்றை ஒன்றினைத்து மரபுவழிப்பட்டோரும் ஏற்கக்கூடிய வகையில் 'கூத்துருவ நாடகம்' என்ற புதிய பெயர்ப்பதத்தினையும் இட்டு மேடையேற்றினோம்.

உருவாக்க படிமுறை

ஏற்கெனவே வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளுக்காக நான் எழுதிய தென்மோடி மரபில் அமைந்த கும்பகர்ணன் கூத்துப்பிரதியை மூலப்பிரதியாகக்கொண்டு இதன் எழுத்தாக்கத்திற்குள் நுழைந்தேன். அடிக்கடி பல்வேறு கூத்துக்களின் ஒலி, ஒளி நாடாக்களை கேட்டும் பார்த்தும் அவற்றை வாலாயமாகக்கொண்டு பொருத்தமான

சுந்தரப்பங்களுக்கு பொருத்தமானவற்றை இணைப்பதற்கு முயற்சி எடுத்தேன். மாழ்ப்பாண தென்மோடி நாட்டுக்கூத்தோடு சிறிய வயதில் இருந்தே பரிசீசம் இருந்த காரணத்தால் அதன் தளத்தில் நின்றே இதன் கட்டில்முப்பலை மேற்கொண்டேன். அதேவேளை திரு. பிரான்சிஸ் ஜெனம் அவர்களின் நாடகப்பட்டறைகளில் பங்குபற்றியும், அவரது நெறியாள்கையில் நான் நடித்த 'நெஞ்சக்களைல்', 'எதிர் கொள்ளக் காத்திருத்தல்' ஆகிய நாடகங்களிலும் பயிற்றுவித்த வடமோடி கூத்தின் ஆட்டக்கோலங்கள் அருட்திரு ஜென்ராம் லம்போட் அடிகளின் 'பூர்சித்தற்றி' - மன்னார் தென்பங்கு கூத்துத் தயாரிப்பில் இணைந்து பணியாற்றிய அனுபவம், மெற்றாஸ்மயில் அவர்களின் நெறியாள்கையில் 'கோவலன் கூத்தில்' நட்டுவணக்க, 'வஞ்சிப்பத்தனாக' நடித்தும் பின்னர் 'வேமும்படுத்த வீராங்கனை'யில் நீலப்பணிக்கனாக நடித்தும் பெற்றதான் அனுபவங்களுடான மூல்லைத்தீவுக் கூத்துமரபின் பரிசீசம், திருமறைக் கலாமன்றத்திற்கு தயாரித்த நீதிகாத்தான், அறங்காத்தான், சிந்துநடைக்கூத்து தயாரிப்பு, நடிப்பு அனுபவம், திருமறைக் கலாமன்றத்தின் பிராந்திய மற்றங்களின் தொடர்பினால் பெற்ற அனுபவங்கள் உதாரணமாக, ஹப்புத்தளை திருமறைக் கலாமன்றத்தின் கலைஞர்கள் ஊடாக பெற்ற 'காமன் கூத்து' பற்றிய அறிமுகம் என பலவும் இணைந்து இந்த நாடக உருவாக்கத்தின் பாடல், ஆடல் அளிக்கைத் தெரிவுக்கு துணை தந்தன். அண்ணாவியர் பேக்மன் ஜெயராசா இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றதுடன் தனது ஆலோசனைகளையும் தந்துதவினார்.

இதன் உருவாக்கத்தில் கட்டியகாரனின் வரவு மன்னார் தென்பாங்கு மரபில் அமைய, இராவணன், கும்பகர்ணன் வருவகள் யாழ்ப்பாணம் தென்மோடி மரபிலும், கும்பர்களன் யுத்தத்திற்குச் செல்வது மூல்லைத்தீவு கோவலன் கூத்துமரபிலும், இராமனின் கொலு மட்டக்களப்பு வடமோடிக்கூத்துமரபிலும், விஷாணன், கும்பகர்ணன் சந்திப்பினை சிந்து நடைக்கூத்து மரபிலும், யுத்தக்காட்சியில் பல மரபுகளும்... என அமைத்தும், விருதுதங்களை ஒவ்வொரு சந்திப்பங்களிலும் ஒவ்வொரு கூத்துமரபிலும் என தேவையின் பொருத்தத்துக்கேற்ப பயன்படுத்தினோம். மொத்தத்தில் யாழ்ப்பாண தென்மோடி, வட்டுக்கோட்டை வடமோடி, மட்டக்களப்பு வடமோடி, மன்னார் தென்பாங்கு, மலையக காமன் கூத்து, யாழ்ப்பாண சிந்துநடைக் கூத்து ஆகிய மரபுகளை உள்ளவாக்கினோம்.

தயாரிப்பில் ஈடுபடத்தொடங்கியதும் பயிற்சி பெற்ற திருமறைக் கலாமன்ற கலைஞர்களின் வளம் எமது பணியை இலகுவாக்கியது. குறிப்பாக, பிரதான பாத்திரங்களான கும்பகர்ணன், இராவணன் பாத்திரங்களை ஏற்ற யூலஸ்கொலின், விஜயகுமார் ஆகியோர் முதிர்ச்சி பெற்ற கலைஞர்களாகவும், பெளதீக் தோற்றுத்திலும், குரல் வெளிப்பாட்டிலும் மிகவும் பொருத்தமாக இருந்ததுடன் எமது பணியை இலகுவாக்கினர். அவ்வாறே இராமன், விபீதாணன் பாத்திரங்களை ஏற்ற ஜெயகாந்தன், யஸ்ரி ஜெலுவாட், கட்டியகாரன் பாத்திரம் ஏற்ற அன்று யூலியஸ் போன்ற இளம் நடிகர்கள் அனைவரும் பாடுதல், ஆடுதல், நடித்தல் ஆகிய அனைத்திலும் திறமை வாய்ந்தவர்களாக இருந்ததால் பணி இலகுவாகியதுடன் ஏனைய கலைஞர்களை அவர்களுடன் இணைப்பதும் கலப்பாக இருந்தது. எனவே, பல கூத்துக்களை ஒன்றினைக்கும் கடினபணி திருமறைக் கலாமன்ற நடிகர் வளத்தாலும் அண்ணாவியர் பேக்மன் ஜெயராசா, அண்ணாவியர் பாலதாஸ் ஆகியோரின் உதவிப்பினாலும் இலகுவாக செயல்வடிவம் பெற்றது.

கூத்தின் ஒத்திகைக்காலத்தில் ஏற்பட்ட புதிய சிந்தனைகளால் அதன் வடிவம் மேலும் மேலும் செம்மைப்பெற்றது எனலாம். உதாரணமாக, முதலில் கட்டியகாரன் பாத்திரத்தை கதை சொல்லும் பாத்திரமாகவே அமைத்தோம். ஆனால், போகப்போக காலங்கூந்து கதைஞரோடு உறையாடும் பாத்திரமாகவும், தாங்கிக்கும் பாத்திரமாகவும் மாற்றினோம். அவ்வாறே கோரசையும் பயன்படுத்தனோம். இதனால் கோரஸ் வலிமையானதாக மாறியது. அவ்வாறே, திரைபிடித்து பாத்திரத்தை அரங்கிற்கு கொண்டுவருதல், சபையோடு யுத்தத்தை செய்து காட்டுவராக மாறுதல் என பல புத்தாக்கங்களை அளிக்கை முறையில் இணைத்தோம்.

இவ்வாறே இசையில் மாற்றங்களை கொண்டுவரமுயன்று ஹார்மோனியம், மிருதங்கத்துடன் ஜெண்டெ, மத்தளம், ட்ரம், ஓர்கன், சங்கு, உடுக்கு ஆகிய வாத்தியங்களையும் இணைத்தோம். இந்த புதிய இசைக்கருவிகளை இணைத்தமை நாடக ஓட்டத்திலும், உணர்வோட்டத்திலும் அதிக கண்டியை கொண்டுவந்ததனை உணர்ந்தோம். இளம் இசையமைப்பாளர் அற்புதன் மிகச்சிறப்பாக ஒத்துழைத்தார்.

அவ்வாறே வேட உடையிலும் அதிக கவனத்தைச் செலுத்தினோம். ‘கதகளி’யின் வேடஉடை எங்வாறு பல சுதேசிய வடிவங்களில் இருந்து உருவாகியது என்பதனையும் ‘கரந்’ அவர்கள் அதனை மீள் கண்டுபிடிப்புச் செய்ய எடுத்த முயற்சிகள் பற்றியும் அறிந்திருந்ததுடன், கூத்துவிழாவில் பேசிய திரு. பாலசுகுமார் கூத்தின் ஆஹாராயத்தை கண்டுபிடித்தால் ஏனையவற்றை கண்டுபிடிப்பது இலகு என்று கூறிய கருத்துக்களையும் ஏற்ற மன்றிலையில், பார்ஸிய மரபில் இருந்து விலகிய எமது கூத்து மரபுகளுக்குரிய பின்னணிக்குள் நின்று வேட உடை விதானிப்பினை உருவாக்க முனைந்தோம். குறிப்பாக கும்பகரணன், இராவணன் பாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். தெருக்கூத்து, வடமோடி நாட்டுக்கூத்து ஆகியவற்றின் வடிவங்களை உள்வாங்கி முடி, கைப் புயங்கள் போன்றவற்றை அமைத்ததுடன் சிறிய கரப்பு, அதன் கீழ் பார்ஸிய செட்டிக் கொடுக்கு என பரிசொர்த்தமாக வடிவமைத்தோம். திரு. பிரபா இப்பணியை சிறப்பாக மேற்கொண்டார். அவ்வாறே சபையோர், கட்டியகாரர் போன்ற பாத்திரங்களுக்கும் ஏனைய பாத்திரங்களுக்கும் வேட உடைகளை வடிவமைத்தோம். அவ்வாறே காட்சி அமைப்பிலும் ஒரு பெரிய முரசினையும், இராணுவ வேலியோன்றையும் கருத்துருவ வெளியிப்பாட்டுக்கமைவாக அமைத்தோம்.

இவ்வாறு உருவாகிய கூத்துருவ நாடகம் முதன்முதல் கொழும்பில் மேடையேற்பட்டபோது அதிக வரவேற்றபைப் பெற்றது. ஜெரோம் டி சில்வா உட்பட பல சிங்கள, தமிழ் நாடகக் கலைஞர்கள் இதனைப் பாராட்டினார்கள். அதன்பின் இலங்கையின் பல பாகங்களிலும் மேடையேறியபோது பேரா. மௌனகுரு உட்பட கூத்தரங்கில் பிரக்களுபூவமாக செயற்பட்ட பலரும் இந்த வடிவத்தை வரவேற்றார்கள், பாராட்டினார்கள், சிலர் விமர்சனங்களையும் முன்வைத்தார்கள். ஆனால், கூத்தில் பரிசொர்த்தங்களை பிரக்களுபூவமாக மேற்கொண்டால் நிச்சயமாக பொதுவாக எல்லோராலும் ஏற்கப்படக்கூடிய ஒரு வடிவம் உருவாகும் என்ற உண்மை எம்மால் உணர்பட்டது.

முடிவுரை

எனவே கூத்தின் எதிர்காலத் தேவை நோக்கில் சிந்திக்கும்போது

போ. போன்னன் ராஜ்குமார்

ஆக்ககார்த்தாக்கள், எல்லை கடந்து செயற்படும் கூட்டு முயற்சியில் நிச்சயமாக எமக்கான ஒரு பொது வடிவை உருவாக்க முடியும். அது ‘தேசிய வடிவம்’ என அழைக்கப்பட வேண்டிய அவசியமில்லை. மாறாக பல சுதேசியங்கள் உள்ளிட்ட, புதிய வடிவமாவது மேற்கூறும்பும். பேரா. சரச்சந்திரா இதனை தனது செயல்களால் நிருபித்துக் காட்டினார். தமிழில் முன்பு கூறப்பட்டுள்ள பன்முகப்பட்ட கூத்துச் செயற்பாடுகளில் ஒன்றாக இதனையும் ஏற்படுடையவர்கள் செய்துபார்க்க வேண்டும். அவ்வாறான முயற்சிகளின் விளைபயனில் எமக்கான தனித்துவ அரங்கு மேற்கூறும்பலாம்.

ஆற்றுகை
டிசம்பர் 2005, இதழ் 13

நடிப்பு அனுபவம்

பி. யூஸ் கொலின்

நான் இதுவரை பல நாடகங்கள் நடித்துள்ளேன். குறிப்பாக நாட்டுக்கூத்துக்கள் இருபத்தெட்டுக்கு மேல் நடித்துள்ளேன். பல அண்ணாவிமாரின் கீழ் நடித்துள்ளேன். எனினும் அண்மையில் நடித்த ‘கொல் சனுங் கொற்றும்’ என்னும் கூத்துருவு நாடகம் எனக்குத் தந்த அனுபவமானது மறக்கமுடியாதது. காரணம், கூத்தின் ஒரு வளர்ச்சிக் கட்டத்தை அதில் நான் பார்த்தேன்.

குறிப்பாக, கூத்திற்கு ஒரு புத்துயிர்ப்புச் செய்வது போல சில கூத்துக்களை யோன்சன் மேடையேற்றினார். அவற்றில் ஏற்கெனவே இரண்டு கூத்துக்களில் நடித்திருந்தேன். முதலாவது ‘சிங்ககுலச் செங்கோல்’ இது இயக்குநர் மரியசேவியர் அடிகளாரால் எழுதப்பட்டு யோன்சனால் நெறியாள்கை செய்யப்பட்டது, இதிலே அவர் தென்மோடிக்கூத்தில் புதிய ஆட்ட வடிவங்களை மீளக்கண்டுபிடித்துச் சேர்த்ததுடன், பாரம்பரிய கூத்திற்குரிய கரப்படுப்பு, கைப்புஜங்கள் போன்ற பலவற்றையும் இணைத்திருந்தார். அதிலும் பிரதான பாத்திரமாகிய ‘கோலியாத்’ பாத்திரத்தினை நான் ஏற்றிருந்தேன். இரண்டாவதாக அவரது எழுத்துருவிலும் நெறியாள்கையிலும் அமைந்த ஏகலைவனில் துரோண்சாரியாராக நடித்திருந்தேன். அதிலும் ஆட்டங்கள் சீசெய்யப்பட்ட தென்மோடி ஆட்டக்கூத்தாக அதனை அமைத்திருந்தார். இவை இரண்டிலுமிருந்து ஒரு பாய்ச்சலைப் போல கொல் சனுங் கொற்றுத்தை தயாரித்தார். அந்த நடிப்பு அனுபவத்தை இந்தக் கட்டுரைக்கூடாக பகின்து கொள்கிறேன்.

இந்நாடகத்தை எழுதும் போதே சில பாத்திரங்களை மனதில் வைத்து எழுதியதாக குறிப்பிட்ட நெறியாள் யோன்சன்; அதில் கும்பகர்ணனாக என்னையே நினைத்து எழுதினேன் எனக் கூறியபோது, அந்தப் பாத்திரத்தை வடிவாகச் செய்யவேண்டுமென்ற மனிலை எனக்குள் எழுந்தது. ஆனால் நாடகம் ஒத்திகை ஆரம்பித்த போது நான் ககவீனத்துடன் மருத்துவமனையில் இருந்தேன். அங்கு சுகம் விசாரிக்க வந்த யோன்சன் அவர்கள், விரைவில் சுகம் பெற்று வரவேண்டுமென்று கூறியதுடன் வேறுபட்ட ஆட்டங்கள் பழகவேண்டி இருக்கும் என்று ஆர்வத்தினை ஊட்டி, பல கூத்துரூபுகளை ஒன்றிணைத்து ஒரு பரிச்சாரத்தாக ஆக்க முற்படுவதாகவும் எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தால்தான் அதனைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும் என்றும், தனது எண்ணங்களைக் கூறினின்றார். இயக்குநர் மரியசேவியர் அடிகளைப் போல ஒவ்வொரு அங்கத்தவர்களையும் அளந்து நிறுத்தி வைத்திருக்கும் இதன் நெறியாள் எவரிடம் எத்தற்றமை உண்டு அதனை எவ்வாறு வரவழைக்க முடியும் என்பதனை நன்கு அறிந்திருந்தார். எனவே அவரது வார்த்தைகள் தந்த உற்சாகத்துடன் விரைவாக சுகம் பெற்று ஒத்திகைகளுக்குச் சென்றேன்.

ஒத்திகைக்குச் செல்லும்போது எனது மனதில் இருந்த கேள்வி வடமோடி, தென்மோடி, வசந்தன் எனப் பல வடிவங்களையும் ஒன்றிணைக்கும் போது, அவை அழகாக ஒன்றிணையுமா? ஒன்றிணை ஒன்று மேவாதா? என்ற எண்ணங்களுடன் சென்ற எனக்கு ஆழசரியமெ காத்திருந்தது கும்பகர்ணன் யந்தத்திற்குப் பறப்படுவது மூல்லைத்தைப் பாங்கிலும், இராமர் கொலு வடமோடியிலும், இராவணன் வரவு தென்மோடியிலும்,

கும்பகர்ணன் விபீழனன் சந்திப்பு சிந்துநடையிலும் என்று, ஆட்லும் பாடலும் அந்தந்தக் காட்சிகளுக்கு மிகவும் பொருந்தத்தக்க பாணியிலும் அமைக்கப்பட்டு நடிக்கும் நாமே இரசிக்கும்படியாக அமைந்திருந்தன. நானும் ஆர்வத்துடன் ஒத்திகைகளில் பங்கு கொண்டேன்.

எனது வரவு தென்மோடி மரபிலும், யுத்தகளத்துக்கு செல்லும் காட்சி மூல்லைத்தீவு வஞ்சிப்பத்தனின் வரவு ஆட்டவடிவத்திலும், போர் வடமோடி தென்மோடி வடிவங்களிலும் அமைந்திருந்தன. சில பரிச்சயமான பாடல்கள், பல பரிச்சயமற்ற ஆடல்கள் இவற்றைப் பயில்வது என்பது எனக்கு மிகவும் சிரமாக இருந்தது. இளம் நடிகர் களான பயிலக மாணவர்கள் விரைவாகப் பழகி விறுவிறுப்பாக ஆடிக்கொண்டிருந்தார்கள். எனது வயதும் உடல் நிலையும் உடனடியாக அந்த ஆடல்களை உள்ளவாங்குவதற்குச் சிரமத்தைத் தந்தாலும், நெறியாள் யோன்சன் தடிக்கொடுத்து படிப்படியாக என்னையும் இணைஞ்களுக்குச் சௌதான்தவண்ணல் என்பதனை நிருபிக்கத்தக்க வகையில் விரைவாக தனது எண்ணத்திற்குக் கொண்டு வந்தார். உண்மையில், போருக்குச் செல்லும் ‘வஞ்சிப்பத்தனின்’ ஆடல் தரு மிகவும் சிரமாக இருந்தாலும், பின்பு எனக்கு லாவகமாக அது வந்ததன்பின் ஆடுவதில் மகிழ்வும் நிறைவும் பிறந்தது.

இவ்வாறு ஆடல்களிலும், பாடல்களிலும் கவனம் செலுத்திய நெறியாள், படிப்படியாக பாத்திரவாகக்கூடினைத் தூண்டினார். வெறும் ஆடல் பாடல்களுக்கப்பால், ஆடல் பாடல் நட்பங்களுக்குள் பாத்திரப்பண்புகளை கொண்டுவருவதற்கு அதிக பிரயாசசப்பட்டார். எனக்கு அது அவ்வளவு சிரமத்தைத் தரவில்லை. ஏற்கெனவே நடித்த நாடகங்களின் அனுபவங்களும், பெற்ற பயிற்சிகளும் அதனை இலகுபடுத்தின. ஆனால் கதாசிரியனும் நெறியாளனும் ஒரே ஆளாக இருக்கும் போது அவரது எண்ணத்தினை செயற்படுத்த துடிப்பதினை ஒத்திகைகளில் நன்கு அனுபவித்தோம்.

ஆழமாக, ஒத்திகையில் தொடர்ந்து ஈடுபட்டபோதுதான் நாடகத்தின் ஆண்மா போன்ற அதன் நோக்கம் படிப்படியாக எம்மால் உணரப்பட்டது. கும்பகர்ணனின் வரலாற்றுக்கூடா, பல விடயங்களை நெறியாளன் சொல்கிறான் என்பதனை உணரமுடிந்தது. கட்டியகாரனின் உரையில் “கருப்பொருள் அவனே பருப்பொருள் பலவே...” என்ற பாடல் வரிகள் எமக்கு அதனை உணர்த்தின. யோன்சனின் எழுத்தாளுமை, பாடல் வரிகள், உரையாடல்கள் அனைத்திலும் நிறைந்திருந்தது. அது மட்டுமன்றி நெறியாள்கையில் அவர் செய்த புதுமைகள் பலவும் நாளுக்குநாள் ஒத்திகைகளில் உருவாகிய முறைமையானது எம்மை வியக்க வைத்தது.

பிற்பாட்டுக் குழுவினரை ஆரம்பத்தில் பிற்பாட்டுப் பாடுவோராகத் தான் பாவிக்கிறார் என்றிருந்தேம். ஆனால் பின்பு அவர்களும் நாடக பாத்திரங்களோடு உரையாடுவார்கள், அறிவுரை சொல்லவார்கள், ஆடல்கள் செய்வார்கள் இப்படி பல தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டார்கள். கட்டியகாரனும் அடிக்கடி வந்து கைத்தயை நகர்த்துவார். நாடகமும் கூத்தும் இனைகின்ற தன்மையை நாம் அதற்குள் கண்டோம். சில ஆடல் கோலங்களில் நடிகர்கள் சொன்ன ஆலோசனைகளையும் ஏற்று அவற்றை நாடகத்துடன் பொருத்தமுற இணைத்துக் கொண்டு சென்றார்.

இவ்வாறு நாடகத்தின் ஒவ்வொரு காட்சிகளும் உருவாக்கப்பட்டதன் பின் பின்னனி இசைக்கலைஞர்களை நாடகத்துடன் இணைத்தார். ஹர்மோனியம், மிருதங்கம் ஏற்கெனவே ஒத்திகையில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஓர்கள், ஜெண்டை, தபேலா,

சங்கு என ஒவ்வொரு இசைக்கருவிகளையும் பொருத்தமுற இணைந்த ஏற்கதாம் அறு இசைக்கலைஞர்கள் இக்கூத்துச் செயற்பாட்டில் இணைந்து நின்றனர். திரு. கு. அற்புதன் நெறியாளனின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு, தனது கற்பனைகளை நன்கு செயற்படுத்தினார். ஏற்கெனவே யோன்சனின் ‘ஸ்பாட்டக்கல்’ நாடகத்திற்கு அற்புதன் அற்புதமாக இசை வழங்கியவர், ஆனால், இது கூத்து மரபுவழித்தன்மைகளை மேவாமல் இசை இழையோட வேண்டுமென்று நெறியாளர் விரும்பினார். அதனை அற்புதன் மிக்கசிறப்பாகச் செயற்படுத்தினார். இசை இணைந்தபோது எமது ஆய்வீகாலங்களிலும், நிலைகள், விடுதிரைகள், தோமானின்தீர்த்தல்கள் என்பவற்றில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. ஆரம்பத்தில் அத்திருத்தங்கள் சிரமத்தைத் தந்தாலும் பின்னர் அவை பயிற்சிக்கூடாக இலகுவாககப்பட்டன. சில காட்சிகளில் இசை தந்த உணரவுகள் நடிப்பதற்கும் உரசாகத்தைத் தந்தன. உதாரணமாக, பேராக்காட்சிகளில் சங்கு, ஜெண்டெ ஒலிகள் இணைந்த தந்த உரசாகம் எமது நடிப்புக்கு உரம் சேர்த்தன.

இவ்வாறு ஆடல், பாடல், நடிப்பு பின்னணி இசை என நெறியாளர் ஒவ்வொரு விடயங்களிலும் கவனம் செலுத்தி மேற்கொண்ட ஒத்திகைகள் ஓரளவு நிறைவைத் தந்தாலும், நெறியாளத்துக்கு நிறைவு வரவில்லை. அவர் நாடகத்தை கோரவைப்படுத்தி, ஆடல்கள், அசைவுகளை லயப்பிரவுமாக ஒருங்கிணைப்பதில் அதிகாவனம் எடுத்தார். அவ்வாறு செய்கின்ற போது அவர் சில பாடல்களையும் காட்சிகளையும் துண்டித்தார். அதுவரை ஒத்திகை மேற்கொண்ட, எமக்கு அது வேதனையைத் தந்தாலும், ஆழமாக யோசித்த போது நாடக ஒட்டத்தின் வெற்றிக்கு அந்தத் தண்டாக்குதல் சரியானதுதான், என்ற தெளிவைப் பெற்றுந்தது. இவ்வாறு ஒத்திகைகள் நகர்ந்தபோது நான் மட்டுமன்றி, ஏனைய நடிகர்களும், மிகுந்த ஆர்வத்துடன் இரசித்து நடித்த அனுபவம், இந்த கொல் ஈனுங் கொற்றம் நாடகத் தயாரிப்பில் பெற முடிந்தமை மறங்கமுடியாத அனுபவமாகும்.

நாடக உருவாக்கால அனுபவங்களின் விளைவுகளை உண்மையில், ஒவ்வொரு நாடக மேடையேற்றத்திலும் நாம் அனுபவித்தோம். கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய ஒவ்வொரு மாவட்டத்திலும் இதனை மேடையேற்றியபோது எமக்குக் கிடைத்த பாராட்டுக்கள் சொல்லி முடியாதவை. என்னுடைய கதாபாத்திரத்தை பெரும்பாலும் எல்லா மேடைகளிலும் பாராட்டினார்கள். நடித்துக் கொண்டிருக்கும் போதே பாரவையாளர்களின் இருப்புகளும் அவர்களின் இரசனையின் வெளிப்பாடுகளும் எமக்கு நிறைவையும் உரசாகத்தினையும் தந்தன. எமது இயக்குநர் மரியசேவியர் அடிகளை இலகுவில் திருப்பட்டுத் து முடியாது. ஆனால், இந்நாடகத்தை அவர் வலுவாக பாராட்டினார். அவர் மட்டுமன்றி பேராசிரியர் மௌனகரு, விரிவுறையாளர்கள் பாலகுமார், ஜெயசங்கர், பல அன்னாவிமார்கள், கலைஞர்கள் என கூத்துச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பலரும் பாராட்டியபோது உண்மையிலேயே நாடகத்தின் வெற்றியை எம்மால் உணரமுடிந்தது. அந்தவகையில் நான் நடித்த நாற்றுக்கு மேற்பட்ட நாடகங்களில் நல்ல நிறைவைத் தந்த சில நாடகங்களில் ஒன்றாக ‘கொல் ஈனுங் கொற்றம்’ அமைந்தது என்றால் அது மிகையல்ல.

பார்த்துகொர உரைத்துவமை

முதல் முயற்சி ஆனால் பெரும் பாய்ச்சல்

இந்நாடகம் ‘கூத்துருவ நாடகம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கூத்து வடிவத்தில் அமைந்த ஒரு நாடகம் இதுவாகும். இலங்கையில் துமிழர்கள் வாழுகின்ற பிரதேசங்கள் எல்லாவற்றிலும் கூத்து ஆய்ப்படுகின்றது. மட்டக்களப்பு, மூல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் என எல்லாப் பிரதேசங்களிலும் கூத்துக்கள் ஆய்ப்படுகின்றன. பல கூத்து வகைகள் எம்மிடம் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் பிரதேச தனித்துவம் மிக்கவையாக ஆய்ப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அறுபதுகளில் பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்புக் கூத்தை பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்று அதனை ஒரு தேசிய வடிவமாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்தார். அப்போதுதான் இராவணேசன் பிறந்தது. கடந்த நாற்புது வருடங்களாக பலரும் இத்துறையில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஈடுபடுவார்கள் மத்தியில், ஒரு ‘தேசியக்கூத்து வடிவத்தை’ உருவாக்க முடியாதா என்ற ஆதங்கமே எல்லோரிடமும் எழுந்தது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூத்துவிழாவில் இதுபற்றி நாம் விவாதித்தோம். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், வன்னி ஆகிய பிரதேசங்களில் வழங்கி வரும் கூத்து வடிவங்களை இணைத்து பரிட்சார்த்தமாக யாராவது ஒரு கூத்துவடிவத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தோம். அதை யாராவது செய்யவேண்டுமென்றும் கூறினோம். திரு. யோன்சன் ராஜ்குமார் அந்தச் சவாலை ஏற்றிருக்கின்றார்.

இந்தக் கூத்துருவ நாடகம் பெரும்பாலும் எல்லாக் கூத்து வடிவங்களையும் இணைத்த ஒரு வடிவமாகக் காணப்படுகின்றது. அதற்காக, தனித்தனிப் பிரதேசக் கூத்துக்கள் கீழே போகின்றன என்று அர்த்தமில்லை. அவை அவை தம்மளவில் வளரும். பொதுவாக ஒரு தேசியக்கூத்துரு வளருகின்ற போது எல்லாக் கூத்து வடிவங்களையும் எடுத்துக்கொண்டு வளரும். அந்தவகையில் இந்தக் ‘கொல் ஈனுங் கொற்றம்’ என்னும் நாடகத்தை ஒரு தேசிய கூத்துவடிவமென்றும் அழைக்கலாம்.

இதில் இராவணன், கும்பகர்ணன் என்ற இரு பாத்திரங்களைக் காணலாம். போர் பற்றிய சிந்தனை அங்கே வருகின்றது. இரண்டு பாத்திரங்கள் தங்களின் மன அவசங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். கும்பகர்ணன் வருகின்ற போது மூல்லைத்தீவு ஆய்ட்டப்பாணியிலே வருகிறார். பாடல்கள், அகவல்கள் பெருமளவில் யாழ்ப்பாணப் பாணியில் அவையிற்கிறுக்கிறது. இராவணன் வரவு பல ஆட முறைகளையும் ஏற்றதாக இருக்கும். இராமனின் வரவு மட்டக்களப்பு வடமோடி வடிவத்தில் அமையும். கும்பகர்ணன், விழைனான் உரையாடல் காத்தான் கூத்துப்பாணியிலே அமையும். இவ்வாறு பல வடிவங்களை ஒன்றிணைத்த ஒரு பாரிய முயற்சியை திரு யோன்சன் அவர்களும், திருமறைக் கலாமன்றத்தினரும் மேற்கொண்டுள்ளனர்.

இதிலே இராவணனாக நடிக்கின்ற விழயன் அவர்கள் என்பதுகளில் யாழ்ப்பாணத்தில் நான் மேடையேற்றிய சங்காரத்தில் இன் அரக்கனாக நடித்தவர். கும்பகர்ணனாக நடித்தவர், யாழ்ப்பாணத்தில் நாம் இராவணேசனை தயாரிக்க முயற்சித்த வேளை, கும்பகர்ணனாக தெரிவு செய்யப்பட்டவர். இன்று இருப்புது வருடங்களிற்குப்

பின் அவர்களையெல்லாம் சந்தித்த போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நேற்றைய தினம் இந்த நாடகத்தை நான் பார்த்தேன். மிகவும் மகிழ்ந்துபோயிருந்தேன். நாடகத்தைப் பார்க்கும் போது அதை நிங்களும் உணர்வார்கள்.

ஆனால் இந்த முயற்சியில் நாம் பல படிகள் கடந்து செல்லவேண்டி இருக்கிறது. அதனை அவர்களும் உணர்வார்கள். நமது மண்ணுக்குரிய கலைகளை வைத்துக்கொண்டு ஒரு தேசியக் கூத்து வடிவத்தை உருவாக்குவதற்கான பயணம் மிகவும் நீண்டது. அந்தப்பயணம் அறுபதாம் ஆண்டிலிருந்து பேராசிரியர் வித்தியாளந்தைால் ஆரம்பிக்கப்பட்டு. எங்களுக்கூடாக வந்துகொண்டிருக்கிறது. இந்தப்பயணத்தில் தற்போது திரு. யோன்சன் இன்னொருபடி முன்சென்றிருக்கிறார். எல்லோரும் இந்தப் பயணத்தில் அவருக்குக் கைகொடுக்க வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கவேண்டும்.

கொல் ஈனுங் கொற்றுமென்ற இந்த நாடகம் மூக்குப் பல விடயங்களைக் கூறும். நிறைவாகக் கூறுவதானால் இம்முயற்சி முதல் முயற்சி, கன்னிமுயற்சி ஆனால், ஒரு பெரும் பாய்ச்சல்...

**பேராசிரியர் சி. மெனன்குரு
கீழ்க்குப் பல்கலைக்கழகம்,
மட்டக்களப்பு**

(16.10.2005, மட்டக்களப்பு வேதநாயகம் மண்பத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்)



சமகால களிலையைத் தொட்ட நாடகம்

வாழ்வின் விழுமியங்களை எடுத்துக் கூறுவதையாகவும், கடந்த கால வரலாற்றை மீண்பாவை செய்யத்தான்டுவனவாகவும், ஆன்மீத தத்துவங்களை மனித மனங்களில் விதைக்கும்போதே ஒரு நாடக அளிக்கை பூண்த்துவம் பெறுகின்றது. அதாவது தனது இலக்கை அடைகின்றது. அந்த வகையில் அண்மையில் திரும்பாற கலாமன்றத்தால் மேடையேற்றப்பட்ட 'கொல் ஈனுங் கொற்றும்' என்னும் கூத்துருவ நாடகம் இலக்கை அடைந்து முழுமைப்பெறுகின்றது.

பொழுதுபோக்குக்காக அளிக்கைகள் அரங்கேற்றிய காலம் போய், மனிதத் தேடலை நோக்கி நகரும் காலமிது. கவிச்சக்கரவர்த்தி கம்பனின் இராமாயணத்திலுள்ள கும்பகர்ணன் வதைப்படலத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய வியாக்கியானத்துடன் இக் கூத்துருவ நாடகம் ஆக்கப்பட்டுள்ளது. இது ஒரு வசன நாடகமாக இருந்தால் இந்தாவு வெற்றிபெற்றிருக்குமா என்பது சந்தேகமே. முதல் காட்சியிலேயே முரசுறையின் வருகையும் முரசுறையும் தன்மையும் யந்த கள நிலைக்கு பார்வையாளரை அழைத்துச் செல்கிறது.

பலவேறு கூத்து மரபுகளின் பாடல்களை காதுக்கு இனிமை சேர்க்கும் இராகங்களுடன் அமைத்து பல தரப்பட்ட ஆட்டங்களையும் அற்புதமாக ஆடவைத்து அளிக்கை செய்து இதன் நெறியாளர் திரு. யோ. யோன்சன் ராஜ்குமார் பாராட்டத்தக்கவர். இவரது பின்புலத்தை நோக்கும்போது இவறது தாய்வழி கூத்துசார் பாரம்பரியமும் தனது மானசீக் ஆசானாகக் கொண்டிருக்கும் தலைக்கோல் திரு. பிரான்சிஸ் ஜெனமும் காரணமாக

இருக்கலாம். "எனக்கு கூத்தில் பரிச்சயம் இல்லை. இருப்பினும் எனது நண்பர் திரு. பிரான்சிஸ் ஜெனம் அவர்களின் நட்புரிமையோடு கூடிய வற்புறுத்தவின் பெறுபோக என்னால் தயக்கத்தோடு எழுதப்பட்டவை. அவ்வேளை நண்பர் என்னைக் கசக்கிப்பிற்கு இக் கூத்துக்களில் சிலவற்றை எழுதுவித்தார்." என குழந்தை ம. சண்முகவிங்கம் அவர்கள் 'எதிர் கொள்ளக் காத்திருத்தல் நூலில் எழுதியள்ளார். அத்தகைய ஆளுமை மிகக் பிரான்சிஸ் ஜெனத்தின் சாயல்களை திரு. யோன்சன் ராஜ்குமாரில் கண்டு ஆனந்தப்படுவன் நான். 'கொல் ஈனுங் கொற்றும்' அவரின் வெளிப்பாட்டுக்குச் சிறந்த சான்று.

கும்பகர்ணன் வதைப்படலம் எமக்கு மிகவும் பரிச்சயமானதாக இருந்தாலும் சொல்லும் முறைக்கு ஒரு மதிப்பு உண்டு. கிரேக்க அரங்கில் 'கோரஸ்' எவ்வாறு அவலச்சைவை நாடகத்தில், நாடகத்துள் இணைந்து பங்காற்றுமோ, அவ்விதம், கட்டியகாரனையும், கோரசையும் கொண்டு கதையை நகர்த்திய முறையையும், அவற்றை நெறிமுறையுடன் பயன்படுத்திய தன்மையும் நாடகத்திற்குச் சிறப்புச் சேர்த்தது. ஒரு அளிக்கையின் வெற்றிக்கு பெரும் பங்காற்றுவது பாத்திரத் தெரிவே. அந்த வகையில் இந் நாடகத்தின் பாத்திரத் தெரிவு மிகவும் சிறப்பாகக் கெடுவிவு செய்யப்பட்டுள்ளது. இராவணனும், கும்பகர்ணனும் ஒருவரை ஒருவர் அணைக்கும்போது கம்பன் எழுதி வைத்தான் "நின்ற குன்றொன்று இருந்த குன்றொன்றைத் தழுவியது" என்று அதனை அரங்கினில் கண்டோம்.

இராவணன் தனப்பிளவாநக்களுடன் தேரிலே யுத்தத்திற்கு வரும் காட்சி அற்புதமாக அமைக்கப்பட்டிருந்தது. திரு. ஏ. ஆர். விஜயகுமாரின் பாடல்களும் ஆட்டமும், அங்க அசைவும், முக பாவனையும் மிக மிக அற்புதம். அதே போன்று கும்பகர்ணனாக வந்த திரு. எவ். யூலஸ் கொலனினும் உரிய தோற்றுத்தோடு ஆழயும் பாடியும் தன் முக பாவனையாலும் சபையோரை மிகவும் கவர்ந்தார். கட்டியகாரனும் ஒரு கட்டியகாரன் எவ்வாறு தோன்றலாமோ அவ்வளவில் நிறைவேப்பட்டு நின்றார்.

இராமனாக வந்த திரு. இ. ஜெயகாந்தனுக்கு ஆட்டம் அவருடன் இசைந்து போகவிட்டாலும் தனது இனிமையான குரலாலும் கன கச்சிதமான இராமன் தோற்றுத்தாலும், நடிப்பாலும் பாத்திரத்தை பூண்பபடுத்தியிருந்தார். அதே போன்று விபீஷணாக வந்த திரு. தை. யஸ்ரின் ஜெயலூட்டின் குரல், நடிப்பு, ஆட்டம் அத்தனையும் அவருக்கு சிறப்பாகக் கைகொடுத்தது. எல்லாப் பாத்திரங்களையும் குறிப்பிடாவிட்டாலும் ஒவ்வொரு பாத்திரங்களும் நாடகத்தின் முழுமையில் அழகு சேர்த்தன. ஒவ்வொரு காட்சிகளும் மனதில் பதியும் விதமாய் அமைக்கப்பட்டிருப்பதும் இந் நாடகத்தின் சிறப்பாகும். விபீஷணன் தன் உடன் பிறப்பு கும்பகர்ணனுக்காக இராமனிடம் பரிந்து பேசி பின்வருமாறு வேண்டுகின்றான். "அன்று காட்சிய பேராண்மையை இன்றும் காட்டுவதானே கேட்கிறேன்" அதற்கு இராமன் "சரி கலங்காது செல். களநிலைக்கு ஏற்ப உன் வேண்டுகோள் ஏற்கப்படும்" என்று கூறும்போது சபை எதிர்வினை காட்டியது. அரங்கின் கைதட்டி ஆரவாரம் செய்த காட்சிகளில் இதுவும் ஒன்று. அது எம் சமகால களிலையைத் தொட்டது. இதில் பங்கு கொண்ட அத்தனை கலைஞர்களும் தத்தமது பாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

அதே போன்று அரங்கின் பின்னால் செயல்பட்ட இசையமைப்பாளர்கள், வேடாட்ட பொறுப்பாளர்கள், அரங்கப் பொறுப்பாளர்கள், உதவி நெறியாளர்கள், ஓலி, ஒளி பொறுப்பாளர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இது ஒரு

மாபெரும் கூட்டு முயற்சி. இத்தகைய ஒரு பாரிய படைப்பு உருவாக திரு. யோண்சன் ராஜ்குமாரை ‘கம்பன் மகன்’ போன்ற கூத்துக்களை எழுத்துாண்டி ஊக்கமளித்த அண்ணாவியார் அ. பேக்மன் ஜெயராசா, எமது மன்ற இயக்குநர் பேராசிரியர் நீ. மரியசேவியர் அடிகளார் என்பலர் திரு. யோண்சன் ராஜ்குமாருக்கு கொடுத்த ஊக்கமும் தனனம்பிக்கையுமே காரணம். திரு. யோண்சன் ராஜ்குமாரிடம் உள்ள நாட்டுக் கூத்தின் பரந்த ஆங்மையை இனங்கண்ட இயக்குநர் மரியசேவியர் அடிகள் தனது காலத்தில் இவரைக் கொண்டு சிதறிப் போய்க் கிடக்கும் நாட்டுக்கூத்து கலைஞர்களை ஒன்று திரட்டி நாட்டுக்கூத்துக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கவும் எண்ணியுள்ளார். ஒரு மனிதனின் உள்ளுறைபவனை மற்றொரு மனிதனின் உள்ளத்திற்கு காட்டுவதுதான் கலை. அது இங்கு ‘கொல் ஈனுங் கொற்றும்’ அரங்கில் நிதர்ச்சனமாகியது.

இந் நாடகத்தைப் பார்த்த பேராசியர் சி. மென்னகுரு அவர்கள் குறிப்பிடுகையில், “கூத்துருவ நாடகமாகிய கொல் ஈனுங் கொற்றும், கூத்துருவ வரலாற்றில் ஒரு பாய்ச்சல்” என்றார். பலமேடை கண்டு பலராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கொல் ஈனுங் கொற்றுத்தை தந்த நெறியாளர் திரு. யோண்சன் ராஜ்குமாருக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

கலாபுஷணம் ஜி. பி. பேர்மினஸ்
குருநகர்.



எம் அனைவரையும் நாடகம் கவர்ந்து வைத்திருந்தது

“...பல கூத்து மரபுகளையும் ஒன்றினைப்பதில் எனக்கு அதிக உடன்பாடு இல்லாத நிலையில் ‘கொல் ஈனுங் கொற்றும்’ நாடகத்தைப் பார்வையிடச் சென்றேன். ‘இது ஒரு பரிசார்த்த முயற்சியென்றும்; அந்தந்தப் பிரதேச மரபுகள் வகைத்துாய்மையுடன் பேணப்படவேண்டும். அதே வேளை கூத்தின் எதிர்கால வளர்ச்சி கருதி இவ்வாறான முயற்சிகள் செய்யப்பட வேண்டும்’ என்ற நெறியாளரின் முன்னுரை என்னைக் கவர்ந்து, நாடகத்திற்குள் என்னை உள்ளிடத்து.

நமது தாயகத்தின் பல பாகங்களிலும் பரவலாக ஆடப்படுகின்ற வடமோடி, தென்மோடி, வசந்தன், காத்தவராயன் என பிரபலம் பெற்ற பல மரபுகளில் இருந்தும் பொருத்தமான ஆடல் பாடல்களை தெரிந்தெடுத்து நாடகப் போக்கிற் கேற்ப இரசனைக்குரியதாக ஒருங்கிணைத்து ஒரே மேடையில், குறுகிய நேரத்துக்குள் மக்கள் முன் அளித்த முறைமையானது மிகவும் பாராட்டப்படத்தக்கது.

நாடகத்தின் அமைப்பு, கதைப்பின்ஸல், பாணி, பின்னணி, இசை, வேடஉடைகள் என அனைத்துமே பாராட்டப்பட வேண்டியவை. சிறப்பாக இராவணன், கும்பகர்ணன், இராமன், மண்டோதரி, விபீஷணன் போன்ற பாத்திரங்கள் அனைத்தும் சிறப்பான பொருத்தப்பாட்டோடு இருந்ததுடன் ஓவ்வொருவரின் நடிப்பும் மெய்ப்பாடுகளும் பார்ப்போரை மெய்சிலிருக்க வைத்தன. அதேவேளை, கதையை நகர்த்திய கட்டியகாரன் நாடகத்தின் நல்லதொரு கண்டுபிடிப்பு மட்டுமேன்றி அவரின் நடிப்பும் பாபமும், பாடல் திறனும் நாடகத்திற்கு சிறந்த ஊட்டத்தினைக் கொடுத்துக் கொண்டிருந்தன. ஆயினும் பாடல் குழுவிலுள்ள பெண்களை நிற்கவைத்தமை மனதில் நெருடலைத் தந்தது.

இரண்டு மனித்தியாலங்கள் பார்வையாளர் தமிழை மற்றது நாடகத்துடன் ஒன்றினைநிறுந்தமையும், சிறுவர், முதியவர்கள் என அனைவரையும் நாடகம் கவர்ந்து

யோ. யோண்சன் ராஜ்குமார்

வைத்திருந்தமையும் இந்த நாடக வெற்றிக்கு சிறந்த சான்றாகக் கொள்ளலாம். உண்மையில் இதன் அளிக்கையும் உத்திகளும் பெரிய வெற்றிக்குரியது. அந்த வகையில் திருமறைக் கலாமன்றம் திருப்தி அடையலாம். ஒரு சிலர் இதனை எல்லாம் கலந்த சாம்பா’ எனக் குறை கூறலாம். ஆனால் பழரசக்கலவையாக இரசித்து கவைத்திருந்தால் இதனை மிகவும் பாராட்டியே தீருவார்கள்...”

அ. அந்தோனிமுத்து
ஓய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிபாளர்.
மன்னார்.



எம்மை மெய்சிலிருக்க வைத்துவிட்டது

இந்தக் கூத்துருவ நாடகம் எம்மை மெய்சிலிருக்க வைத்துவிட்டது. தேசிய அரங்கினை உருவாக்குதல் என்ற கருத்து நிலையுடன் எனக்கு உடன்பாடு இல்லாத விடினும், இந்த அளிக்கை முறையும் பாத்திரங்களின் பொருத்தப்பாடும் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு சிறப்பாக இருந்ததனை குறிப்பிட வேண்டும். கூத்தினை எந்தளவுக்கு கையாளலாம் என்ற திறந்த கற்பனையோடும், பொருத்தப்பாடுகளோடும் இதன் நெறியாளர் இந் நாடகத்தினைப் படைத்துள்ளார். நான் நினைக்கிறேன் கூத்துப்பற்றிய பரிசார்த்தங்களை திருமறைக் கலாமன்றமே செய்யமுடியும். செய்யவும் வேண்டும்.

என். பார்த்தீபன்

விவிவரையாளர்,
தேசியக் கல்வியியற் கல்லூரி,
வவுனியா.

□

கூத்தில் விருப்பங்கொள்ளவைத்த நாடகம்

“வரையும் கவரக்கூடிய வகையில் ‘கொல் ஈனுங் கொற்றும்’ அமைந்திருந்தது. கதையைத் தொகுத்த விதமும் வெல்வேறு கூத்து மரபுகளை பொருத்தமுற இணைத்த முறையும் மிகச்சிறிப்பாக அமைந்திருந்தது. கூத்தின் ஆடல்களை அவ்வால் கூத்து மரபினர்தான் ஆயு-முடியும் என்ற எண்ணத்தை முறியடித்து நல்ல பயிற்சியும், கட்டுப்பாடும் இருந்தால் எவரும் எதையும் ஆடலாம் என்பதனை இது நிருபித்துள்ளது. இன்று தொலைக்காட்சி, சினிமா என்று அலையும் பார்வையாளர்களும் கூத்தில் விருப்புக்கொள்ள வைத்த நாடகம் இது. பாத்திரங்களை பொருத்தமுற தேர்ந்தெடுத்தமையும், புதிய இசை வளங்களைப் பயன்படுத்திய முறையும் நாடகத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணம் எனலாம்...”

அண்ணாவியார் அ. பேக்மன் ஜெயராசா
கொழும்புத்துறை



தேசிய நாடக வடிவத்துக்குரிய தொடக்கம்

“...பல நாடக மேடைகளில் ஏறியவென்றை வகையின் அனுபவத்தில் கூறுகின்றேன். இந்தக்கூத்து நாட்டுக்கூத்து வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை. ஒரு

தேசிய நாடக வடிவத்துக்குரிய தொடக்கம் என்று இதனைக் கூறலாம். அந்தளவுக்கு இந்த நாடகம் தென்மோடி, சிந்துநடை, மன்னார், மட்டக்களப்பு என பலமோடிகளை ஒன்றிணைத்து மிகச்சிற்பாக ஆக்கப்பட்டுள்ளது. கூத்து இளி வாழும் என்ற நம்பிக்கையை கொல் ஈனுங் கொற்றும் தருகின்றது. யோண்சன் ராஜ்குமார் எமது கூத்து உலகின் எதிர்காலமாகத் திகழுகின்றார். திருமரைக் கலாமன்றத்தினரைத் தவிர இவ்வாறான கூத்துக்களை வேறேவரும் தயாரிக்க முடியாது...”

எஸ். என். சி. நாதன்
கூத்துக்கலைஞர்,
வவனியா.



கூத்து வடிவத்தை இக்காலத்திலும் இரசிக்க வைக்கலாம்...

“... கூத்து வடிவத்தை இக்காலத்திலும் இரசிக்க வைக்கலாம் என்பதற்கு, ‘கொல் ஈனுங் கொற்றும்’ நல்ல உதாரணம். பல கூத்துக்களை இணைத்தல் என்ற தேர்வாய்வு உண்மையில் இங்கு வெற்றி பெற்றுள்ளது. ஆல், பாடல், நடிப்பு, பாத்திரப் பொருத்தங்கள், வேடாடை, இசை என ஒவ்வொரு விடயங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் இந்நாடகத்தை நான் நன்றாக இரசித்தேன். ஆனால் இந்நாடகத்தின் பாடு பொருஞ்சன் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. அதாவது இராவணனை ஒரு யுத்த விரும்பியாகவும் விபீஷணனை சமாதானத் தூதுவனாகவும் சித்திரித்த முறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.”

கவிஞர் ச. வில்வரத்தினம்
திருகோணமலை



கூத்து அல்ல நாடகம்

“... கொல் ஈனுங் கொற்றும், நன்றாக இருந்தது. ஆனால் இதை என் கூத்துருவ நாடகமென்று போடவேணும், நாடகம் என்றே போடலாம். ‘கூத்து’ என்ற சொல்லை இதற்கு பயன்படுத்துவதனை நான் எதிர்க்கிறேன்..”

அண்ணாவியார் சி. ஞானசேகரம்
சௌமனை, மட்டக்களப்பு



நான் விரும்பி ரசித்த கூத்து

“எனக்கு ‘தேசிய வடிவம்’ என்று சொல்வதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் கூத்து, ‘கொல் ஈனுங் கொற்றும்’ போன்ற கலைத்துவங்களோடு படைக்கப்பட்டால்தான் எதிர்காலத்தில் உயிர்வாழும். உண்மையைச் சொன்னால் பல வருடங்களுக்குப் பின்பு நான் விரும்பி இரசித்த கூத்து இதுதான்.”

கவிஞர் தில்லைமுகிலன்
திருகோணமலை

ஊடக பீமர்சனாப்கள்

சிறு தேசிய அரங்கின் தேடலை மோக்கி...

‘கொல் ஈனுங் கொற்றும்’

தேசிய அரங்கை நோக்கிய ஒரு நகர்வின் தொடர்ச்சி “கந்தன் கருணையின்” பின்னர் நீண்ட இடைவெளியைத்தாண்டி யாழ். திருமறைக் கலாமன்ற திறந்த வெளியரங்கில் யோண்சன் ராஜ்குமார் எனும் இளைய தலைமுறைக் கூத்தாளரால் மேடையேற்றப்பட்டுள்ளது.

தென்பாங்கு, வடபாங்கு, மன்னார்ப் பாங்கு, மூல்லைத்தீவு மோடி, வாசாப்பு, வட்டுக்கோட்டைக் கூத்து என எமது ஆய்வாளர்கள் தொடக்கவிட்ட சொற்றொடர் வாய்ப்பாடாக மாறி பழமையில் ஊறிப்போன நம் பரம்பரைக்கு இதில் காலத்திற்கேற்ற மாற்றத்தையோ மறுமலர்ச்சியையோ ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு மன்பொங்கை உருவாக்கி விட்டிருப்பது உண்மையாயினும், இன்றைய உலகின் அதிவேக நாகரிக மாற்றத் திற்குப்பட்டு கிராமங்களும் அதன் வாழ்க்கை முறைகளுமே மாறிக்கொண்டிருக்கும் பொழுது கிராமத்தின் கலைகளும் அந்த மாற்றத்தை ஏற்க மறுப்பது அதன் வளர்ச்சிக்கு பாதகமாகவே அமையும்.

கூத்து வளர்வேண்டும், வாழவேண்டும் என நாம் விரும்பினால் அடுத்த பரம்பரைக்கு அது எடுத்துச் செல்லப்படவேண்டும். இன்றைய இளைய பரம்பரை அதை நாட வேண்டும். நாளைய பரம்பரை அதில் நாட்டம் கொள்ளவேண்டும். கூத்தின் ஆடல், பாடல், தாளக்கட்டு போன்ற அதனது அடிப்படைத் தன்மைகள் மாறாதிருக்க ஏனைய விடயங்களில் காலத்திற்கேற்ற மாற்றம் புகுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் யோண்சன் ராஜ்குமாரின் ‘கொல் ஈனுங் கொற்றும்’ ஒரு புதுமையை புகுத்தி இருக்கின்றது. பழைய கூத்தாளர் பேசும் மரபு, பண்பாடு, பாரம்பரியம், வேர் என்பனவெல்லாம் கூத்தின் பெயரால், சாதி என்ற சேற்றுக்குள் புதைந்திருப்பவையே என்பதை, காத்தவராயனும், பறைமேளக் கூத்தும், வட்டுக்கோட்டைப் பாங்கும் இன்றைய இளைய சந்ததியினருக்கு புரியவைக்கும்போது அதை அவர்கள் நாடமுறைப்பதில் தவறு என்ன. அன்று ஒரு சில பிரதேசங்களில் ஒரு சில கூத்துக்களில் அரசனுக்கு ‘உரலே’ சிம்மாசனம்; என்னே தமிழன் பண்பாடு? இந்த இலட்சணத்தில் இன்றைய தமிழ் இளைஞர் எப்படி ஜீயா கூத்தை நாடுவான். மட்டு நகர் இளைஞர் எப்படி அந்த ‘மேளத்தை’ அடிப்பான்? ஆசனத்தை மாற்றுங்கள்; மேளத்தை தோற்றுத்தை மாற்றுங்கள்; மேளம் அடிக்கிறவனின் உடை நடையை மாற்றுங்கள்; அந்த மேளம் அடிப்பவனின் வாழ்க்கை முறையையே மாற்றுங்கள்; எங்கள் கூத்து வளரும். வாழும். இங்கே யோண்சன் ராஜ்குமார் இந்த வட்டங்களுக்குள் இருந்து இந்தக் கூத்தினை வெளியே எடுத்து புதுஇருத்தம் பாய்ச்சியிருக்கிறார்.

இன்றைய அறுபது வயது கூத்தாளர் சிலர் தாங்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் பார்த்த கூத்தினை அப்படியே மேடையேற்ற விரும்புவதும் அதை இன்றைய இளம் சந்ததிக்கு திணிக்க விரும்புவதும் கூத்துக்கலையை சாக்ஷிப்பதற்கான முதல்

முயற்சி எனலாம். பரதக் கலை தொட்டு உலகின் அனைத்துக் கலைகளும் கால மாற்றத்தின் வேகத்திற்கும், பின் நவீனத்துவ வளர்ச்சிக்கும் சடுகொடுத்து வளர்ந்து செல்லும் இக்கால கட்டத்தில் கூத்துக் கலையை பிழத்திருக்கும் பிரதேசக் கெடுபிடிகள், மோடிகள், பாங்குகள், சாதி வட்டங்கள், சமயக் கிரியைகள் இந்தக் கலையை சாக்ஷித்துக் கொண்டிருக்கின்றன. இதனை 'கொல் ஈனுங் கொற்றும்' உடைத்திருக்கின்றது.

இங்கே யோன்சன் ராஜ்குமார் மேற்கூறிய பிரதேச வேறுபாடுகளை எல்லாம் புறம்தள்ளி ஈழத்தமிழ் பிரதேச கூத்துக்கலையின் சிறப்பம் சங்களையெல்லாம் உள்வாங்கி அந்த ஆட்டங்களும், இராகங்களும், தாங்களும் கட்டுக்களும் தத்துப்பாக ஒரு கூத்தில் சங்கமிக்க வைத்தமை ஒரு தேசிய அரங்கின் தேடலுக்கான வாச்சுக்கதவை திறந்து விட்டமை போன்றே தெரிகின்றன. பழமையைப் பேணிக் கொண்டே புதுமையைத் தொட்ட ஒரு புதிய வடிவமாக இது இருந்தது. அது மட்டுமல்லாமல் இன்றைய யுத்த அரங்கத்தனத்தின் கொடுமையை அனுபவித்த மக்கள் மத்தியில் இராவணன், கும்பகர்ணனை இராமன் மீது பேர் தொடுக்கத் தூண்டும் காட்சிதனை கூத்தின் கருவாக எடுத்துக் காட்டியமை, நீதிகோரும் எம்மக்களை யுத்தத்தால் அடக்கி அழித்த நடப்பியல் நிகழ்வு, நெஞ்சில் ஒரு முள்ளாகக் குத்தி எம் உணர்வைத்தடியது. கந்நாடக 'யக்கதானமும்', கேரளாவின் 'கதகளியும்', மேலைத்தேய 'பலே' நடனமும் இலங்கையின் 'கண்டி நடனமும்' புதிய வடிவம் பெற்ற காரணத்தினாலேயே இன்றும் அழியாது அழகுடன் திகழ்கின்றன. இன்றைய இளைஞர்களும் அதை நாடுகிறார்கள். பரதக் கலைகூட இதற்கு விதி விலக்கலை பாலு முரளி கிருஷ்ணவும், ஏ.ஆர்ஜுமானும் கந்நாடக சங்கத்தில் புதுமையை புகுத்துவதே இளம் சந்ததி அதை காவிச்செல்ல வேண்டும் என்பதற்காகவேதான்.

'கொல் ஈனுங் கொற்றுத்தில்' அது கூத்துப்பினும் மேடைச் சமீனிலை பேணவில் நவீன அரங்கியல் நூட்பம் பேணப்பட்டமையும், ஆடை அணிகள், ஒப்பனை என்பவற்றின் நிறத் தேர்வில் நவநாகரிக வடிவமைப்பு நூட்பத்தை கையாண்டமையும், இசையில் பெறுமை மரபு வாத்தியங்களும் நவீன வாத்தியங்களும் ஒன்றினைந்தமையும், பின்புல இசையானது நவீன அரங்கியல் பாணியில் பார்வையாளரை மேலை நிகழ்வுகளோடு ஒன்றிக்க வைத்தமையும் எங்கள் பார்ம்பரிய கூத்துக்கலையை இன்றைய தளத்தில் நின்று பார்க்க வைத்ததுடன் எமது இளம் சந்ததியை இக் கலையில் நாட்டம் கொள்ளவைக்கும் ஒரு நல்ல முயற்சியாகவும் அமைந்தது.

நெல்லை நடராஜா
வர்கேசரி - வார வெளியீடு - 21.08.2005

‘கொல் ஈனுங் கொற்றும்’ கூத்துரூவ நாடகம்

கிராமங்களில் இருந்த நாட்டுக் கூத்தை மக்கள் மயப்படுத்தி நகரிற்குக்கொண்டு வந்ததுடன் நகரத்தவர்களையும் கூத்தாட வைத்த பெருமை பேராசிரியர் சு.வித்தியானந்தனையே சாரும். அவரே கிராம ரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்த கூத்தை ஒன்றித்து வர்க்க வேறுபாடுகளைக்களைந்து நாட்டுக்கூத்தை புது மெருகுடன் வாழவைத்தவர்.

இன்றைக்குப் பல வருடங்களுக்கு முன்னர் நாட்டுக்கூத்துக் கலையையும் கலைஞர் களையும் அரவணைத்து கூத்துக் கலையை ஆவணப்படுத்தும் பெருமூயற்சியை திருமறைக் கலாமன்றம் மேற்கொண்டது. அதில் பாரிய வெற்றியையும் கண்டது. கூத்துக் கலையை நவீன மயப்படுத்தி அதற்குள் மக்களை உள்வாங்கி வருகின்ற பெரும் பணியை கலாநிதி கலைத்தாது நீ.மரியசேவியர் அவர்களும் அவரது உருவாக்கமான கலைஞர்களும் மேற்கொள்கின்றனர்.

கூத்துக்கலையை தனியே அரங்காற்றுக்கூடியது நிறுத்திவிடாது நால் வடிவில் ஆவண மாக்குவதுடன் கூத்துக் கலைஞர்களை ஒன்றினைத்து அவர்களது வெளிப்பாடுகளை கருத்தாடல்கள், பயிற்சிப் பட்டறைகள் ஊடாக செயற்படுத்தி வருகின்றமையால் ஆரோக்கியமான கூத்துச் சமூகத்தை தோற்றுவித்துள்ள அதேநேரம் 40 வருடங்களாக பார்ம்பரிய கலை வடிவங்களின் வளர்ப்புப் பெற்றோராகவும் செயற்பட்டுவருகின்றது திருமறைக் கலாமன்றம்.

திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் யோ.யோன்சன் ராஜ்குமார் கூத்துக்கலையை நேர்த்தியாக, அதேநேரம் புதுவித உத்திகளுடன் கையாள்வதில் இன்றுள்ளவர்களிடையே முதன்மையானவர். ‘கொல் ஈனுங் கொற்றும்’ எனும் கூத்துரூவ நாடகத்தை ஜாலை மாதம் 31 ஆம் திகதி திருமறைக் கலாமன்ற திறந்தவெளி அரங்கில் பார்த்தோம். அக்கூத்துரூவ நாடகம் தொடர்பான நேர்தீர்க்கை வாசக்களுடன் பகின்துகொள்வோம்.

இராமாயணத்தில் இடம்பெறுகின்ற கும்பகர்ணன் வதைப்படலத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கதையோட்டத்துடன் நகரும் கூத்துரூவ நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்தவர் பிரதி இயக்குநர் யோ. யோன்சன் ராஜ்குமார். முற்றிலும் வேறுபட்ட வகையில் கூத்திற்கும் மக்களையும் மக்களிற்குள் கூத்தையும் உட்புகுத்தியள்ளார் என்பதனை பார்வையாளர்களது சம்பாஷினையும் நாடகத்தை அவதானித்த முறையும் கோடிட்டுக் காட்டுகின்றது. யாழ்ப்பாணத்து கிறிஸ்தவக் கூத்துக்கலையும் தென்மோடிக் கூத்தினையும் பார்த்திருந்த நாம் முற்றிலும் வேறுபட்ட கூத்துச் சூழலிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

இராமனின் மனைவியான சீதையை சிறைவைத்துள்ள இராவணன் மீது தாமப்போர் புரிய வரும் இராமனிற்கு இராவணன் தம்பி விபீவனன் துணை நிற்கிறான். இராமனிற்கும் இராவணனிற்கும் இடையே போர் நடைபெறுகின்றது. போரில் தோல்வியற்ற இராவணன் தன்னிலை இழந்திருந்த வேளை கும்பகர்ணனை போரிற்கு அனுப்புவதும், போர்க்களத்தில் விபீவனன் கும்பகர்ணனை (சகோதரர்கள்) போர் வேண்டாமென திரும்பிப்போக வலியறுத்துகிறான்.

இதனை ஏற்றுக்கொள்ளாத கும்பகர்ணன் போரிட்டு இறப்பதும், இதன்பின் இராவணன் தன் மகன் இந்திரஜித்தை போர்க்களத்திற்கு அனுப்புவதற்கு அழைப்பதுமாக கதையோட்டத்தை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார் நெறியாளர். இக் கூத்துருவ நாடகத்தின் தென்மோடி, வடமோடி, வடபாங்கு, தென்பாங்கு, சிந்தநநடை, இசைநாடகம் என இவற்றை உள்ளடக்கியதான் ஆடல் பாடல்களைத் தழுவியுள்ளது. இவ் அளிக்கையில் 25 கலைஞர்கள் பங்குகொண்டனர்.

ஒவ்வொரு கலைஞர்களும் தாம் ஏற்ற பாத்திரத்தை மிகத்திறமையாகக் கையாண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர் என்பதற்கு சபையோரின் பாராட்டுதல்களும் அமைதியான அவதானிப்புக்களுமே தக்கசாட்சிகளாகவுள்ளன. பாத்திரத்தெரிவு, வேடுடை, ஒப்பனை இவற்றில் திருமதைக் கலாமன்றம் சோடை போனதில்லை என்பதை மீண்டும் நிருபித்தது. இராமன், இராவணன், கும்பகர்ணனின் பாத்திரத்தெரிவு, கதையின் நூட்புக்களையே எம்முடன் உரையாட வைத்த உணர்வை ஏற்படுத்தியது.

கட்டியகாரனும், பின்னணிப்பாடகர் குழுவினரும் அரங்கின் இடது கரையை அலங்கரித்து கதையை நகர்த்திச்செல்கின்றனர். இராவணனின் சயநலன் கருதிய சுயகெளரவத்திற்கான போராகவே கும்பகர்ணன் வதைப்படலம் அமைகின்றது. இறுதிவரை போரிடுவதே என்ற இராவணனின் போர்க்குணத்தையும், தன் பக்க நியாயத்தை போரின் மூலமாகவே நிறைவேற்றலாம் என்ற எண்ணக் கருக்களிற்கு அமையவே கதை நகர்கின்றது. இழப்பைக் கண்டு கலங்குபவனல்ல இலங்கை வேந்தன். எதிரியை முறியடித்து மண்ணணவிட்டுத் துரத்தும்வரை ஓயப்போவதில்லை. போர்... போர்... இவ்வசனமே இராவணனின் கதாபாத்திரத்தை தெளிவுபடுத்துகின்றது. போர்... போர்...

இராமனின் பாத்திரமேற்ற யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவனான இரத்தினசிங்கம் ஜெயகாந்தன் பாத்திரமாக மாறி தன் பங்களிப்பை வழங்கியதனை அவதானிக்க முடிந்தது. மனைவியை மீட்கும் வாஞ்சையுடன் யுத்தம் புரிவனாக மிக அற்புதமாகத் தான் ஓர் இளம் கலைஞர் என்பதை பொய்ப்பித்தார் ஜெயகாந்தன். இராவணன், கும்பகர்ணன் ஆகிய இருவரும் அனுபவமுள்ள கலைஞர்கள் என்பதை நடிப்பாற்றலாலும் பாடல் வசனங்களை பிரித்தியம்பும் உச்சரிப்பினாலும் வெளிப்படுத்தி நிற்கின்றனர்.

கலைஞரச் செல்வன் என விருது வழங்கிக் கொரவிக்கப்பட்ட ஏ.ஆர். விஜயகுமார், யூலஸ் கொலின் இருவருமே இராவணன், கும்பகர்ணன் பாத்திரமேற்று அரங்கை மட்டுமல்ல அவையோரையும் ஆட்சிசெய்தனர்.

இக்கூத்துருவ நாடகத்தை எழுதி, நெறியாள்களை செய்த யோ. யோண்சன் ராஜ்குமார் பல நாடகங்களை எழுதி நெறியாள்களை செய்தபோதிலும் இக் கலைஞர்களில் அநேகரைக் கொண்டு 'கம்பன் மகன்' என்ற நாட்டுக்கூத்தையும் நெறியாள்களை செய்துள்ளார். அந்நாட்டுக்கூத்து பலரது பாராட்டுதல்களைப் பெற்றதுடன் நால் வடிவமும் பெற்றுள்ளது. 'கொல் ஸனுங் கொற்றம்' என்ற கூத்துருவ நாடகமும் இவ்வருட இறுதியில் நால் வடிவம் பெறவுள்ளதாகவும் அறியமுடிகிறது.

சமார் இரண்டு மணித்தியாலங்கள் கூத்துருவ நாடகத்தின் வாயிலாகப் பாரவையாளரைக் கட்டிப்போட்ட கலைஞர்களும், நெறியாளரும் பாராட்டப்படுவதுடன், ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். காலத்திற்கு அமைவாக கலைஞரின் விருப்பறிந்து படைத்தளித்த இந்நாடகம் கொழும்பில் இரு

தடவைகளும், நல்லூர் இளம் கலைஞர் மன்றத்திலும் அரங்கு கண்டுள்ளது.

இவ்வாறான இனிய கலைவடிவங்களினுடோகவே எம் பாரம் பரிய கலைவடிவங்களை மக்கள் மயப்படுத்தி, மக்களையும் கூத்தையும் ஒன்றிக்கச் செய்யலாம் என்பதற்கு "கொல் ஸனுங் கொற்றம்" முன்னுதாரணமாகவுள்ளது. இப்படியான கலைவடிவங்களே காலத்தின் தேவையாகவுமுள்ளன.

ஸ்ரீவன்

சழநாதம் - வெள்ளிநாதம்
2 - 8 செப்டெம்பர் 2005

கும்பகர்ணனின் அகச்சிறப்பை விளக்கும் 'கொல் ஈனுங் கொற்றும்' திருமதைக் கலாமன்றத்தின் அற்புதக் தயாரிப்பு

மாணவர்கள் கும்பகர்ணன் பற்றி தமிழ் உலகம் அவ்வளவாக அறிந்ததில்லை. கவிச்சக்கரவர்த்தி கம்பனின் அழியாத பாத்திரப் படைப்பில் கும்பகர்ணனே பொற்கிரிடமாவான்! எமது இன்றைய கலை உலகம் இராமணையும், சீதையையும், இராவணனையும், மண்டோதரியையும், இலக்குவனையும், இந்திரஜித்தனையும் அறிந்த அளவிற்கு மாணவர்கள் கும்பகர்ணனை அறியவில்லை; அதோடு ஆற்றுக்களஞ்சும் குறிப்பிடத்தக்கவாறு வெளிவரவில்லை.

இதன் பின்னணியில்தான் யாழ் திரும்றைக் கலாமன்றத்தினர் நாட்பதாவது ஆண்டின் சிறப்பு நிகழ்வாக 'கொல் ஈனுங் கொற்றும்' என்ற கூத்துருவு நாடகத்தினை பிரமாண்டமான முறையில் தயாரித்து பல இடங்களிலும் ஆற்றுக்கை செய்து வருகின்றன.

இதில் சமகாலத்துடன் ஒன்றிக்கும் கருத்துக்களஞ்சும் காணப்படுவது சிறப்பம்சமாகும். 'போர் வேண்டாம்' அறமற்ற யுத்தம் பயனற்றது, நீதியற்ற போர் நிலைக்காது உரிமைகள் மழுக்கப்பட்டுக் கொண்டே போனால் சீதை என்ற சமாதானப் பேண்ணை மீதும் போர் தவிரிக்க முடியாதது என்ற சாராம்சத்தை கொண்ட கருத்தியல் ரீதியான பார்வையை இதில் காணமுடிகிறது.

அழகியல் தன்மைகளை நோக்கும்போது யாழ்ப்பாணக் கூத்து வடிவங்களான வடமோடி, தென்மோடி, சீந்துநடை, வங்குதன், ஓயிலாட்டம் உட்பட மன்னார், மட்டக்களைப், மலையகக் கூத்து மரபுகளில் அமைந்த ஆடல் - பாடல்களை ஒருங்கிணைத்து தமிழர்களுக்கு உரித்தான கலைவடிவத்தைக் கண்டு பிடிக்கும் தேடல் வரவேற்கத்தக்கதொன்று. தமிழர்களின் தனித்துவமான கலைவடிவம் என்ன? என்று சர்வதேசத்தினர் கேள்விக்கு பதிலளிக்கும் 'கொல் ஈனுங் கொற்றும்' என்ற அற்புதமான படைப்பு திரும்றைக் கலாமன்றத்தின் நாட்பதாவது ஆண்டின் மைற்கல்லாக அமைகிறது.

கும்பகர்ணன் வதைப்படலத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய வியாக்கியானத்துடன் 'கொல் ஈனுங் கொற்றும்' என்ற கூத்துருவு நாடகத்தை அழகியல் மற்றும் விறுவிறுப்புத்தன்மைகளிற்கமைய எழுதி, நெறியாள்கை செய்திருந்தார் யோபோன்சன் ராஜ்குமார். இதில் பல இடங்களில் மரபுகளைத் தழுவியும், புதுமைகளைப் புகுத்தியும் எழுத்துருவாக்கம் அமைந்ததை; நாடகத்தை சுவைக்கின்றபோது விளக்குகின்றது.

"பூமியிலே போரதனால் - பலி ஆனவர்கள் ஆயிரமாயிரம்: பல முடையோர் பலர் திறமுடையோர் பலர், பயனுடையோர் பலர் அறமுணர்ந்தோர் பலர், அவர் நிலையை ஒதுவந்தோம்; கும்பகர்ணன் கதை கூறுவந்தோம்" என்று பிற்பாட்டுப் பாடுவோரும் சபையோராக கட்டியும் கூறியதன் பின் இராவணன் போரிற்குச் செல்வதோடு நாடகம் விறுவிறுப்படைக்கின்றது.

கும்பகர்ணனை போரிற்கு அனுப்புமாறு இராவணன் தாத்தா மாலியவான் கூறியதையுடுத்து, நான்கு மல்லர்களை கும்பகர்ணனை எழுப்பிவருமாறு அவனது

மாளிகைக்கு மன்னன் அனுப்புகின்றான். தூயில் கொள்ளும் கும்பகர்ணனை மல்லர்கள் படாதபாடுபட்டுத் தூக்கம் கலைக்கும் காட்சி நகைச்சுவையாகவும், இரசனைத் தன்மையுடனும் அமைந்திருந்தது.

"ஆனதோ பெருஞ்சமரும் அழகு நிறைச் சானகியும்
ஏனோ சிறையதனால் விடுகை பெறவில்லையன்னா..."

என்று தொடரும் கொச்சகத்தில் கற்பின் செல்வியை விடுவிக்குமாறு கூறுவதில் அவனது அறச்சினம் வெளித்தெரிகின்றது! அவன் போர்க்களாம் புகமுன் "அண்ணா என்னை அவர்கள் வென்றுவிட்டால் உன்னை அவர்கள் வெல்வது எளிதாகிவிடும்" என்று எச்சிரிப்பதில் அறச்சிறப்பு கோடிட்டுக் காட்டப்படுகின்றது. சாவு அழைத்திட சமர்க்களாம் புகுந்துள்ள கும்பகர்ணன் படைகள் (தா தா கிடதோம் தரிகிட தா தா கிடதோம்) என்ற தாளக் கட்டுக்களுடன் வேகமாகவும் கூத்து நடனமாடுவதும் இராமன் படைகள் (தாம் தகிட தோம் தக) என்ற மென்மையான பாத்திர வரவகளும் பிற்பாட்டுக்காரர்கள் பாடலோடு சல்லரி - சங்கொலி, ரம்ஸ், மிருதங்கம், தபேலா, ஹர்மோனிய வாத்தியங்களின் துணையோடு சண்டைக் காட்சிகள் நடிப்பத் திறங்களோடு இணைந்து அமர்க்களப்படுத்தியது.

"கொல் ஈனுங் கொற்றுமே, கோர அரசென்றால் குடிகள் பாவும் என்ன செய்யும்?"

என்ற கேள்விக்கணைகளில் புதிய வியாக்கியானம் வெளிப்படுகின்றது!

நெறியில் கண்டி உய்சி உள்ளவரை சமராடி மதிகின்றான் கும்பகர்ணன் போர் காட்சியில் வாளன். கதையூறும் கைக்கவசம், அம்புவில் அத்தனையோடும் யுத்தத்திற்கு கையாண்ட ஆட்ட சுறுஷுகள் சிறப்பாயிருந்தது. இராமனின் அம்புகள் தம்பியை வீழ்த்தியதை அறிந்த இராவணன் மீண்டும் போர் வெறி கொண்டு "என் தம்பியைக் கொன்றுவர் சாக்கிடும் வரையிலும் என் சினம் தீராது எங்கே என் மகன் இந்திரஜித்தன் போர்.. போர்.." என்று கத்துக்கிண்றான் இதுவே நாடகத்தின் உச்சம்.

கும்பகர்ணன், இராவணன், இராமன் பாத்திரங்களில் நடித்தவர்கள் தமது பாத்திரச் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளனர்! ஒரு அசல் சக்கிவைண காணமுடிந்தது, விபீவணன், இலட்சுமணன், மாலியவான், மண்டோதரி ஆகிய பாத்திரங்கள் முகபாவங்களை வெளிக்காட்டினர்!

கட்டியகாரன், பாடல் குழுவினர், படைவீர் தமது பணியைச் சிறப்புற ஆற்றியுள்ளனர். அதோடு பின்னணி இசை அமைப்பும் அற்புதமாக இருந்தது. வேட உடை, உப்பனை மரபுகளைத் தழுவியதாகவும் ஒலி, ஒளி அரங்க விதானிப்புக்கள் நவீன முறையிலும் கையாளப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் கூட்டு முயற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு 'கொல் ஈனுங் கொற்றும்' கூத்துருவு நாடகம். அதோடு பிற்பாட்டுக்காரர்கள் இன்னும் தங்களை வளப்படுத்திக்கொள்ள இடமுண்டு!

ஒரு கலைப்படைப்பானது ஒரு விடயத்தை பல கருத்துக்களோடு தொட்புபடுத்திக் காட்டும்போதுதான் அந்தவிடயம் அனைத்து இரசனை மட்டத்தினரையும் சென்றுடைவதோடு கலைத்தால் நிலைத்தும் நிற்கின்றது. இத்தகைய சிறப்புக்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டு பார்ப்போரை பல முனைகளில் சிந்திப்பதற்கு தாண்டியது 'கொல் ஈனுங் கொற்றும்' என்றால் அது மிகையாகது.

ஞா. ஜெஸ்ரின்
வலம்புரி 08.10.2005

‘கொல் ஈனுங் கொற்றம்’

கூத்துருவ நாடகம் ஒரு பார்வை

**“நீதியே தவறிடும் கோண்மையால் - பூரியே
புழியாய் மாறிடும் மாயம்
நாதியே இல்லா நல்லுயிரெல்லாம்
நல்ந்துமே சாக்டும் சோகம்”**

என்ற பாயிரத்துடன் அறும்பித்த, திருமறைக் கலாமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட ‘கொல் ஈனுங் கொற்றம்’ என்னும் கூத்துருவ நாடகத்தை இரு தடவைகள் பார்க்கின்ற சந்தர்ப்பம் கிட்டியது. இதன் உருவநிலையிலும், உள்ளடக்க நிலையிலும் சமகால அரங்கப்போக்கில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக்கொண்டு காணப்படுகின்றமையை உணர்முடிகின்றது. விமர்சனத்துக்குரிய நல்ல நாடகம் என்ற வகையில் இதைப்பற்றி எழுத முற்படுகின்றேன்.

‘கூத்துருவ நாடகம்’ என்ற பெயர்ப்பதம் இந்த நாடக வகைக்குப் புதிதாக இடப்பட்டிருந்தது. ‘நாட்டிய நாடகம்’, ‘இசை நாடகம்’, என்று பல்வேறு முதன்மைக் கலைகளின் அடிப்படையில் பெயர் வழங்கப்படுதல் புதிதல்ல. ஆனால் கூத்துமரபை அடிப்படையாகக் கொண்ட ஒரு பீட்சார்த்த முயற்சி என்ற வகையில் இவ்வாறான பெயர் வழங்கல் வரவேற்கப்படக்கூடியதே. காரணம், இதில் பல கூத்து மரபுகள் இணைக்கப்பட்டிருந்ததுடன் தனியே கூத்து என்றால் மரபுசார்ந்தோரின் எதிர்ப்பையும், நாடகம் என்றால் அதன் கூத்து வடிவப் பண்பையும் நிராகரிக்கவேண்டி இருந்திருக்கும். எனவே நெறியாளர் இரண்டுக்கும் பொதுவான பத்தை இணைத்துப் பயன்படுத்தியுள்ளார். கூத்தினை பீட்சார்த்த முயற்சியாக அனுக முற்படுவர்கள் இப்பெயர் பத்தினை கையாள முடியும்.

‘கொல் ஈனுங் கொற்றம்’ நாடகம் பின் வரும் வகையில் முக்கியத்துவப்படுத்தக்கூடியது.

1. கூத்துப் புத்தாக்க முயற்சியின் ஒரு நீட்சியாகப் பல கூத்துமரபுகளை ஒன்றிணைத்தமை.
2. கூத்தின் சட்டகத்துக்குள் நின்று நவீன அரங்கச் சிந்தனைகளை நோக்கிய ஒரு பாச்சலாய் அமைந்தமை.
3. காவியப் பொருளை சமகாலப் பிரச்சினைகளுக்குப் புதிய விளக்கமாக அளித்தமை.

கூத்துப் புத்தாக்க முயற்சியின் நீட்சி

தமிழ்களின் மரபுவழிப்பட்ட தேசிய வடிவம் ‘கூத்துத்தான்’ என்பதை உணர்ந்து கொண்ட பூராசிரியர் வித்தியானந்தன் அதன் புத்தாக்கத்திற்கு வழி சமைத்தார். அவரால் கிராமத்தில் இருந்து பல்கலைக்கழக அரங்கிற்கு கூத்து கொண்டு செல்லப்பட்டு பல்வேறு வகையிலும் புத்தாக்கம் செய்யப்பட்டு மேடையேற்றப்பட்டது. இது முதல் முயற்சி, அதன் பின் அவரின் மாணவர்களான பேராசிரியர் மௌனகுரு போன்றோர் கூத்தின் வடிவத்துக்குள் சமகாலப் பாடுபொருளை இணைத்தனர். இது இரண்டாவது முயற்சி, அதற்குபின் மூன்றாவதாக கூத்தின் கூருகளை நவீன நாடகங்களுக்குப் பயன்படுத்தினர்.

அதன் பின் நான்காவதாக கூத்தை பரதத்துடன் இணைக்கும் சில பீட்சார்த்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வரண்முறைப் பாரம்பரியத்தில் ஒரு நீட்சியாக ‘கொல் ஈனுங் கொற்றம்’ இன்னொரு தளத்திற்கு கூத்தினை நகர்த்தியுள்ளது.

அதாவது ‘ஒரு தேசியம்’ பற்றி பலரும் பலவாறாக பேசுகின்ற இக்கால கட்டத்தில் பல பிரதேச கூத்து மரபுகளையும் பீட்சார்த்தமாக ஒன்றிணைக்க ஆசிரியர் முற்பட்டுள்ளார். அந்த முயற்சியில் அவர் கணிசமான அளவில் முன்னேறியுள்ளார் என்பதற்கு இப்படைப்பு சான்று பகர்கின்றது. யாழ்ப்பாணத்தின் தென்மோடியை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சிந்து நடை, வடமோடி, மட்டக்களப்பு வடமோடி, மன்னார் தென்பாங்கு, மல்லைத்தவு கோவலன் கூத்து, மலையகக் காமன் கூத்துப் போன்ற பல வடவங்களையும் நெறியாளர் வலிந்து கொண்டுவேந்து இணைக்காமல் சம்பவங்களின் பொருத்தப்பாட்டுடன் இடங்கண்டு இணைத்துள்ளார். இந்த இணைப்பு, துருத்திக் கொண்டும், தனிமைப்பட்டும் நிற்காமல் பலவற்கலந்துள்ளது. பேராசிரியர் கூறும் ‘கவைபடவந்தன வெல்லாம் ஓரிடத்தே வந்தனவாகக் கொகுத்துக் கூறல்’ இங்கு நடந்துள்ளது. கூத்துக்களின் இணைப்புப்பற்றி விரும்பாதவர்கள் கூட இந்த ஒருங்கிணைப்பைக் குறை சொல்லமுடியாதவாறு இணைப்பு வலிமை பெற்றுள்ளது. உதாரணமாக நோக்குகையில், இராவணனின் வரவு தென்மோடி மரபில் அமைய, இராமர் கொலு வடமோடியில் அமைகிறது. கும்பகர்ணன் - விபீஷணன் சந்திப்பு சிந்து நடையில் அமைகிறது. ‘விருத்தங்கள்’ ஓவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஓவ்வொரு மரபின் தன்மையில் பாடப்படுகிறது, தென்மோடி ‘கொச்சகம்’ பாடப்ப அதன் தருவாக சிந்துநடை இணைகின்றது... இவ்வாறு பலவற்றை ஒன்றிணைத்தமைக் கூடாக கூத்துக்கள் பிரதேச வழக்குகளால் வேறுபட்டு நிற்றாலும், அதன் அளிக்கைப்பண்பு ஓரிடத்தில் ஒன்றுபடுகின்றது என்ற யதார்த்தத்தை நிருபித்து ‘தேசிய வடிவமாக’ கூத்து ஆக்கப்படலாம் என்ற முயற்சிக்கு ஒரு முதற்கல்லாக இந்நாடகம் அமைந்துள்ளது.

கூத்தின் சட்டகத்துக்குள் நின்று நவீன அரங்கச் சிந்தனைகளை நோக்கிய ஒரு பாச்சலாய் அமைந்தமை

மற்றைய சிறப்பம் சம் யாதெனில் ‘கூத்து’ என்ற மரபுவடிவத்தின் கதைப்பின்னலுக்குள் நின்று நவீன சிந்தனைகள், ஜோரோப்பிய அரங்கின் தாக்கங்கள் போன்றவற்றை பொருத்தம் கருதி இணைப்புச் செய்தமை பாராட்டப்பட வேண்டியது. கூத்தின் யாப்பு என்று கூறுத்தக்க காப்பு, கட்டியமுரைத்தல், பாத்திரவரவுகள், படர்க்கையிலான அறிமுகம், சபையோரின் பங்களிப்பு, மங்களம் என்று விரியும் கதைப்பின்னலை நாடகத்தில் அவ்வாறே கையாண்டதுடன் ‘கட்டியகாரனை’ குத்திரதாரிபோல் நாடகத்தின் கதையை நகர்த்தும் எடுத்துரைஞாகவும், கிரேக்கத்தின் கோரசைப்போல், அக்காலப் பாத்திரங்களுடன் காலங்கடந்து உரையாடும் பண்போடும் படைத்திருந்தமை மிகச்சிறந்த உத்தி மாத்திரமல்ல எமது நாடக மரபுக்கும் புதிது. அதேபோல் கிரேக்கத்தின் கோரஸ் எவ்வாறு அக்கால அவலச்சலை நாடகங்களின் அளிக்கையுடன், உரையாடி, விவாதித்து, ஆறுதல் கூறி, பாடல்பாடி, ஆடல் நிகழ்த்தி பல கோணங்களில் செய்யப்பட்டதோ அதேபோல் இங்கும் ஒரே மாதிரியான வேட உடை அணிந்த பாடற்குழுவினர் பயன்படுத்தப்பட்டனர். இது கிரேக்கத்தை நினைவுபடுத்தினாலும், எமது மரபு வழிக் கூத்தின் ‘சபையோர்’ ஆற்றிய பணியாகவும்னன்று. அது மட்டுமன்றி இசையில் ஏற்படுத்திய மாற்றங்களும் குறிப்பிடத்தக்கவை.

தற்ம, மிருதங்கம், சங்கு, ஜெண்டெ, ஓர்கன், உடுக்கு என பல இசைக்கருவிகளை தேவைகருதி பயன்படுத்திய விதம் கேள்விப்புலத்தில் ஒரு படிம உருவாக்கத்தை ஏற்படுத்தி நின்றது. அதுமட்டுமன்றி வேடோடை விதானிப்பானது, எது பகட்டாரவார உடையில் நின்றும், யதார்ததப்பண்பில் நின்றும் வேறுபட்ட ஒரு எளிமை உடனிட்ட கலாபூரவார தெளிவாக இருந்தது. கோரல் குழுவினரின் ஒரே பண்பான உடைகள், ஏனைய பாத்திரங்களின் உடைகள் போன்றவற்றை குறிப்பிட்டாலும், இராவணன், கும்பகன்னின் வே உடை விதானிப்பு எது மறுபுக்குரிய உடையின் தேடல் தயாரிப்பு போல தெருக்கூத்தினை ஒத்த கிரிமுடி, பஜக்கிரிடம், இடுபில் சிறிய கர்ப்பு உடை, காலில் பாரஸிய மரபு 'நாடாரச்சு' என பலவும் பொருத்தமுற இணைந்து நின்றுடன், தெருக்கூத்தின் சில ஒப்பனைக் குறிகளுடன் மேற்கொண்ட ஒப்பனை ஈராக சிறப்பான முத்திரையைப் பதித்து நின்றது.

அவ்வாறே காட்சி விதானிப்பில் பயன்பட்ட குறியிட்டுப் படிமம், நாடகத்தின் பாடுபொருளை வெளிப்படுத்தி நின்றது. யுத்தத்தின் குறியிடான் முரசினை பெரிய அளவில் வைத்ததுடன் பக்கங்களில் இராணுவ வேலியும் இருபுறமும் XX வடிவத்தில் ஈட்டிகளின் அமைவும் 'யுத்தம் தவறு' என்று சுட்டுமாப்போல் காட்சித்தந்தது.

இவ்வாறு பல பழையைன் விடயங்களையும், புதுமையான விடயங்களையும் நவீன சிந்தனையுடன் முன்வைத்த விதம் நாடகத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம் ஆகும்.

காவியப் பொருளை சமகாலத்துக்குரிய பாடுபொருளாக்கியமை

வடிவ நிலையில் மட்டுமன்றி உள்ளடக்க நிலையிலும் இந்நாடகம் வரவேற்கப்படுவதற்குக் காரணம் சமகாலத்துக்குரிய செய்தியை நாடகம் பேசியது ஆகும். அன்றைய பாத்திரத்தின் இயிரிலையை விளக்க பாரதி, மகாபாரதத்தின் 'பாஞ்சாலிசபதத்தை' முன்வைத்ததுபோல இராமாயாணத்தின் கும்பகர்ணன் வகைப்பட்டத்தை ஆசிரியர் கையாஞ்கின்றார். 'அறும் பிறழந்த யுத்தம் வென்றுதில்லை' என்று உண்மையை இந்த நாடகத்துக்கூடாக சொல்லியது மட்டுமன்றி. அறுமற்ற யுத்தம் தொடர்ந்தால் கும்பகர்ணன் போன்ற பெறுமதி வாய்ந்த மனித உயிர்கள் அழிக்கப்படும் என்ற பேருண்மையை புதிய வகையில் ஆசிரியர் முன்வைக்கின்றார். 'இலங்கை வேந்தன்' கொலையை ஸன்னெடுக்கும் கொற்றுமாக ஆசிரியர் அவனை சித்தரித்து கைதையின் நக்கவனைத்துக்குள்ளும், உரையாடல்களுக்குள்ளும் எது சமகால அரசியல் குழல் நிழலிடச் செய்கிறார். 'அறும் பிறழந்து போர் நயந்து ஆளுகை செய் கொற்றும் திறந்கள் நிறை இன்னுயிர்கள் கொன்னெராழிக்கும் கூற்றும்' என்ற ஆசிரியரின் பாடு பொருள் பற்றிய குறள் அவரின் நோக்கத்தை தெளிவாக எடுத்தியம்புகின்றது.

இராவணனை ஆசிரியர் நோக்கிடும் விதம் வேறுபாடானது. கம்பனை ஒத்த வகையில் நோக்கியது மட்டுமல்ல, அதன் இன்னொரு படி முன்சென்று 'அதர்ம யுத்தம்' செய்யும் சுயநலவாதியாக சித்தரிக்கின்றார். மண்டோதாரி செய்யும் உரையாடலில் அவரின் ஆதங்கம் அதிகம் வெளிப்படுகின்றது... "மன்னா அவர்கள் செய்வது தாம யுத்தம், நிங்கள் செய்வது அதர்ம யுத்தம்... மாற்றான் மனைவியை கவ்வந்து வைத்திருப்பது நிங்கள். அதனை மிக வருவது அவர்கள். அவர்களுக்குரியவளைக் கொடுத்து விட்டால் அவர்கள் ஏன் யுத்தம் செய்யப் போகிறார்கள்..." என்ற வரிகள் ஆயிரம் அந்தம் பொருந்தியவை. ஈழத் தமிழின் ஆதங்கத்தின் வெளிப்பாடுகள்.

போதும் மன்னா போதுமே மன்னா

போர் வேண்டாம் மன்னா

போதும் மன்னா போதுமே மன்னா....

யுத்தம் தந்த மிச்சம் உடன் பிறப்புகளின் இழப்பு மட்டும்தான் என்பதனை கும்பகன்னின் அவல இறப்புக்கூடாக ஆசிரியர் சித்தரிக்கின்றார். எனவே சமாதானத்தை தேடுங்காலத்தில் இக்கூத்தில் அதற்கான வழியை நாடக ஆசிரியன் சிறப்பாக எடுத்துரைக்கின்றார்.

பாத்திரப் பொருத்தமும் நடிப்பும்

நாடக வெற்றியின் உயிர் நாடி எனக் கொள்ளத்தக்கது இந் நாடகப் பாத்திரங்களும், அவற்றைத் தாங்கிய நடிகர்களும் ஆகும். இலக்கிய நிலையில் படித்த பாத்திரங்களை யதார்த்த பூர்வமாக கண்முன் கொண்டு வருவதில் ஆசிரியர் வெற்றிபெற்றுள்ளார். திருமறைக் கலாமன்றம் என்ற பெரும் நிறுவனத்தின் வளம் அவருக்குக் கை கொடுத்திருக்கிறது. இராவணன் என்றால் இவ்வாறு தான் இருப்பான் என்று சொல்லத்தக்க வகையிலும், கும்பகர்ணன் இவன்தான் என்று உரைக்கும் வகையிலும் இராவணன், கும்பகர்ணன், இராமன், விபீஷணன், சக்கிரீவன், மண்டோதாரி என ஒவ்வொரு பாத்திரங்களும் பெள்கை நிலையில் செதுக்கிப்படைத்தது போல பொருத்தப்பாட்டோடு தெரிவு செய்யப்பட்டது மட்டுமன்றி பயிற்றுவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நடிகர் கள் அனைவரும் நன் கு பாடக் கூடியவர் களாகவும், நடிக்கக்கூடியவர்களாகவும், ஆடக்கூடியவர்களாகவும் இருந்தமையே நாடகத்தை பார்ப்போரின் மனங்களைக் கவர்ந்து வைத்திருந்தமைக்கான அடிப்படைக் காரணமாகும். திருமறைக் கலாமன்றத்தின் கலைஞர்கள் வளம், பாரம்பரியமான உருவாக்க முயற்சிகள் போன்ற பலவற்றாடும் நகர்ந்து வந்த மன்றத்தின் நடிப்பு சார்ந்த வளர்ச்சியை, இந்நாடகத்தின் பாத்திரங்கள் ஒவ்வொன்றினதும் நடிப்பாக்கச் சிறப்பில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்.

கூத்தின் எதிர்காலத் தேவையை நோக்கி...

மற்றொரு முக்கிய அம்சம் யாதெனில்; கூத்தினைப் பாத்த பார்வையாளர்கள் எல்லோரும் கூத்துடன் ஒன்றித்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள் முதலாக அவ்வாறு ஒன்றித்திருந்தன். இது இந்தக் கூத்தின் மற்றொரு வெற்றிகரமான செயற்பாடு ஆகும். நாட்டுக்கூத்தினை விரும்பிப் பார்க்கின்ற இளைஞர் சமுகம் இன்று பெருமளவில் அருகிவிட்டது. கிராமங்களிலேயே இன்று அவ்வாறான குழலே காணப்படுகின்றது. எனவே கூத்தை இளைய சந்ததியினரும் சுவைக்கத்தக்க வகையில் மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும். 'கொல் சனுங் கொங்றும்' அந்த இலக்கை நிறைவேற்றி இருக்கின்றது. ஒவ்வொரு விடயங்களும் செம்மையாகப்பட்டு சிறந்த நெறியாகக் கவனமையுடன் வெளிப்பட்ட நாடகம் பார்வையாளரை இரண்டு மணிநேரமும் கட்டிவைத்திருந்தது. நாடகம் முடிந்ததும் நிறைவோடு உரையாடிச் சென்றோரையே அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் இந்நாடகம் கூத்தின் எதிர்காலத்திற்கு நல்லதொரு சகுனமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

எனவே ஒட்டுமொத்தமாக நோக்குகையில் ஒரு இளைய தலைமுறை நெறியாளனால் எழுதி நெறிப்படுத்தப்பட்ட ‘கூத்துருவு நாடகம்’ என்ற புதிய வடிவம் எமது நாடக வரலாற்றில் நல்லதொரு வரவு. எமது மரபு வழிக் கலைகளின் வேர் கொடாது, பார்ப்போரின் இரசனை குறைவுபடாது, பிரதேசவாதங்களை உடைத்து, பெரும்பாலாளவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுமையாய் அளிக்கை வண்ணமூடின் முன்வைக்கப்பட்ட இந்நாக்கம் பாராட்டப்பாக வேண்டியது மட்டுமன்றி, தொடர்ந்து தொடர்பாக வேண்டிய ஒரு முயற்சியுமாகும்.

நிறைவாக, சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுதல் எதிர்கால வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமையக்கூடியது. இசையானது நாடகத்துடன் வண்மையாக பின்னைக்கப்பட்டிருந்தாலும் சிலவேளைகளில் அதிக இரைச்சலைத் தந்தது. அது மட்டுமன்றி நாடகத்தின் வளர்ச்சி, சிக்கலோடு இசையும் நகர்ந்து இசையும் தனக்கான ஒரு உச்சத்தை கொண்டிருந்தல் அவசியமானது. ஆனால் இங்கு அந்த அந்த உச்சம் இரண்டு மூன்று இடங்களில் வருவதால் தனித்துவம் இழக்கப்பட்டுக் காணப்பட்டது. அத்தோடு போர்க் காட்சியில் வந்த ஒரு போர் வீரர்கள், சுக்கிரீவன் போன்றோரின் குரல் ஒட்டு மொத்த நடிகர்களில் இருந்து சம்பா பலவீனமுற்று இருந்தது. உரைஞர்களின் இருந்தலும் அவர்களின் வேட உடையும் சரச்சந்திராவின் ‘மனமே’ நாடகத்தை நினைவுபடுத்தியது. அத்தோடு பாத்திரங்களுக்கான ஆடல்கள், தீமானம், தீந்தல்கள் போன்றவை செம்மைப்பாட்டோடு இருந்தது போல கூத்துக்குரிய சில முத்திரை பாவங்களையும் இனங்கண்டு இணைந்திருப்பின் நாடகம் இன்னுமோரு படி சாஸ்திரியத்தில் செழுமையடைந்திருக்கும். முடிவாக, நல்லதொரு நாடகத்தை தந்த திரும்பை கலாமன்றத்திற்கும், இதன் நெறியாளருக்கும் கலை உலகு கடமைப்பட்டுள்ளது, தொடர்ந்தும் இம்முயற்சி ஊக்கம் பெற ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு நல்குதல் வேண்டும்.

**நா. திருச்செல்வம்
கலைமுகம்
ஜூலை - டிசெம்பர் 2005**

எதிர்காலக் கூத்துவகிற்களை பாகதுமை அகலத்திறங்க நாடகம்

அன்மைக் காலமாக திரும்பை கலாமன்றத் தின் மற்றுமொரு வெற்றிப்படைப்பாக மேடையேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற ‘கொல் ஈனுங் கொற்றம்’ கூத்துருவு நாடகம் கூத்துலகில் தனியிட்டதைப் பிடித்திருப்பதுடன் அனைவரது பார்வைக்கும் உட்பட்டிருக்கின்றது.

இக்காலம்; ஈழத்தின் தமிழ்த் தேசியம் பற்றியும், மொழிசார் பண்பாடுகள் பற்றியும் ஆழமாகவும், பல திசைகளிலும் சிந்திக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலப்பகுதியாகும்.

தமிழ் தேசியத்துக்கென்று தனித்துவ நாடக வடிவமாக பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘நாட்டுக் கூத்துனை’ தனித்துவமாக பேணுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின்போது, எமது பிரதேசத்தில் காணப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட கலாசாரம் நாடுகூத்துக்கையும் ஒரு பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றியிருந்தது. இந்நிலையில்; தமிழ்த் தேசியத்திற்கான தனித்துவமான ஒரு வடிவத்தினை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையும், அதேநேரம் ‘தேசியவடிவம்’ என்ற சிந்தனையுடன் செயற்படும்போது எமது பன்மைப் பிரதீநிதித்துவமும், தனித்துவமும் இழக்கப்பட்டு விடுமோ என்று அப்பாய்த்தையும் எண்ணியிருக்கின்ற நேரம் இது. இன்னொரு பார்வையில், மாறி வருகின்ற வலைப்பின்னல் உலகில் நகரமயமாதல், கிராமியத்தொலைவு, உலகமயமாக்கலின் தீவிர உள்நுழைவு என்பவற்றின் மத்தியில் கூத்தரங்கினை இன்றைய உலகத்திற்கேற்ப நவீனப்படுத்த வேண்டும் (மா)? என்ற சிந்தனைக்குரிய நேரமும் இதுதான். பழைய காலங்கள் கழிந்துபோய், நவீன காலங்களுக்குள் நுழைகின்றபோது எதையுமே ஒரு நவீனத் தன்மையுடன் நோக்கியே பழக்கப்பட்ட எம் மக்கள் மத்தியில், எம் பாரம்பரியக் கூத்துமரபினை தலைநியிர்த்தி நிறுத்த வேண்டிய சவாலை செயற்படுத்த வேண்டிய நேரமும் இதுவே.

இவ்வாறு, கூத்துக்கலை பற்றிய நவீனத்துவ தேசியவடிவத்துக்கான சிந்தனைகள் வலுப்பெற்று இருக்கின்ற நேரத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் ‘கொல் ஈனுங் கொற்றம்’ இவை அனைத்திற்கும் மத்தியில் பழையையில் ஒரு புதுமையைப் புகுத்தி, வேற்றுமையிலும் ஒரு ஏற்றுமையைத் தேட்டத்துடிக்கின்ற கலைஞரின் இதயத்துடிப்பாகவும், மனப்பிரசவமாகவுமே தெரிகின்றது.

‘தேசிய வடிவம்’ என்பது சாத்தியமா?

ஆழத்தவர்களுக்கு நாட்டுக்கூத்தில் ஒரு தேசிய வடிவம் தேவை என்பது வெறும் பண்பாட்டுப்பிரச்சினை மட்டுமன்றி ஒரு அரசியல் பிரச்சினையாகவும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது. எங்கள் மத்தியில் இருக்கின்ற பிரதேசவாதத்தின் மத்தியில் தேசியத்தை நாடும் பொழுது அப்பிரதேசங்களின் வடிவத்தைவிட்டு நடுவடிவத்துக்கு வரத்தான் வேண்டுமா? என்ற பிரச்சினையும் உணரப்பட்டுள்ளது.

இதே நேரம் உலகத்தின் எல்லா அரசுகளும் எவ்வாறு உருவாகி இருக்கின்றன என்ற வரலாற்று அனுபவங்களை திரும்பிப்பார்க்கும் போது, யக்ஷகாளம், கதகளி

எவ்வாறு கர்னாடகம், கேரளத்திற்கென்று தேசிய வடிவமாக மாற்றும் பெற்றன. பல மூலங்களிலிருந்து பெறப்பட்ட கலையம்சங்கள் ஒன்றினைக்கப்பட்டதனாலேயே இது சாத்தியமானது.

அதே போன்று நாமும், நம் தனித்துவமான ஆட்டமுறைகள், மெட்டுக்கள், சந்தங்கள், அரங்க அமைப்பு, மேடையில் உள்ளிடுகை, வெளிச்செல்லல், உடையமைப்புக்கள், ஓலி, ஒளிநுட்பங்கள், கதையோட்டத்தில் வசனங்கள், இசையினை பொருத்தத்திற்கேற்ப இணைத்து பரிசாரத்தமாக ஒரு முழுமொயான கலைவடிவினை உருவாக்குகின்ற போது அது பலரது பார்வையிலும், என்னத்திலும் முட்டிமோதி இறுதியில் நமக்குரிய ‘தேசிய வடிவமாக’ உருப்பெறலாம். இவ்வாறு பல மரபுகளையும் பொருத்தமுற ஒன்றினைக்கும் போது ஒரு தனித்துவமான கலைமரபு நமக்கென உருவாகும்.

இந்தெலையில், எழுத்தாளர் யோ. யோன்சன் ராஜ்குமார் அவர்களது எழுத்துருவாக்கத்திலும், நெறியாள்கையிலும் உருவாகியிருக்கின்ற ‘கொல் ஸனுங் கொற்றும்’ மேற்கூறிய கலைவடிவுக்கு அத்திவாரமிட்டிருக்கின்றது. இவ் எழுத்தாளர் திருமூறைக் கலாமன்றத்தின் வழிவந்த பல மூத்த அண்ணாவி மார்கஞ்சன் நீண்டகாலம் இணைந்து கூத்துக்கங்டன் நன்கு பழக்கப்பட்டவர். குறிப்பாக பிரான்சில் ஜெனம் அவர்கஞ்சன் நீண்டகாலம் இணைந்து இத்துறையில் ஈடுபட்டவர். தேசியக் கலை மரபுக்கான முயற்சியில் ஒரு கலைஞர் ஈடுபடும்பொழுது எல்லாக் கூத்து மரபுகளையும் செரித்துக்கொண்டு ஏதோ ஒரு கணத்தில் பற்றி எரிகின்ற படைப்புக்குழலில், அவன் கண்டு பிடிக்கின்ற வடிவமே ஒரு தனித்துவ வடிவமாக மேற்கூறும்ப முடியும்.

இவ்வகையில் இவரது இக்கூத்துருவ நாடகம் கூட அப்படியானதொரு அனுபவத்தினதும் ஆதங்கத்தினதும் வெளிப்பாடே. அத்துடன் இம்முயற்சியின்போது அனைத்து பன்மைப்படுத் தப்பட்ட கூத்துமரபுகளும் இவரது கூத்து கையாளப்பட்டிருக்கின்றமை, கூத்தினை ஒருமுகப்படுத்தும் சாத்தியப்பாட்டினை எடுத்துக்காட்டியுள்ளது.

‘கொல் ஸனுங் கொற்றுத்தில்’ அனைத்துப் பிரதேச மரபுகளும் பொருத்தத்திற்கேற்ப ஒன்றினைந்திருப்பதுடன் சில தனித்துவமான நூணுக்கங்களும் புகுத்தப்பட்டுள்ளன. சிலவற்றைக் குறித்துக் காட்டினால்; இக்கூத்தின் ஆரம்பத்தில் கட்டியகாரன் வரவைத்தொடர்ந்து (தென்மோடி மரபு) வருகின்ற பாடுநர் குழு, கதையோட்டத்தின் இடையில் முன்வைக்கின்ற பாடல்கள், வசனங்கள் சபையோரின் மனநிலையைச் சுட்டிக்காட்டுவதுடன், மேடையில் இவர்கள் முன்னிலையில் காட்சி தருவது கிரேக்க காலத்து திறந்தவெளியரங்குகளில் இடம் பெற்ற கோரஸ் எனப்பட்ட பாடற்குழுவினை ஞாபகப்படுத்துகின்றது. இது ஒரு அற்புதமான நவீனத்துவம் நோக்கிய இணைப்பாகும். அதைப்போன்று கும்பகர்னன் அழைத்து வரப்படுகின்ற காட்சியும் எமது பழைமையை ஞாபகப்படுத்துவது மட்டுமன்றி உடையலங்காரங்களில் கூட தனித்துவமான நூணுக்கங்கள் பேணப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு எமது பிரதேச கூத்து மரபுகளை பரிசாரத்தமாக ஒன்றினைத்து எல்லோரும் ஏற்கும் வகையில் அமைத்தல் என்ற எண்ணத்தை நிறைவேற்றும் அதேவேளை, கூத்தினை இன்றைய நவீன உலகிற்குள் வாழத்தக்க செம்மைப்பாட்டுடன் இணைத்தல் அவசியம் என்ற தேவையும் உணரப்படுகின்றது. அவ்வாறு நடைபெறாதுவிடல், கூத்து தனிமைப்பட்ட ஒருசில குழுமங்களுடன் முடங்குவதுடன்

நூதனசாலைக்குரியதாகவும் மாறிவிடும். எனவே கூத்தினை சந்ததிக்கடத்துகை செய்யும் அதேவேளை நவீன இரசனைகளின் வளர்ச்சிநோக்கிய சவால்களில் முகங்கொடுக்கவும் செய்யவேண்டும். இதனையும் ‘கொல் ஸனுங் கொற்றும்’ பரீசாரத்தமாக செயலாக்கம் செய்து நிருபித்திருக்கின்றது. இன்றைய காலத்தின் இரசனைகளின் மாற்றத்திற்கேற்ப வேகத்தையும், இரசனை ஒன்றிப்புக்களையும் தாங்கி நிற்கின்றது. அதே நேரம் ஆற்றுகையின் சமகால முக்கியத்துவம் பற்றிச் சிந்திக்கும்போது ‘கொல் ஸனுங் கொற்றும்’ அதன் கதைத்தெரிவிலும், பாடுபொருளிலும், ஈழத் தமிழின் இன்னவிக்க பேரரச்குழலில்; தர்மமற்ற பேர் வெல்வதில்லை என்ற தர்மத்தை, இராமாயாணத்தின் கும்பகர்னன் வதை படலத்தை அடிப்படையாகக்கொண்டு படைத்திருப்பதுடன், அதற்கு சமகால விடய தொடர்பையும் ஏற்படுத்தி நிற்கின்றது. தொன்மங்களை காலத்தின் தேவைகருதி பயன்படுத்துவத் தீர்த்திப்பான கலைத்துவ அனுபவத்தினைத் தரும். அதனை இந்த நாடகத்திலும் சுவைக்கழுதியும். கம்பராமாயனத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்த கதை எமது நாட்டின் ஈழப்பிரச்சினையுடன் ஒன்றினைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு இறுதியில் நம்மிடம் புதுமையுடன் வந்தனடந்திருக்கின்றது. இது எழுத்தாளன் கதையை வடிவமைத்த சாதுரியத்துக்கும், படைப்பாளுமைக்கும் கிடைத்த வெற்றியாகும். இக்கூத்தில் அதனை குறித்துக்காட்டினால்:

தர்மமே தவறும் பேர்கள்
வென்றுதில்லை வையகத்தில்
கர்வமே துறந்து நீயும்
கொன்றிடுஞ் சமர் விடுப்பாய்
சர்வமே உறையும் தேவன்
கர்மமே அறிவிவான் கேளாய்
போர் தவிரி! பகை தொலை!
சௌதயைச் சிறைவிடு!

இங்கு சந்தமும், கவிவசனமும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. இன்னொரு இடத்தில் மண்டோதாரி கேப்பாள்:

நீதி மறந்த போர் நானிலந்தனில் வெல்லுமோ - அந்தப்பேதை
சௌதை தன்னை விட்டுவிட்டால் பகை நீஞ்மோ
என்று கேப்பதில் இலங்கையின் இனப்பிரச்சினையின் விடுவக்குரிய முடிவு தொனிக்கிறது.

அவர்கள் செய்வது தர்ம யுத்தம்
அவர்களுக்குரியவளை கொடுத்துவிட்டால்
அவர்கள் ஏன் யுத்தம் செய்யப்போகிறார்கள்.
என்று வர்த்தைகள் சமகால பொருத்தம் நோக்கிய பாடுபொருளை நேரடியாகவே கட்டுகின்றன.

இவ்வாறு எழுத்தாலும், கவியாலும், அளிக்கை முறையாலும் கவர்ச்சிகரமாக அழுபடுத்தப்பட்டு, புதியதொரு கருவினையும், முடிவினையும் காலம் உணர்ந்து சொல்லிநிற்கின்றது ‘கொல் ஸனுங் கொற்றும்’.

முடிவாக, “நாமும் நமக்கேள் நலியாக் கலையுடையோம், நாமும் நிலத்தினது நாகரீக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்திடுவோம்.” என்று மஹாகவி கூறுவதைப்போல நமக்கென சூத்தில் தேசியவிவசாதியினை உருவாக்க வேண்டுமென்று அனைவரும் அவசரமாகவும், வேகமாகவும் சிற்றித்துக் கொண்டிருக்கும்போது, சமூத்து சூத்துலகிற்கு மகுடம் குட்டியதுபோலவும் ‘நமக்கென ஒரு கலை’ என்று அனைவரும் பெருமையுடன் சொல்லிக் கொள்ளவும் வைக்கின்றது ‘கொல் ஈனுங் கொற்றும்’.

சூடவே புதுமையான ஆற்றுக்கைகளை எதிர்பார்த்து நவீனத்துவம் பார்வையுடன் அரங்கிற்குள் வரும் பார்வையாளர்களையும் தன்னுடன் இணைத்து அனைவரது மனங்களிலும் சவால்மிக்க எதிர்கால சூத்துலகிற்கான பாதையை அகலத்திறந்து விட்டிருக்கின்றது. இவற்றிற்கு இத்தனை குறுகிய காலத்துள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் அதுகண்ட மேடையேற்றங்களும் அங்கிருந்த அரங்கப் பார்வையாளர்களின் மனங்களுமே சாட்சியாகும்.

டி. பி. அ. ரஞ்சித்குமார்

ஆற்றுக்கை

ஷிசம்பர் 2005, திதி 13.

“...யോண്ചൻ രാജുകുമാർ കൂത്തുക്കലെ പുറ്റിയ പൻമുക അരിവും, ആർഹളും പൊന്നുന്തിയ തനിപ്പബേരുങ്ക കലൈനുണ്ട്. ഇവരിൽ കാൺപ്പട്ടുമുകുത്തു നിലൈത്തെനിവും, ചെമ്പുരൈ അനുപവമും ഇവരിൻ പട്ടെപ്പുത് തിരഞ്ഞക്കുണ്ടെന്നും അരിക്കകും ചെമ്പ്പു വിവരുക്കുത് തുണ്ണാനിന്റുന്നു പയിൻഷി പെற്റ് ഇണങ്കകലൈനും പലമുമു ഇത്തുന്നു ചാർന്നതുവേദ്യ ഒരുവരുക്കു ഉണ്ടാ എന്പതു കേസ്വിക്കുന്നിയേ. ഇവൈ അണ്ടത്തുമു പൊന്നുന്തി നിന്റുകുമു കലൈപ്പണിവും, കൊണ്കകുപ പിഴിപ്പുമു ഇവരതു പട്ടെപ്പുക്കക്കുണ്ടും മേലുമു മെരുക്കപ്പട്ടി നിന്റുക്കിന്നുണ്ട് ...”

புராணியர், மகாபாரதம், மஹாபாரதம்

ବ୍ୟକ୍ତିଗାତର

திருமறைக் கலாமன்றம்.

“... நமது கூத்துமரபுகளைக் கொண்டு ஒரு தேசிய கூத்துவழிவத்தை உருவாக்குவது என்பது மிக நீண்ட பயணம். அந்தப்பயணம் அறுபதுக்களில் போரா. வித்தியானந்தனில் ஆரம்பித்து எங்களுக்கடாக வந்து கொண்டிருக்கிறது. இன்று அந்தப் பயணத்தில் திரு. யோன்சன் ராஜுகுமார் இன்னொரு படி முன்சென்றிருக்கின்றார். இது முதல் முயற்சி. பாரிய முயற்சி. பெரும் பாச்சல். எல்லோரும் இப்பணிக்கு அதரவு தாவேண்டும்...”

புதித்துவம், கி. எம்பாக்டீ

தலைவர் - நுண்கலைத்துறை,

கனவு கலாசார பிடம்.

சிமுக்குப் பல்கழைக்கழகம்.

“...திரு. யோன்சன் ராஜ்குமார் திருமறைக் கலாமன்றத்தின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றுகின்றார். ஆடலும் பாடலும் அமைவரும் ஆசனாகத் திகழும் இவர் அடிகளாரின் அடிச்கவட்டிலே சிறப்பாகத், திறமையாகப் பணியாற்றி வருகின்றார் ‘ஆடலும் பாடலும் அழகும்’ என்ற இந்த முன்றின் ஒன்றும் குறைவ்பாத இவ்விலம்பெயர் நாடுகளிலும் தம்புகழ் நிற்கியவர். கலை ஆர்வவராகத் ‘தேடலிலும் தெளிதலிலும்’ குறையா ஊக்கத்துடன் செயற்படும் யோன்சன் எழுதித் தயாரித்து, நெறியாள்கை செய்து, அரங்கேற்றிய ‘கொல் ஈனுங் கொற்றம்’ என்னும் கூத்துருவ நாடகத்தினை பார்த்து மகிழ்ந்த பல்லாயிரம் ரசிகர்களில் நாலும் ஒவுன்...”

స్వాతంత్ర్యము, జాతి, కుటుంబములు

தலைவர் - தமிழ்த்துறை,

யാழ്പ്പാണുപ പലകമൃഷ്കമൃകമ്.

“...பல்வேறு கூத்து மரபுகளின் பாடல்களை காதுக்கு இனிமை சேர்க்கும் இராகங்களுடன் அமைத்து பலதரப்பட்ட ஆடாங்களையும் அற்புதமாக ஆடவைத்து அளிக்கை செய்த இதன் நெறியாளர் திரு. யோண்சன் ராஜ்குமார் பாராட்டத்தக்கவர். இவரது பின்புலத்தை நோக்கும்போது இவரது தாய்வழி கூத்துசார் பாரம்பரியமும், தனது மாணசீக் ஆசானாகக் கொண்டிருக்கும் தலைக்கோல் பிராண்சில் ஜெனாமும் காரணமாக இருக்கலாம். ஆனாலுமிக்க பிராண்சில் ஜெனத்தின் சாயல்களை யோண்சன் ராஜ்குமாரில் கண்டு ஆனந்தப்படுபவன் நான். ‘கொல் சுவாங் கோற்றும்’ அவரின் வெளிப்பாடுக்கு சிறந்த சான்ன...”

Digitized by srujanika@gmail.com

ମୁହଁତ କଣଳାନ୍ଦୁ

திரும்பைக் கலாமன்றம்.